

HARTLEY COLLEGE



MISCELLANY

No. 30

1965



HARTLEY COLLEGE
MISCELLANY

Point Pedro,

December, 1965.

CONTENTS

	Page
1. Editorial Notes	1
2. Principal's Notes — 1965	5
3. Students' Section:	
Kokkillai Lagoon	8
The Eastern Paper Mills Corporation at Valaichchenai	10
Comets	16
Electricity in the service of man	18
The Marvel of an Insect	20
The Value of Reading	22
Ambition	23
Obedience	23
Chivalry	25
The first Sea Voyage	26
An adventure in the Jungle	27
A brave Deed	28
A Football match I saw	29
My first Rajlway Journey	29
My first Railway Journey	30
My first Railway Journey	31
A Dreara of Mine	32
My Pet	33
My first day at Hartley College	34
பாவக் கரங்கள்	35
பள்ளிப்படிப்பைப் பாகற்காரயென வெறுத்துத் தீர்பவனுக்கு கண்டனின் புத்திமதி	43
உண்மை அன்பு	45
மனம் மரறிய கண்ணன்	49
தரம்மொழிக் கல்வி	50
எங்கே நிம்மதி	52
எமது படித்த இளைஞர்களின் வேலையில்லாத திண்டாட்டம்	56
பழந்தமிழர் சிந்தையும் இன்றைய விஞ்ஞானமும்	59
பயிற்று மொழி	62
மன நிறைவு	65
விண்மீன்களும் எரிகற்களும்	67

பாரதத்தின் மணிவிளக்கு	69
ஏக புத்திரனின் தர்மசிந்தை	71
நான் விரும்பும் பெரியார் " கந்த முருகேசன் "	72
நன்றியுள்ள நாய்	74
இடுக்கண் கணவதாம் நட்பு	75
நான் கண்ட பயங்கரச் சூரவளி	76

4. Sports Section

Report of the Prefect of Games	78
Cricket First Eleven — 1665	83
Cricket Second Eleven — 1965	87
Cricket Third Eleven — 1965	88
Results of the Inter House Athletic Meet — 1965	89
Results of the V. T. A. Athletic Meet	96
Results of the Nothern Group II Meet	98
Dual Meet Nothern Groups I & II	98
C. P. S. A. S. A. Meet Colombo	99
First Eleven Football Results — 1965	99
Second Eleven Faotball Results — 1965	100
Third Eleven Football Results — 1965	100
Results of the Volley Ball Matches — 1965	100
Pen Picture of the Coloursmen — 1965	101

5. House Reports:

Abraham House	104
Kanapathipillai House	105
Paulpillai House	107
Sherrard House	108
Thamotheram House	110

6. Our Examination Results

... .. 112

7. Associations :

H. S. C. Union	118
H. S. C, Prep. Union	119
Student Christian Movement	120
Social Science Association	121
Science Association	123
Prefects' Guild	124

Associations (Cont.)

Hartley Hostel Prefects' Guild	125
Hartley College Co operative supply and Thrift Society	127
Photographic Society	128
Vth Jaffna Scout Troop	130
The Wolf Cub Pack	131
Hostel Union	132
8. Report of the Hartley College Teachers' Guild — 1965 ...	134
9. காட்லிக் கல்லூரி ஆசிரியர் சங்கம் ஆண்டிறுதி அறிக்கை — 1965 ...	136
10. இவ்வாண்டுத் தமிழ் இலக்கியப் போட்டிகள்	138
11. In Memoriam :	
The Late Mr. K. Pathmanapan	140
The Late Mr. K. Vairamuttu	141
12. V. T. A. and School Declamation Contests	144
13. 1965 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியப் போட்டிகளில் பரிசுபெற்றோர் ...	145
14. இவ்வாண்டுப் பாரதி விழாப் போட்டி முடிவுகள்	146
15. Alumni Section :	
Hartley College Past Pupils' Association — Parent Union ...	147
Office-Bearers for the Year 1965 — 1966 ...	149
An Appeal to all Past Pupils	150
News about Old Hartleyites	151
16. Calling all Old Hartleyites	164
17. College Office Bearers — 1965 ...	164
18. Houses	171
19. Photographs — 1965	173
20. The Staff — 1966	181

HARTLEY COLLEGE

MISCELLANY

No. 30

POINT PEDRO

DEC 1965

EDITORIAL NOTES

Diversified Education The history of Educational development in our country is one of drift along an unchartered channel. No one who has the interest of the Nation at heart can permit this trend to continue for ever or accept with complacency the system in vogue. An under-developed country with an explosive population-increase and a perennial deficit budget cannot afford the luxury of wasting the national revenue on a student population which finds itself jobless and frustrated at the end of a successful school or university career. Today our schools and universities have become veritable factories producing 'social dynamite'. A frustrated youth with a genuine sense of grievance against society is a volatile force constituting a potential threat to our nascent democracy. Diversification of education with greater emphasis on technical education both at the school and university level is the immediate need of the hour. An excessive uniformity in Education which pays no heed to general intelligence, special abilities and aptitudes of the children or the needs of the country, is fraught with dire political and economic consequences. Over half a century ago Sir. P. Arunachalam sounded a note of warning against the purely academic type of Education imparted in our schools, the special committee comprised of eminent educationists recommended in 1943 three different types of post-primary schools,

the Education Amendment Act of 1951 sought to implement these proposals and quite recently the National Education Commission reiterated similar recommendations, but we are still where we were. Successive governments since the dawn of the Independence era have grappled with this problem without any degree of success. Implementation of a scheme of diversification necessitates bold decisions of educational policy — certainly not what is politically expedient — but what is even more important is the courageous determination to implement such decisions. The Hon. Minister of Education is reputed to be one with the courage of his conviction and the National Government enjoys the confidence of a large section of the country. We too look forward confidently to a sane approach to the solution of problems in education. Diversification into streams under the same roof should however be preceded by the provision of adequate and appropriate buildings, furniture, laboratories, libraries, playgrounds and last but not least, well qualified teachers even in the rural areas, so that equality of opportunity may be ensured. Then alone will the educational system be geared to the changing pattern of society and the ever growing demand of modernisation and technological progress.

Turmoil at our Universities Recent happenings at our Universities have focussed the attention of the country on the Nation's higher 'seats of learning'. The unrest at our universities is to a large extent the result of the lack of planning in education. Undoubtedly a university is essentially a seat of learning engaged in the task of advancing the frontiers of human knowledge, but it should in addition supply the personnel who will escalate the pace of national development. The state cannot any longer provide employment in a rapidly shrinking administrative and educational sphere to the products of our universities. Viewed in this context, it is in the interest of both the youth at the universities

and the tax-payer, to review the question of admission of unmanageable numbers. Make shift arrangements are a poor substitute for minimum and adequate facilities to cope with the increase in numbers. It is unfortunate that while restricting admission to the Science, Engineering and Medical faculties on the plea of limited resources the University at Peradeniya is keeping an 'Open House' as far as the Arts students are concerned. While conceding the ideal of providing a university education to all deserving aspirants, one should not be blind to the employment opportunities, available resources and the needs of the country. As early as 1952, our percentage of admission to the Arts stream was higher than that of Australia or Switzerland and almost equalled that of England or Canada (Appendix VI of the Report of the Ceylon University Commission.) What a developing country like Ceylon needs in abundant measure is an increasing number of technical personnel and our universities should produce not unemployable graduates but specialists like Engineers, Mineralogists, Biologists, Chemists, Agronomists, Veterinarians, Research economists, Accountants and others less technically qualified.

The Late Mr K. Vairamuttu We deeply regret to record the passing away of the veteran Secretary of our O. B. A. The late Mr. Vairamuttu had been year after year unanimously elected Secretary of the Colombo branch and the younger generation too had begun to accept him as an irremovable link between the College and its Alumni. In him the Old Boys have lost an energetic Secretary and the College a very loyal Old Boy. We convey to the members of the bereaved family our heart-felt condolence.

The Late Mr. K. Padmanapan. It is with deep sorrow that we note also the passing away in December of Mr. K Padmanapan. His demise quite prematurely and at the height of his

glory has come as a big shock to all who knew him. He was at Hartley for only a brief period of three years, but by his quiet and unassuming ways he had endeared himself to students and teachers alike. His success as Principal of Canagaratna Madhya Maha Vidyalaya is a tribute to his efficiency as an administrator. Our heart-felt condolence to the members of the bereaved family.

Acknowledgement :

We thank all the schools that sent us their Magazines during the year.

PRINCIPAL'S NOTES — 1965

The number on roll was 769, the break up being as follows: Standards Six to Eight 234; G. C. E. (O/L) Classes: 330; G. C. E. (A/L) Classes 207. The trend is for the School to become more and more top-heavy. It is now necessary for the Government to do the zoning contemplated so long and to provide the much-needed facilities such as better laboratories and libraries. The foundation for a more commodious laboratory was laid before the take-over, and the next step should be the completion of that plan and the provision of the equipment.

Our examination results continue to be satisfactory. At the J. S. C. Examination (December 1965) conducted by the Northern Province Teachers' Association, of the 90 pupils, 34 passed in the First Division, 40 in the Second Division, 16 failed. At the G. C. E. (O/L) Examination of December, 1964, 90 passed in six subjects or more; 25 in five subjects, and 25 in four. At the A/L Examination 28 passed in four subjects, and 24 in three. Of these 33 qualified for admission to the University are as follows: 8 in Arts and 3 in Law; 5 in Medicine; 10 in Engineering including one exempted from the first Examination; 5 in the Physical Sciences, 1 in the Biological Sciences, 1 in Veterinary Science.

The staffing position is still not satisfactory. We need a graduate to teach English in the top forms, and also a teacher of Sanskrit and Geography.

At the beginning of the year, Mr. D. R. Arumai-nayagam, who had been on our Staff since 1960, was called for training at the Palaly Government Training College, as a Specialist Teacher of English. His going away leaves a void. Besides being a successful teacher of English in the Middle Forms, he helped in the Hostel as Assistant Boarding Master, and in the coaching of Cricket and Soccer. We hope he will be posted back to Hartley at the end of his training.

Vidwan K. Karthigesu continued to serve on the Hinduism Text-book Committee during the year. To help to cover the work done by him, Mr. V. Thina-karipillai was sent to us in January. A Tamil Trained Teacher and a Bala Pandit, he was able to fill the gap partly. But just as he was beginning to fit himself into the life of the School, he has been transferred to the K/ Christ Church School, Matale.

Vidwan K. N. Ratnavel (better known as Vidwan Velan) too went away in September, to do the B. O. L. Course at Annamalai University. He will be away for two years. No replacement was sent in his place. The A/L Arts pupils of both Prep. and Final Classes were left without a teacher for Tamil. We are grateful to Mr. V. Nadarajah, an Old Boy who stepped into the gap, and to Vidwan Karthigesu who very generously devoted a considerable part of his leisure in October and November to help the Final Year boys.

I thank also the following who supplied for short periods in place of teachers transferred: Mr. S. Mahenthiran from February to August; Miss E. Ranjini Rajaratnam and Miss S. Sinnathamby, B. Sc. from September to December.


We are glad to have Miss B. Navaratnasingham and Mr. C. Ratnavel back with us after their Diploma Course in Education at the University. I have no doubt their teaching will be richer and more effective.

*


*

*


We record with sorrow the passing away of Mr. K. Pathmanapan, B. A., Dip. in Ed., Principal of Stanley (now Canagaratnam) M. M. V., Nallur, Jaffna. He was on our staff from 1961 to 1963, and helped as Master-in-charge of Examinations and in organising the Hindu Religious activities. An orthodox and devoted Hindu, he took his work of organising whole-heartedly. Having been an Assistant Master at Kokuvil Hindu, Royal and St. Peter's Colleges, an Inspector in the Labour Department, and Principal of Colombo Hindu




PREFECTS — 1965



HOSTEL PREFECTS — 1965



CRICKET — 1ST ELEVEN — 1965



CRICKET — 2ND ELEVEN — 1965

College, he had a fund of experience and anecdotes with which he enriched discussions at our Staff Meetings, and enlivened the conversation in the Staff Room. He went to Stanley in 1964, and having won the confidence of teachers, pupils and parents, reorganised the School on sound lines, but his not too robust health gave way under the strain. Headmastering was never a light job, but in these days of lax discipline, and outside interference, it is unduly onerous. Our sympathies to the members of the bereaved family.

*

*

*

We had a fair number of extra-curricular activities, though owing to shortage of staff, and the transfer of a number of talented teachers who were in charge of activities, it has not been possible to have the same number as before. Elsewhere in the Miscellany are found accounts of the activities. I should however like to refer here to the activities to encourage in our pupils greater interest in Tamil. For three years we have had Tamil Elocution, Essay, Short Story and Play-writing Contests, with three age-groups in each item. Pupils are showing increasing interest and I have no doubt the fruits of these labours will be gathered in later years. The thanks of the College are due to Mr. G. K. Mahalingam, the indefatigable organiser. I should thank also the several ladies and gentlemen from outside who acted as judges at these contests.

*

*

*

The Colombo Branch of the O. B. A. suffered by the death of Mr. K. Vairamuttu, their Secretary — a loss that cannot easily be repaired. The loss is one which the College also mourns as deeply. He was connected with the Colombo Branch from its very inception, as Committee Member, as Assistant Secretary and then as Secretary for over ten years. His life was marked by piety, service to fellow-man and loyalty to his old school. We deeply mourn his loss. The best memorial to him is for us to live, like him, lives of service.

Students' Section

KOKKILLAI LAGOON :

A place where the magnificent Peacock dances
and the cruel Leopard roams.

At the extreme end of the Northern province, just before we enter the Trincomalee district, there is a marshy water logged area called Kokillai lagoon. The sea has eroded about 3 sq. miles of the land. The land surrounds the water on three sides and on the other side is the sea. The depth of this water varies from $\frac{1}{2}$ a foot to about 2 feet. The lagoon banks are marshy and surrounding the lagoon there is a dense forest. This lagoon teems with underwater life and makes a good hunting ground for fishermen. Along the bank we may sometimes find a rare specimen of a fossilized crab. Fossilized crab is just like the living crab, but made up of stone. This fossil crab has a high medicinal value. People use this in the treatment of renal colic. Some of the villagers in this area collect these specimens and sell them to foreign visitors at a very high price.

Kokillai lagoon is a bird - sanctuary, where most of the water - birds like Cormorants, Egrets, Darters, Pelicans and Storks are abundantly present. All these birds are resident there and make their nesting site in the nearby forest. The surrounding forest is enriched with wild life. Animals like Deer, Pig and Leopard; birds like Pea-fowl, Jungle-fowl and Hornbills are found there.

In certain seasons like the rainy season, many migratory birds make their regular visit to this place, as there is abundant food available. Garganey Teals, Pintail Ducks and Flamingoes are some of the birds which are worthy of being mentioned. Flamingoes visit this place in large numbers of about 1000 - 2000. When they are in the sea, they will be in regular lines, just like a "row of soldiers". These Flamingoes are believed to come from the Great Rann of Kutch in India. This

beautiful rose - coloured flamingo, always loves to stand with his comrades in the water. His legs are very long indeed, but are used for wading and not for running. When standing, the height of the bird is about 4 ft. I have recorded specimens which are larger than this. The beaks of these birds are queerly curved being bent sharply downwards in the middle. They use them when they scoop about in the mud for worms or small fish they love to eat. Garganey Teal and Pintail Duck are also migrants from the Siberian swamps and probably winter in the Ceylon - brackish water after crossing Tibet, the Himalayas and India. What makes these birds to come all the way from Siberia to our country is a question which needs some research work.

Paradise Fly Catchers and Indian Pittas are also migrants in the winter season. These are not water birds, but they are found in the surrounding forest. Among the many birds which are in the surrounding forest, Peacocks and Hornbills are very interesting birds. There are two species of Hornbills. They are the grey Hornbill and the Malabar - pied Hornbill. The Malabar - pied Hornbill has a 'casque' in the beak. The grey Hornbill has no casque. Both have a similar nesting habit which is very interesting. When the female is ready to lay eggs, she returns to a natural hole in a tree - trunk and walls up the entrance with a paste made of her own droppings. She allows the paste to set, but a narrow slit remains in the wall, so that her mate can feed her while she is "in prison". While incubating she moults her flight and tail - feathers and renews them before she breaks out after the young ones are hatched. Then she pecks the wall and will be freed. While the bird is inside the nest, the chicks and the mother are fed by the father. In this case, father has to search for food for the young ones, for the mother bird and for himself.

The paddy fields of Kokkillai and the village of Kokkillai itself are glorified by the members of Peafowls found in them. One of the marvels of Nature is the magnificent fan - like tail of the Peacock. Its voice is

not as beautiful as its plumage, being curiously harsh and loud. The Peahen has none of the gorgeous colouring of her magnificent husband. The villagers in these areas mercilessly kill these birds for their magnificent plumage, and this should be stopped by law. Peafowl is a grand nesting bird and nests in the paddy fields. I always used to pay a visit to Kokkilai during the harvesting season to collect specimens of eggs and chicks of the Peacock.

There are also Owls, Eagles, and Falcons on the trees which are near the shore. There are various types of Owls. The Fish Owl feeds on fishes, crabs, small mammals, reptiles and also beetles and other insects. The Wood - Owl also eats snakes, frogs etc. The Forest Eagle - Owl preys on larger birds, squirrels, hares, etc.

Regarding the animals there is nothing very interesting. Fruit-eating Bats are present in thousands. Their presence can be felt at a long distance by the loud noise they make. The other animals like Porcupine, Pig, Deer, Leopard and Snakes are abundant in this forest.

Kokkilai lagoon is indeed a paradise of birds and it must be visited by all those who are lovers of nature. And one visit will always be followed by another.

P. GOPALAKRISHNAKONE,
Form VI, Upper 'C'.

THE EASTERN PAPER MILLS CORPORATION AT VALAICHCHIENAI

Paper was first made in China, about 2000 years ago. A scholar named T'sai Lane succeeded in producing a reasonable grade of paper by making use of hemp rope, old rags and fishing nets. These ingredients, beaten into a mash mixed with water to seep through, was dried in the sun; and then rubbed with a stone to produce

paper. From China the art of paper-making passed to Europe, and continued until 1804 when the Fourdrinier brothers in England developed a machine, using an endless wire-mesh as strainer to make a continuous length of paper-sheet. This development is the basis of the modern paper making machine. With the invention of the machine, paper could now be produced in large quantities but it was discovered that rags which were the raw material hitherto used were in short supply. A new light was therefore flashed towards other materials that could produce the fibre for paper making. In 1838 Fredrik Keller, a German, designed a machine for grinding wood into fibre. The unvaried fortune of mankind had opened before him the secret doors of the industrial chemistry. During the period 1852 — 1879 chemical processes namely sulphite, sulphate and soda processes were all discovered and with the invention of the grinding-machine the pulping industry was born.

The pulping industry was first confined to countries where soft coniferous woods were in plenty, and it was believed that satisfactory pulp for paper making could be obtained from these woods alone, but the demand for paper was so great, that it was soon detected that all the soft woods available in countries like Scandinavia, Canada, U. S. A. and Russia were not sufficient for the entire world. Attention was then launched towards the pulping materials other than soft woods and in each country scientists began to experiment on pulping indigenous raw materials that were available in plenty within their borders. Australia and Brazil for instance, are using a hard wood known as Eucalyptus for paper making. India and Pakistan are using Bamboo, Holland and Italy are using Wheat-straw, but we in Ceylon are using rice-straw and Illuk grass as the materials in our industry.

About 22 miles North of the Batticaloa-Colombo road, the sleepy little village of Valaichchenai has been awakened into life. For right in the heart of the village, a large industrial undertaking has taken shape and its huge machines are now working round the clock to produce 9,000 tons of

paper every year. This works out to a foreign-exchange saving of Rs. 9 million annually. Now let us analyse the fascinating process involved in the manufacture of Valaichchenai paper.

From Paddy Straw.

Paddy straw is collected and brought to the mill in bullock-carts and lorries, from the neighbouring fields and even from distances of 70 miles from Valaichchenai. During the harvesting season, it is not an uncommon sight to see a row of carts waiting outside the mill to be unloaded and weighed. Almost all the straw required for the mill is collected during the dry season. So whatever quantity that could be consumed daily is fed directly into the straw cutters and the balance is baled and kept under cover to be used during the wet season.

The straw is first fed into a straw cutter which has massive rotating knives that cut up the straw into the lengths of $2\frac{1}{2}$ "-3". This chopped straw is conveyed by blower-fans fitted on to a high watt electric motor which is constantly working at a tremendous speed and whereby its circular motion is being set adrift to a linear motion of the cut down straw - pieces. As a result of the tremendous pressure developed in the blow pipe, the straw - pieces are blown to the cyclone which is so positioned to ensure an oblique collision between the wall of the cyclone and the cut down straw - pieces. Owing to the above mentioned oblique collision, the straw-pieces are subjected to a circular motion whereby a centrifugal action is again called into play. Thus the heavier particles (chiefly straw pieces and sand particles) sink down and with an equal and opposite momentum the lighter particles (chiefly dust particles) are thrown to the atmosphere. This is actually a device for clearing the dust particles present in commercial straw.

The bulk is then conveyed to the mixing tank where it is subjected to a chemical treatment. Straw is mainly contaminated with cellulose and lignin of which the constituent of paper is cellulose and it has been discovered

that the presence of lignen reduces the quality of paper. Lignen has to be removed by indirect methods since there are no direct means available yet; and by the way, the mono-sulphide or neutral sulphide process is most frequently used in industries, for a particular reason discussed later. As described in Industrial language, the cooking liquor previously prepared is agitated with the straw and the whole bulk is then transferred by a screw conveyor into a digester (a capacity of $4\frac{1}{2}$ Tons of straw or 25 cu. Metres by volume) and cooking is performed by super heated steam. The digester works very much like a pressure cooker. The process of cooking goes on for about $5\frac{1}{2}$ hours. The pressure and temperature are carefully controlled right through this cooking operation. When the cooking is over, each cook is blown to a blow tank and the blowing promoted at a reduced pressure and the material that binds together the fibres in the straw is dissolved. The mass of fibres that is now left is called the PULP.

By the chemical treatment just discussed above, the insoluble lignen is now converted into a soluble product called black liquor. The pulp with all the chemical impurities is now allowed to flow with its own potential energy into a dump chest where the storing or controlling of the pulp is carried out. The pulp is then washed in great, big washing hollanders for about $4\frac{1}{2}$ hours, (time for each cook). The washing removes the chemicals and other dissolved matter. The washed pulp is later screened in 3 stages namely (i) Flat or course screening (ii) Sand trap screening (iii) Centrifugal screening. In the first two stages the pulp is allowed to flow over steel plates with tiny slots which permit the usable fibre to pass through, but reject those which are unacceptable. In distinction to (i) the sand trap is designed to execute a sideward to-and-fro motion, the accepts are then passed through specially designed centrifugal cleaners (plastic conical systems), and the same centrifugal action, as discussed above takes place. The foreign particles (mainly sand) are thus removed. The accepts

are bottle-green in colour and the bulk is known as unbleached pulp having a consistency of about 0.7%. Before passing on to bleaching, the thickening of the pulp has to be done, and is performed in two stages. In stage I the consistency is elevated to about 2% and in stage II to 6%. The second stage of thickening is introduced mainly because of the practical difficulties that come about.

In order to make white paper, the unbleached pulp must be bleached, and this is done by repeated treatment with chemicals containing chlorine. The process used in our factory is 'Hypochlorite Bleaching' and we shall analyse it in brief as we pass on to the subject.

Hypochlorite Bleaching.

Chlorine (from Paranthan Chemicals) is first passed into a suspension of hydrated lime in water. After sedimentation, the clear liquid in the top-layer is used for bleaching purposes. Bleaching is done in batches of 4 cooks and now the consistency will be about 6%. The bleaching is done in stages of two, so as to ensure a complete bleaching. The temperature is brought up to $35\frac{1}{2}^{\circ}\text{C}$ and at the same time, lime is added to raise the p. h. to about 8.8, mainly due to the fact that the Hypochlorite bleaching should be carried out in alkaline medium. Time allocated for the whole chemical action is about 3 hours and meanwhile the temperature is automatically elevated to 36°C . The bleached pulp is stored as a mixture of pulp and water, in a big concrete chest and in the paper industry the mixture is known as 'STOCK'.

Preparation of Eral Stock.

So far we have dealt only with the straw pulp, but it differs in characteristics, depending on the nature of the raw meals used for pulping. To produce paper of different qualities, the straw pulp must be blended with different types of wood pulp in the form of bales from countries such as Canada, Russia and of Scandinavia. This imported

wood pulp is first fed into a disintegrator called the PULPER, and here the pulp sheets are slushed in water. The wood pulp in slushed form, and the straw pulp stored as stock are then beaten and refined in machines called BEATERS and REFINERS. This is done to improve the quality of the paper, because the latter property depends mainly on the correct controlled beating of the pulp in its initial stage.

The beater is an oval shaped tub which has bars revolving one over another and the stock is thus rubbed and brushed by the bars as it passes between them. The two stocks are treated separately and are blended together (40% of wood pulp and 60% of straw pulp) in a given proportion. This blended stock is then pumped into a mixing chest where it is treated with chemicals to make the paper more resistant to water and ink and dyes are added to make paper of desired colour. China clay (chief compound is potassium aluminium silicate) is used not only to grip the fibres together but also to fill the minute gaps between successive fibres; Rosin (mainly composed of asbertic acid and aluminium rosinate) is added to give a sizing to the paper; and alum is used to reveal a glazy appearance on the paper. The blended stock after this treatment, is passed through a refiner. In the refiner, the stock flows through a cone-shaped body that rotates and another that remains stationary. The cones and the insides are fitted with bars which rub and cut the fibres. After refining is over, more water is added to the stock and the mixture now contains only half a part of fibre to $99\frac{1}{2}$ parts of water. In this diluted form the mixture is passed through a fine screen before it enters the paper machine.

Paper Making.

The paper machine consists of two parts—the first is called the WET END where the sheet is formed and some of the water is removed by pressing, and the second part is called the DRY END where the remaining water is removed by drying, and polish is given to the sheet. The watery stock enters the wet end and is evenly distributed

on an endless woven wire mesh, moving at a speed of 400 ft. per min. The stock forms into a sheet in this wire mesh, and part of the water drains out through the mesh. More water is removed by suction through suction boxes in contact with the moving wire mesh. The sheet of wet paper is then carried on round endless belts of woolen felt and through heavy rolls called PRESS ROLLS. More water is squeezed out and this wet sheet then passes over-steam heated dryer rolls, which evaporate all the remaining water. The finishing is done in a CALENDAR which consists of highly polished steel rolls to produce a paper that is smooth on both sides. After the paper has been finished through the calendar, it is wound into large rolls. They are then slit and rewound into small reels or cut into sheets and finally after inspection, formed into reams for sale.

We use so much of paper in our daily life that few of us are still not aware that the following grades of paper are now produced at Valaichchenai Paper Factory.

- (a) Printing Paper—For Text Books, Gazettes, Telephone Directories & Govt. Publications.
- (b) Writing Paper—For Exercise Books, Letter Pads etc.,
- (c) Typewriting Paper—For all Office work.
- (d) Duplicating Paper—For use on duplicating machines, and
- (e) Kraft Paper —For paper bags and for packing Cement, Poultry food etc.

V. K. V. RAMACHANDRAN,
Form VI, Upper 'C'

COMETS

All of you might have known what Comets are! During the past few days a Comet has been seen at dawn. You might have watched that. A Comet, in fact is a star-like object of immense size orbiting round the sun, as other planets do, but in a slightly different manner.

The heads of the Comets are very large and astronomers who have compared their size with the Earth, say that they are almost 25 — 150 times bigger than the earth. The tail itself is long enough to link the sun and the earth. These Comets are heavenly bodies and they revolve round the sun in an elliptical path at a speed of 18,000 miles per second. This elliptical path is so large that the Comets will come back to the same point in the path again, after so many thousand years.

Sir Edmund Halley, a great astronomer studied about the Comets in detail and he found that in 1531 a Comet appeared in China. Again there was evidence that a Comet appeared in 1607. When Edmund extended his knowledge he was able to say that the paths of these two Comets were the same. So he assumed that these two could not be different ones, but must be the same Comet revolving round the sun. Between 1531 — 1607, you know 76 years elapsed. Edmund thought that this Comet must be a periodical one appearing once in 76 years. To make sure of his assumption he studied the records of late astronomers to see whether the Comet had appeared in 1683, that is 76 years from 1607. Fortunately a Chinese astronomer had recorded in a careless manner that a Comet appeared in 1683. But he had not written any special remarks about the Comet. But Edmund was sure that it was the same Comet which appeared in 1531 and 1607. So he predicted that this Comet would appear in 1758. Millions of people were watching eagerly. And finally the Comet appeared on a Christmas night. Since Edmund predicted its appearance it was given his name and now it is known as Halley's Comet. Its last appearance was in 1910, and it is expected again in 1986.

Even now astronomers are unable to know of the material of which the Comets are made. According to astronomers Comets cannot "live" indefinitely. There is an end to each Comet. When Comets swing round the sun, gradually their path becomes closer and closer

to the sun. Therefore the speed of these Comets is reduced by the tremendous gravitational force of the sun. When the speed of the Comets is reduced considerably they are attracted towards the sun and the Comets break into pieces when they crash into the sun.

Every Comet is seen when it is very close to the sun. When the Comet is closer to the sun, specks of the solid dust from the Comet are repelled away by the force of light-waves from the sun. This force is called the mechanical pressure of light. The dust particles are repelled and they reflect the light from the sun. That is why a tail is seen in a Comet. Remember that the tail is always away from the sun. In 1861, the earth had passed through a tail of a Comet. But at that time no one noticed that. After it had passed only, astronomers knew that the earth had passed through a tail of a Comet. If the earth crashes against a Comet we will be ground to powder. But fortunately it won't happen easily.

From the good old days up to now people believe that the appearance of a Comet is the sign of disaster. It may be true or may be a superstition. The Comet which has been seen for the last few days is supposed to be a piece of a large Comet. But no one is sure about that. In any case I hope it won't bring any disaster to our world.

K. BALASUBRAMANIAM,
Form VI, Upper 'A',

ELECTRICITY IN THE SERVICE OF MAN

Natural energy in the form of electricity has been known for the past two thousand years. Its interest remained with scientists till Volta, in 1800 A. D. discovered what is known as current electricity. It was only in the second half of the 19th century, that electricity was put to the service of man.

The first great achievement was electric light. Then the Dynamo was invented. In it the mechanical energy of motion was transformed into current electricity, by rotating coils of wire between the two poles of a magnet. All these were done before the close of the 19th century. But it was the early part of the present century that saw the greatest use of electricity in the service of man.

What work can you think of, which electricity is not doing for us? In the home, electricity has taken a leading part in making life easy for a housewife. Electrical gadgets and machines have banished drudgery from the kitchen. She is provided with gadgets for practically every task—from slicing potatoes to washing dishes. All her work is done by automatic devices. Electricity has provided washing machines for every home. We have merely to put our clothes in it and on the press of a switch it rinses, dries, and even irons our clothes. All these are done silently and quickly. Another domestic device is the refrigerator. It preserves food, cools drinks and freezes liquids. It keeps vegetables, meat, butter, cheese and fish fresh for many days. It has also provided the housewife with the vacuum-cleaner by which without much hard work houses and furniture may be kept clean.

Electricity also lights our halls and rooms, our roads and carriages. We have the convenient pocket electric torch. It hauls our trains and trams. It enables us to speak to persons living in far off places (Telephone), and to hear speeches and songs from thousands of miles away (Radio). It helps the doctor to examine the internal organs of the human body (X-Ray), and carry on the most delicate operations. It enables us to sit in our home and see what is going on thousands of miles away (Television). It cuts and saws, it crushes huge rocks into the finest powder. It helps us to go up high buildings in a few seconds instead of climbing stairs (Lifts).

In these ways electricity is very helpful to mankind. There are several other ways too in which electricity helps mankind, but space to write on all these things is limited. Electricity gives us a good leisure and profitable ways to enjoy it. It is cheap too and therefore not merely the gifted few but everyone of us could be an enjoyer of electricity. Soon there will be a time when electricity will help man in every action of his life and enable him to live happily free from fear, want, disease and grief.

R. THANGARAJAN,
Form IV Upper 'A'.

THE MARVEL OF AN INSECT

Our earth teems with complex little creatures, that no one knows how many different kinds there are; but nearly 750,000 species have been classified. About 4,000 new varieties are found every year. Entomologists predict that when all our earth's Insects have been discovered the final tally may be in the millions.

The members of this vast and amazing group of living things have assumed countless strange shapes and habits, enabling them to cope with life under almost any circumstances. Despite their differences they have certain things in common. Basically they are all a similar kind of living machine. Let us learn something of their make-up.

An Insect has no bones. It wears its skeleton externally. From man's point of view it is built inside out and upside down. Its heart is on the top near its back. Its legs are tubular, sections of its skin-skeleton plate, armour with muscles, nerves and soft tissues are carried protectedly inside. The engineering of an Insect's leg makes up for its size, the strongest supporting device possible. This strong, easily twisted external skeleton helps even the most fragile to fly a few thousands miles. Growing Insects moult periodi-

cally. Their blood circulation is not like ours. From its single great artery which runs from the heart through the chest the blood surges and seeps through the whole body. When resting, an Insect needs little oxygen but in flight it must breathe enormously. The oxygenation is so well provided in the flying Insect, that there is a change of air at every wing beat.

Insects have only rudimentary brains; they are guided in their lives by strange sensory gifts. They listen with two kinds of ear; delicate hairs sensitive to sound waves or tympanic membranes like our own ear drums; but these are distributed to many areas of the body. Many Insects hear sounds outside our human range.

Insects see with small eyes called ocelli on top of their heads and with great compound eyes on the top of their heads. A bug is said to see through its skin, with its eyes completely covered. In its capacity to taste and smell, an Insect achieves perhaps the most remarkable sensitivity of all. Butterflies and bees can taste not only with their mouths but with their feet; some moths and butterflies can detect the presence of sugar when it is one part in 300,000.

As with taste, so with scent. An Insect enjoys many kinds of smells. Some male moths are able to catch the scent of a female nine miles down-wind. Insects show many other senses which have not been measured. Experiments have been carried out with beetles as to how they find a hidden bit of meat. With every known sense organ put out of action, the beetles still make their unerring way to the hidden treasure.

It is real wonder to know more and more of this section of living creatures.

S. V. R. MATHAVAN,
Form IV, Upper Sc. 'A'

THE VALUE OF READING

“A good book is the precious life blood of a master-spirit embalmed and kept for ages without perishing.” It is possible for the present generation to know by reading books about the lives and thoughts of the people who had lived before them. Books are still the effective means of gathering information. So the reading of books makes a reader to be up-to-date with the events that are happening around the world. Even a professional man, who wants to increase his technical knowledge can do so by reading books on his special field.

Reading furnishes the mind with knowledge. It makes us usefully occupied, and incidentally gives us a good command of the language too. A man who is alone at home need not feel lonely if he has cultivated the habit of reading. He could be in constant touch with great minds through the books they have written, and he would forget the troubles of the world.

The fact that reading is very important is emphasized by Carlyle, a great English philosopher who once said that the aim of education ultimately, is to teach students how to read. If a student has learnt the art of reading he can safely be left to himself to complete his own studies. Churchill also once said “Books in all their variety are the means whereby civilization may be carried triumphantly forward.”

Books are cheap, portable and easily obtainable. These factors help to encourage in people the habit of reading. The art of reading is to skip judiciously through certain books like novels, while “some are to be tasted, some swallowed and some chewed and digested”. That is, some books are to be read only in parts, some lightly, while a few with care and concentration. Then only the maximum benefit could be got within the limited and available reading time.

The benefits obtained by reading are immense. That is why Francis Bacon said, "Reading maketh a full-man."

M. SREETHARAN,
Form IV, Upper 'A'.

AMBITION

One of the greatest impulses that stir men to action is Ambition. It is an inherent quality in some and these are the men who march in the forefront of human progress, while the rest are content merely to follow them. It is of these ambitious men that the poet wrote:-

"The heights by great men reached and kept,
Were not attained by sudden flight.
But they while their companions slept,
Were toiling upwards in the night."

The road selected may be long and hard, but if one has courage he will go on, despite difficulties, obstacles and sufferings, until the desired goal is reached.

Sometimes the ambitions of men are not always noble. They have also their ignoble side. Ambition may prompt men to work for selfish ends to become rich, or great, or powerful at the expense of others.

In our time the ambition of Hitler to make Germany the most powerful nation in the world, brought about the downfall of his country.

N. CHANDRAMOGAN,
Form IV Upper 'A'

OBEDIENCE

Obedience or the habit of doing what we are told to do, is one of the hardest things we have to learn. But it is so necessary that if we do not learn it, we shall make a mess of our lives. For obedience is a part of our training and indeed the most important part.

Obedience is due from children to their parents, from pupils to their teachers, from servants to their masters, from soldiers to their officers, from subjects to their government and from all men to God.

Why should children obey their parents and teachers? Because when they are young they are ignorant and do not know what is best for them. If they are allowed to have their own way they will hurt themselves and make themselves useless and grow up into untrained and uneducated men and women.

Obedience is a kind of co-operation, which is a long word which means working together with another person. When a child willingly obeys his father and mother, he is really working with his parents in their efforts to help him and make him good, happy and useful.

Why should a servant obey his master? Because he has promised to do so and is paid to do what his master wants; and if he disobeys, he is a dishonest man who is not keeping his promise.

Why should a soldier obey his officers? Because an army is of no use without discipline. If soldiers in battle do just what they like they will be defeated by their enemies.

Why must subjects obey the government? Because if they do not, there will be no law, order or justice and society will break up in confusion and cause damage to every one.

But there are times when obedience would be wrong. If a master orders his servant to do a wicked deed, he should not obey. Why? Because we must obey God and our conscience first. And if any man's orders are against the law of God, we must disobey man in order to obey God. Obedience to God is the first law, and obedience to man the second.

CHIVALRY

One Tuesday evening I got into a bus in a great hurry and I was lucky to get a seat in it. Sometime later more passengers got in and the bus was soon crowded. From my seat I could see a woman with a child trying hard to hold on to something she could hardly reach. Noticing this I got up from my seat and offered it to her. She sat there in my place giving me a smile which showed how grateful she was to me. There were many men in the bus who had not thought of offering a seat to this poor woman.

That happened on a Tuesday. On that day at the school Assembly our Principal had given us a short talk. He talked on Chivalry. It was the first time that I had heard that word. He explained the term very clearly, and with examples illustrated the meaning of the word. He said that each one of us should grow up to be a chivalrous youth. The word 'chivalry' I understood has come to refer to the helpful character, manners or conduct of an educated person or gentleman. It is very difficult for us to find a chivalrous youth these days. We find that even educated youths misbehave. We find one person bullying another, some teasing others, and yet others engaged in hand-to-hand fighting on the roads. It is high time that these acts are done away with. Each and every one should realise that they should always behave with concern for others.

We as educated children and as true citizens of this nation should realise the importance of being chivalrous. We should set examples to the rest of the people in this country. School-education in itself is not sufficient to teach one to become a chivalrous person. But there is a movement that can help a person at least one step towards chivalry, and that is none other than the Boy Scouts Movement. A good Scout learns through several activities, what it is to be courteous, honourable, honest and good. We should all endeavour to be chivalrous young men.

Further, from our Principal's examples I realised how happy one can be after performing a chivalrous act. I was very happy that evening and I felt very, very proud indeed that I had begun doing chivalrous acts. I never felt prouder in my life.

I will always endeavour to be a chivalrous youth. Everyone should desire to be honourable, truthful, courteous and brave. For it is then that they are learning to become chivalrous. This alone will bring great success and satisfaction to one's life.

E. RUTHIRAPATHY,
Form IV Lower 'B'

THE FIRST SEA VOYAGE

My first sea voyage was to Malaysia. Our ship was called "Cathay". It was not a very large boat. I was very much excited and was also afraid because I had heard many stories about ship-wrecks. Our ship was to leave the Colombo harbour on the 4th of August at 1-30 p. m. Four members of my family accompanied me.

We went to the harbour at about 10-00 a. m. We first satisfied the customs authorities. The ship was anchored about 200 yards from the harbour. So we went to it by a small boat. Our cabin numbers were: 32, 33, 34, 35 and 36. We took our things ourselves to the cabin. It was on the third floor and we went down by a lift. After placing our things we came up again. It was about 1-00 p. m. Then the captain informed us that the ship would leave after half an hour. After 20 minutes the ladders were taken off. The ship slowly moved towards the East. I felt sea-sick on the first day. But later I became alright. There were many boys in the ship. We played Table Tennis, Monopoly, Chess and Cards. We swam in the swimming pools. At night they showed us cowboy films. I saw flying fishes. Our breakfast was at 7-30

a. m., lunch at 11-30 a. m., tea at 4-00 p. m. and dinner at 5-30 p. m. But I managed it somehow. It was not a long trip for it took only four days to reach Malaysia. This was a very fine sea voyage, and an experience I can never forget.

"LAN",
J. S. C., A.

AN ADVENTURE IN THE JUNGLE

Trincomalee is one of the most important and beautiful towns of Ceylon. It has a natural harbour. So my parents, sister and I left Point Pedro by car during the August holidays to see Trincomalee. About 10 miles this side of Trincomalee, one of the tyres of the car burst. Unfortunately it was raining heavily. The driver of our car somehow managed to put on the spare tyre which he had brought. After we had gone for about 5 miles, the engine started giving trouble. This happened in the jungle and it was getting dark too.

At that time we saw a car halted there. The driver of that car advised us not to go along the road as there were elephants, but we proceeded. As we went about one mile, we saw two huge elephants at a short distance from us. We all got frightened and did not know what to do. The driver stopped the car and put off all the lights; while the elephants were coming towards us we were inside the car, with the doors closed and with trembling hearts we were praying to Konesar to save us from the elephants. Then the elephants turned left and went into the jungle making a lot of noise. We waited for about half an hour and then proceeded to Trincomalee. Our prayers had saved us.

K. VIJAYATHUNGAM,
Form III, 'C'

A BRAVE DEED

The Colombo - Galle road was crowded. Cars, buses and lorries were all moving fast. Pedestrians were walking on the pavement. Some people were rushing to cross the road. There was a boy who appeared to be very poor, and he looked like a Negro. He sat on the pavement with a sad face and was thinking. His name was Sathiyarajah. He had a brother. His name was Sathiyamohan. Sathiyarajah didn't like to study and he was thinking about his brother.

At that time an officer who came that way trampled on Sathiyarajah's leg and fell down. Then he got up and was angry with Sathiyarajah and scolded him, "You idiot, haven't you any work; go and sleep in your house and waste your time there". Sathiyarajah felt sad to hear the words of the officer. When he got up everybody laughed at him. Sathiyarajah was ashamed of his dirty clothes and went away slowly along the pavement.

On the way he saw many things and liked to steal some of them. While some people were rushing to cross the road, a small girl suddenly ran to the middle of the street. At that moment a car was coming very fast. At once Sathiyarajah jumped forward and pushed the girl aside. The girl escaped without any injury, but Sathiyarajah was knocked down by the car.

He was admitted to the hospital. The doctor who saw him said, "You did a brave deed, may God bless you". The girl whom he saved was the daughter of the officer who had scolded Sathiyarajah. That officer felt very sorry and asked Sathiyarajah, "What can I do in return for your brave deed?" His reply was that his brother should be helped to study to become a doctor. After some time he died.

S. SHANMUGANANDAN.
Form II, 'A',

A FOOTBALL MATCH I SAW

Football matches are of much interest to us. We look forward to these matches. One day we felt very happy when the master read out to us a notice that our school would be playing a Football match against St. John's College. At once we made arrangements to go for that match.

After school on Friday evening, I went to see the Football match with my friends. We were very glad when we got into the car. The match was to be played in the St. John's College grounds, Jaffna.

Our car reached Jaffna and we got out. The match was between the third elevens of the schools. The match was very interesting. Before the interval, our team shot one goal but St. John's too shot one.

After the interval the pupils of St. John's College were shouting and cheering. Soon it was time for the end. There were five minutes more for the match to be over. The shouting increased and we were all standing up and shouting. The referee was looking at his wrist - watch. A few minutes later our school team shot a goal. We were very glad. Soon the match was over and we got into our car and went home. I am waiting for another opportunity like this to see another interesting match.

B. SUGANTHAN,
Form II, 'A'

MY FIRST RAILWAY JOURNEY

I had heard and read about the train many times. So I wished very much to travel by one.

My father had promised to take me to Colombo during the holidays. On the 1st of April, my father and I went to the Kodikamam Railway Station by bus. While my father bought the tickets from the Station Master, I waited eagerly for the Yarl Devi.

The train came in at last. I got into the second class compartment and sat in one of the corner seats. From this position I was able to enjoy the scenery, as we travelled along.

We passed many stations and reached Kurunegala at about noon. There we had lunch at the buffet. During the rest of the journey the weather was cold and it was raining.

When the train stopped at the station I heard the shouts of the sweet-sellers, and paper-boys. People were getting into or rushing out of the train. I enjoyed watching all these sights which were new to me.

The Yarl Devi reached Colombo by about 2 p.m. My uncle was waiting at the platform for us. Though tired I was sorry, that my first railway journey came to an end so soon.

M. SRIJAYANTHAN,
Form II, 'A'.

MY FIRST RAILWAY JOURNEY

My father and mother wanted to go for a wedding in Colombo. I was delighted as I could go with them and it was my first railway journey. On the fixed day we got ready to go to Colombo.

We went by car to the Kodikamam railway station to go by train to Colombo. At the station there was a long queue to buy tickets. After buying the tickets we entered the platform and waited for the train. When the train came, my brother and I got into the train and helped our father to put our luggage into the train. Thereafter my mother, sisters and father got into the train.

The train was fairly crowded. However we managed to find seats. Some passengers stood along the corridor as they could not get seats to sit on. I wished to look out

through the window to enjoy the scenery, but I was sad as I could not do so, as the view was cut off by the passengers who stood along the corridor between the window and me.

After halting at a few railway stations, we reached Colombo Fort. At the railway station we got down and went to my uncle's house in his car.

K. LALITHAKUMAR,
Form II 'A'

MY FIRST RAILWAY JOURNEY

My first railway journey was from Kodikamam to Nawalapitiya. My father and my younger brother came with me. We travelled in the night mail. The train was very crowded. Many people were standing without seats. We travelled in the first-class in the sleeping berth. Therefore I could not see any thing in the night. We got down at Polgahawela at 4-30 a. m. I could not bear the cold. My father asked us to put on our sweaters. We sat in the men's waiting room, and my brother and I fell asleep. We slept till 6 a. m. in the morning.

Then we had a wash and had tea in the station canteen. Now for the first time, we saw beautiful fields and coconut gardens between mountains. We saw mountains. They were all green. At 7 o' clock in the morning the Nanuoya Express came from Colombo, and we all got into the train. Even the first-class was crowded and we had to stand till we came to Peradeniya, and by 10 o' clock we reached Nawalapitiya.

I enjoyed the journey in this train because we saw beautiful scenery. I saw mountain-peaks, valleys, terraced paddy fields and groves. As the train whistled along I saw mountain-slopes all green with tea bushes. The "Bible rock" looked like an open book. Small streams flowing from the mountains were shining like silver threads.

The rail roads had been really built by clever engineers. Sometimes the train went along the edge of a hill. When we looked out of the window we saw fields and houses about five hundred feet below us. Sometimes the train went through tunnels.

On my return journey I came by car. Then I knew that I enjoyed the journey to Kandy by train more than by car.

P. ARAVINDAN,
Form II 'B'

A DREAM OF MINE

It was 9 p. m. I felt sleepy. I closed my books and was about to sleep, when my sister gave me an interesting story book. It was about the adventures of a boy. I was reading it, when half way, I felt sleepy again. So I went to bed.

I was fast asleep. I heard my grandfather asking me whether I was willing to go with him, to the nearby forest. I happily consented. We set out, each with a packet of short-eats, to be taken when we felt tired. We were walking through the forest and grandfather was describing the different kinds of trees, their fruits and how they are useful to animals, birds and man. Suddenly we heard a creaking noise. Thinking that a huge branch or tree was going to fall on us, we ran very fast. My grandfather's eyes hit against the low branch of a tree and thereafter he could not see anything. I felt afraid. I did not know the path. We thought it better to return. I could not get at the path. Somehow I managed to go ahead. I was leading my grandfather just as one would lead a blind man. Suddenly I heard a voice like that of my mother's. She was calling me by my name. I asked grandfather to be seated there, while I went in search of my mother. I ran in the direction of the voice. But the voice that seemed so near, came from far away. I shouted, "Amma, Amma" (Mother, Mother) and ran faster and faster. I struck against the stump of a tree and had a bad fall. I woke up to find that I was not on my bed, but had fallen from it.

My mother was standing near me. She asked me why I called her and why I had fallen from my bed. I asked her where my grandfather was. Just then my grandfather too heard the sound of my fall and came into my room. I asked him whether he could see and I showed four fingers in my hand and asked him how many they were. He replied "Four" "Why, what is wrong with my eyesight?" he asked. My mother laughed and told him, "He is yet in the world of dreams". They all laughed; it was then that I knew that it was after all a "Dream of Mine".

V. VALEMURGU,
Form II 'B'

MY PET

Tink, tink, goes my cycle bell, for my servant boy to open the gate. But he is there before my boy. He is Pilot—my faithful Alsatian. He hugs me with his paws on my shoulders, and kisses me by licking all over my face.

Nobody dare touch me, not even my father, in front of Pilot. He will growl at them to take their hands off me. He will not accept any food from any one, except from his little master. Every morning he wakes me at 6 o'clock. He loves to play with me. Even if I forget he will bring the ball, and force me to play with him. As soon as I throw the ball he will run and pick it up. How he loves to lie at my feet, rubbing his head against my knees. This is Pilot—my pet dog.

V. RAVI RAJ
Form I 'B'


MY FIRST DAY AT HARTLEY COLLEGE

I had a great wish when I was studying elsewhere in the lower classes to study at Hartley College. I used to look at the big boys going to that college and wanted to be like them. I was jealous of my brother who was there.

I was very happy one day when my father said that I could go to Hartley College. It was in the year 1965. I was looking forward for the first day at school. Then the day came. The school began on the sixth of January, nineteen sixty-five. I was very proud because I was going to a big school.

I went to our class-room with some of my old friends. Then the bell rang. Our teacher came in. All the boys stood up, and said, "Good morning Sir." The teacher said "Good morning boys, sit down." All the boys sat down. Then he asked us for our names. When my turn came, I got up and told my name softly and with fear. The teacher smiled and talked to me kindly. After that I was happy. This was my first day at Hartley College.

JEYAN RANJIT,
Form I 'B'



பாவக் கரங்கள்

சுவாமிநாதர்

[இவ்வாண்டு காடகம் எழுதற் போட்டியிலே
மேற் பிரிவில் முதலாம் இடம் பெற்றது]

காட்சி 1

நேரம் : காலைப்பொழுது, பிரகாசமான நீலவானம், கதிரவன் ஒளி
தட்டிக் கொண்டிருக்கிறான்.

பாத்தீரங்கள் : ஈதெயிர்லி, சிமித்.

(வானத்திலே மூன்று விமானங்கள் பறந்துகொண்டிருக்கின்
றன, ஒன்று ஈதெயிர்லியினுடையது; மற்றது சிமித்தினு
டையது; மற்றது வேடுருவனுடையது.)

ஈதெ : வாழ்வு இனிக்கிறது நண்பா.

சிமித் : வாழ்க்கையிலே வெற்றியுண்டென்றால் வாழ்வு இனிக்
குந்தானே நண்பா.

ஈதெ : என் உள்ளமும் உடலும் என்றும் இல்லாத ஊக்கத்
தில் தினத்திருக்கின்றனவே.

சிமித் : ஆம்! களிப்பின் வேகத்தினால் வந்ததுதான் அந்த
இனிமை.

ஈதெ : என் மனம் பாரம் எதுவும் இன்றி உலர்ந்த பஞ்சாய்
வானத்தில் மிதக்கிறதே.

சிமித் : ஆம், மனதிலுள்ள சோர்வெல்லாம் நீங்கிவிட்டது.
பேராசை நீங்கிப் பேராசை பிடித்துவிட்டது உனக்கு.

ஈதெ : என் உளம் யாவையும் மறந்து கடமையொன்றி
லேயே ஒன்றியிருக்கிறதே.

சிமித் : ஆம்! தடையெல்லாம் இடையில் வரினும், தங்காமற்
செல்லும் கடமை, வீரனுக்கு முடிவிலே காற்றடிக்கும்
திசையிலோடும் பாய்மரம்போற் கஷ்டயின்றிக் கட
மையில் ஒன்றும் மனம் வருகிறது.

ஈதெ : இந்த உலகையே சுமக்கக்கூடிய பலம் வருகிறதே.

சிமித் : ஆம், உலகையென்ன ஒருவரும் காணாத, அழியாத
பெரு நிலைக்குத் தாவக்கூடிய பலம் கிடைத்தாலும்
கிடைக்கும்.

(அதே சமயம் மற்று விமானியின் குரல் கேட்கிறது)

குரல் : ஓ! நண்பா இதோ யப்பாண இன்னும் சில விநாடிகளில் அடைந்துவிடுவோம்.

சீமீத் : (கவலையான குரலில்) ஆ! உலகம் கண்டறியாத பாவத்தைப் புரிய வேளை சமீபிக்கிறது.

குரல் : ஐயையோ, என் உடலிலுள்ள சக்தியெல்லாம் குறைகிறது. நண்பா என் கைகளும் நடுங்குகின்றனவே.

சீமீத் : நண்பா என் மனம் சொல்லொண்ணாத துயரங்கொள்கிறது.

குரல் : என் கைகள் பட்டனைத் தட்டத் தயங்குகின்றன.

சீமீத் : திரும்பிவிடுவோம் நண்பா, அதுவே நல்லதப்பா. (அவர்களிருவரது விமானங்களும் வேறு திசையிற் செல்கின்றன.)

ஈதே : இல்லை, இல்லை கோழைகளே, மேற்கொண்ட கடமையை இடையில் விட்டுவிட்டோடுமே பேடிக்களே! சரி, சரி, நீங்கள் போர்வீரர்களல்ல; உயிரைத் திண்ணமாகக் காப்பாற்றிக்கொள்ளும் உலோபிகள். சென்று விடுங்கள். நீங்கள் சென்றுவிடுவதே நலம். என உயிர் போயிடினும் நான் தயங்கமாட்டேன். இதோ தெரிகிறது ஐப்பான் தீவு (அணுகுண்டினைப் பார்த்து உரத்த குரலில் சிரித்து) ஹஹ் ஹஹ் ஹா! ஏ! இராட்சதனே! இல்லை; இல்லை; நீ இராட்சதனல்ல; நீ நல்லவன் ஆனால்; உன்னை ஏவிய போர் வெறியர்தாம் இராட்சதர்கள். ஆம்! இன்னொரு இராட்சதக் கூட்டத்தினை அழிக்கப் போகிறாய் நீ! (அவனுடைய விமானம் இப்போது ஐப்பான் தேசத்தின்மீது பறந்துகொண்டிருக்கிறது) ஏ! பூதமே! இதோ உன் பேயாட்டத்திற்கு வேளை வந்தது. செல்வாய்! சென்று உயிரினம் யாவையும் உரலிலே போட்டுத் துவைத்து உன் ஆசைதீர உண்ணு! ம்..... போ... (பட்டனை அழுத்துகிறான். மறுகணம் விமானம் படுவேகத்தில் அங்கிருந்து சென்றுவிடுகிறது).

காட்சி 2

இடம் : அமெரிக்காவில் ஒரு மண்டபம். அங்கு போரிலே வியக்கத்தக்க சாதனை புரிந்தவர்கட்குப் பரிசில் வழங்குகிற ஜனாதிபதி.

பாத்திரங்கள் : அமெரிக்க ஜனாதிபதி, சபையோர், ஈதேயிரி.

(கூட்டம் முடிவை நெருங்கும்பேர்து.....)

ஜனாதிபதி : அடுத்ததாக வீரன் ஈதெயிர்லிக்கு, இதோ இந்தப் பதக்கத்தையும், பண முடிப்பையும் வழங்குகிறோம். ஆயிரத்தில் ஒருவர் இவர். தன் கடமையைப் பரிபூரணமாகச் செய்து முடித்த திறமைசாலி. குறிக்கப்பட்ட இடங்களிலே அந்தந்த வேளையிலே மிகவும் நுட்பமாகத் தாக்குதல் நடத்திய திடசாலி. அது மட்டுமா! பெருமைவாய்ந்த அணுக்குண்டினை முதலில் வீசி உலக சரித்திரத்திலேயே அழியாத பெயர் பெற்றுவிட்ட மகாவீரன். (பரிசைக் கையிலெடுக்கிறார் ஜனாதிபதி. கை தட்டல் மகிழ்ச்சி ஆரவாரம். ஈதெயிர்லி எழுந்து மிடுக்கான நடையோடு வருகிறான். பரிசிலைப் பெற்றுக் கொண்டு செல்கிறான். 'வாழ்க ஈதெயிர்லி' என்ற கோஷம் வாண்ப்பிளக்கிறது.) உலகிலே சிறந்த போர் வீரர்கள் அமெரிக்க போர்வீரர்கள்தான். அதை அவர்கள் போர் முனையிலே காட்டிவிட்டார்கள். இன்னும் பற்பல சாதனைகளைப் புரிய அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். வீரன் ஈதெயிர்லி போன்றவர்களால் நம்நாடு பெருமையடைய வேண்டுமென்று ஆசை கூடீ என உரையை முடித்துக்கொள்கிறேன். வணக்கம். (கைதட்டல் கூட்டம் முடிவடைகிறது.)

காட்கி 3

இடம் : அமெரிக்க தேசத்தின் வீதியொன்று.

பாத்திரங்கள் : இருவர் கதைத்துக்கொண்டு செல்கின்றனர்.

முதல்பேர்வழி : மிஸ்டர் ஈதெயிர்லியைப் பற்றித்தானே எல்லாரும் கதைக்கிறார்கள்.

இரண்டாம் பேர்வழி : எல்லா ஈயூஸ் பேப்பர்களிலும் பக்கம் பக்கமாக அவனைப்போற்றி எழுதியிருக்கே.

மு. பே : ஐப்பாணில் அணுக்குண்டு வீசியவீரன். எதுக்கும் துணிஞ்சு கட்டை.

இ. பே : துணிவு மட்டுமா? துணியோடு சிரத்தையும்; கவனமும்; திறமையும் சேர்ந்து கொண்டால்..... பேசவும் வேண்டுமா?

மு. பே : உண்மையிலே அவனொரு வீரன் தான். அந்தக் கொடிய ஐப்பாணிய விமானங்களையெல்லாம் தூள் தூளாக்கியிருக்கிறானே!

- இ. பே : அது மட்டுமா ! இவ்வளவு வலிய தாக்குதல்கட்
கெல்லாம் தப்பினாலே அது பெரிய சாதனை. அந்த
ஜெர்மனிய விமானங்களின் மின்னல் தாக்குதல்.....
அப்பாடி இதுக்கெல்லாம் தப்பியவனென்றால்.....
- மு. பே : அதுசரி, ஐப்பாளிலே அந்தச் சின்னக் குண்டு
ஒன்றை மெதுவாகத் தூக்கிப்போட்டுவிட்டு வரமாட்
டாமல், எல்லாரும் திரும்பித் திரும்பி வர அவனெருத்
தன் மாத்திரம் அதையும் செய்து முடிச்சிட்டானே.
- இ. பே : ம் (தயக்கமும் தாட்சண்யமும், மிக்க குரலில்)
எண்டாலும் அது ஒரு கொடிய செயல் ண்பா !
- மு. பே : கொடுமைதான் ! கொடுமை; ஏனப்பா அந்த ஜெர்
மனியன் யூதர்களையெல்லாம் புழுக்களை வெய்யில்லை
போட்டுப் பொசுக்கிறமாதிரிப் பொசுக்கினானே ! அது
கொடுமையிலையா !
- இ. பே : அதுவும் கொடுமைதான்; இதுவும் கொடுமைதான்
அதிகாரவெறிப்பிடித்தவர்களின் போட்டியினால், ஒரு பரவ
மும் அறியாத சனங்கள் படும்பாடு..... ஐயையோ !
- மு. பே : (கேவியுடன்) ஐயையோ ! ஐயையோ ! (பின்) சரி
வருகிறேன். ண்பா !

(இருவரும் போகின்றனர்).

காட்சி 4.

இடம் : ஒரு வீதி,

பாத்திரங்கள் : மிஸ்ஸிஸ் ஈதெயிர்லி, மிஸ்ஸிஸ் வைற்றி, இருவரும்
கவலை தோய்ந்த முகங்களுடன் காண்ப்படுகின்றனர்).

(சினிமாவில் அணுசக்தியாற் பாதிக்கப்பட்ட மக்களின்
நிலைமையைப் பார்த்துக்கொண்டமைதான் அவர்களது
கவலைக்குக் காரணம்)

மிஸ்ஸிஸ் ஈதெயிர்லி : அப்பப்பா ! என்ன கோரக் காட்சிகள்.
அடடா! சகிக்க முடியலையே.

மிஸ்ஸிஸ் வைற்றி : அந்தச் சம்பவங்களை என்னால் என்றுமே
மறக்க முடியாது. எண்ண எண்ண நெஞ்சத்
தில் யாரோ ஈட்டியாற் குத்துவதுபோலிருக்கிறது.

மி - ஈ : அடடா, தாயும் தந்தையும் தீயிலே அகப்பட்ட கிழங்
குபோல் வேக அதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்

தச் சிறுமியின் அழகுரல்..... கன்னம் சுபடமற்ற அம்முகத்தில் இழையோடிய கவலைதோய்ந்த பீதி..... அதை நினைக்க நினைக்க என் நெஞ்சு வேகிறது.

மி - வை : ஒரு பக்கம் அழிந்துவர, மறுதிசையில் வேகமாய் ஓடிய அச்சிறுமி, அத்திசையிலும் அழிவு காத்திருப்பதைக் கண்டு, இருதலைக்கொள்ளியுள் எறும்பாய்த் தவித்த அந்நிலை... பின் கருகி உருவற்றுப் போன காட்சி ஐயையோ என்ன கொடுமை! இதைக் கேட்பார் யாருமில்லையே!

மி - ஈ : அப்பப்பா, எங்கு பார்த்தாலும் உருவற்ற பிண்டங்கள். இரும்புகளும், கற்களும், மனிதர்களும் வித்தியாசமின்றி ஒன்றோடொன்று கலந்து உருக்குலைந்து கிடந்ததைப் பார்த்தாயா?

மி - வை : ஆம்! அங்கு கொடுமை தாண்டவமாத இங்கு செம்மை தாண்டவமாடுகின்றது. அதிகாரிகள் எவ்வளவு சீர் சிறப்புடன் உல்லாசகீதம் பாடுகின்றனர்.

மி - ஈ : கொடியவர்கள், பாதகர்கள், இவர்கட்கு வீரம் என்பது என்னவென்று புரியாது. பாவத்தைச் செய்து வீட்டுவீரம் என்று புகழ்பாடித் திரியும் இராட்சதர்கள்.

மி - வை : அதையேன் கேட்கிறாய், உன் வீரக்கணவர்தானே அச்சாதனையைப் புரிந்தார்.

மி - ஈ : பொறுக்க முடியவில்லை சிநேகிதி. என் கணவர்தான் இச்செயலைப் புரிந்தார் என்றால் என் நெஞ்சம் அனலிடைப் பழுவாய்த் துடிக்கிறது. புகழேணியின் உச்சியில் நிற்கும் அவரைப் பார்த்து, அன்று இன்பம் பொறுக்கமாட்டாமல் வானிற் பறந்தேன். இன்றோ துன்பமென்னும் புகைநிறைந்த அறையினுள் வாடுகின்றேன்.

மி - வை : உன் கணவனது புகழ் மிக விரைவில் இகழாக மாறிவிடப் போகிறது. ஆம்! கண்டவரெல்லாம் தூறும் பரதேசியாகப் போகிறான் உன் கணவன்.

(கண்களில் குபுக்கென்று நீர் வருகிறது. மிஸ்ஸிஸ் ஈதெயிர்லிக்கு. அழுதுகொண்டு செல்கிறாள்)

இடம் : ஈதெயிர்லியின் வீடு செல்லும் பாதை.

நேரம் : மாலை.

பாத்திரங்கள் : ஈதெயிர்லி, மிஸ்ஸிஸ் ஈதெயிர்லி, மகன்.

(போர் முடிந்தது. இன்பக் கனவுகளுடன் வீடு செல்கிறான். ஈதெயிர்லி)

ஈதெ : (தனக்குள்ளேயே கதைத்துக்கொண்டு) சீ! என் அருமை மனைவிக்கு ஒரு கடிதமாவது போடவில்லையே நான். என் சாதனைகளைக் கேட்டு எவ்வளவு தூரம் மகிழ்ச்சியாற் பூரித்துப் போயிருப்பாள். ஆம்! இப்போது என்னைக் கண்டவுடன்..... ஆ... எவ்வாறெல்லாம் உபசரிப்பாள். எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள்..... அடே! என் ஆறுவயது எட்டவேட், இப்போது கொழுத்துக் குண்டாய் இருப்பானே. என்னைக் கண்டவுடனே, 'அப்பா' என்று கூவிக்கொண்டே ஓடி வருவானே..... ஆம்! அவனை நான் ஆவலோடு அணைக்கும் காட்சி என் மனக்கண்ணிற் தெரிகிறது.... ஆகா, என்ன இன்பம். (தரையைப் பார்த்துக்கொண்டே சென்றவன், நிமிர்கிறான்) எட! அவ்வளவு தூரம் நினைவிலே ஆழ்ந்து போனேனே!

(கதவைத் தட்டுகிறான். டொக்...டொக்...டொக்...)

(சத்தம் கேட்டு ஓடிவருகிறாள் மிஸ்ஸிஸ் ஈதெயிர்லி. கதவைத் திறக்கிறாள். கணவனைக் கண்டவுடன் பீதியடைகிறாள். அவள் நெஞ்சிலுள்ள அவமானம், ஆத்திரம் எல்லாம் வெளிக்கிளம்புகின்றன.

ஈ - தெ : அன்பே.....

மி - ஈ : (உரத்த குரலில்) பாவி! நீயா..... மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துவிட்டுப் புகழ் என்ற போர்வையால் அதை மூடிக்கொண்டு வருகிறாயா, நீ என் கணவனல்ல. இங்கே வரவேண்டாம், சென்றுவிடு; சென்று விடு. ம்..... செல்...

ஈதெ : (அதிசயமும், திகைப்பும் முகத்திற் படர) இதென்ன மேரி! உனக்குப் பைத்தியமா?

யி - ஈ : ஆமாம்! உணர்ச்சியுள்ள இதயமுடையவர்கட்குப் பைத்தியம் இலகுவில் பிடித்துவிடும். உணர்ச்சியற்ற கல்நெஞ்சர்கட்குப் பைத்தியம் பிடிப்பதேயில்லை.

ஈதே : அப்படியா! நான் செய்த குற்றமேது.

யி - ஈ : குற்றமா! கொடியவனே உன் உள்ளத்தைக் கேட்டுப் பார்.

ஈதே :

யி - ஈ : ஆம்! உனக்கு உள்ளம் என்பது உண்டா? இல்லை; இல்லை. உள்ளம் என்பது உனக்கில்லை. உள்ளம் இருந்தாற்றானே நீ குற்றத்தை உணருவாய். உள்ளம் இல்லாத நீ குற்றத்தை எப்படியுணர முடியும்?

ஈதே : மேரி, எத்தனை எத்தனை இன்பக்கனவுகளுடன் வந்த எனக்கு இந்தக் சதியா நேரவேண்டும்?

யி - ஈ : மிருகமே! நீ என் கணவனல்ல. இராட்சதனே சென்று விடு இங்கிருந்து, ம்..... நீ செய்த குற்றத்திற்கு அழுவாய் தேடு, ஓடு நில்லாதே.

ஈதே : ஆ! என் தலைவியே. நாடெல்லாம் போற்ற விடு தூற்றுகிறது. என் செய்வேன். என் உயிருக்குயிரான மனைவியே என்னைப் புறக்கணித்தபின், என் குழந்தையும்,..... ஆ மகனே! இங்கே வாடா கண்ணு, உன்னை ஒருதரம் அணைத்தாற் போதும். (மகனை அணைக்க முயல்கின்றான்)

யி - ஈ : தொடாதே! (கூவுகிறான்) உன் பாவக்கரங்களால் என் மகனைத் தொடாதே! உன் பாவத்தைக் கழுவிவிட்டுப் புனிதக் கரங்களுடன் வா..... ம்... ஏன் நிற்கிறாய். சென்றுவிடு. ஒ! நீ போகவில்லையானால் இதோ நானும் குழந்தையும் சென்றுவிடுகிறோம். நீ இவ்வீட்டிற்கு தனித்திரு. அன்றேல் வேறொரு மனைவியை விவாகம் செய்துகொண்டிரு. வர தம்பி! (மகனைத் தூக்குகிறான்)

ஈதே : இல்லை மேரி இல்லை. இதோ நான் சென்றுவிடுகிறேன். (திரும்பிச் சிறிது தூரம் நடக்கிறான்... பின் சிறிது நின்று பைத்தியம் பிடித்தவன்போல் தலையைப் பிடித்துக்கொண்டு) ஆ! என் அன்புக்குரியவளான மனைவி என்னைப் புறக்கணித்துவிட்டால் உலகில்

எனக்கு வேறென்ன வேண்டும். வேறேதுமிருந்தும் அமைதியுண்டா. இல்லை இல்லை. (ஓடுகிறான்)

(மீஸ்டிஸ் ஈதெயிர்லி; தன் கல்யாண தினத்தன்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்து நெஞ்சு நெகிழ்ந்து அழுகிறாள்.)

மி - ஈ : அத்தான் உங்களை எவ்வளவு தூரம் தூற்றிவிட்டேன்..... ஐயோ (தலையில் அடித்துக்கொள்கிறாள்).

காட்சி 6

நேரம் : மாலை.

பாத்திரங்கள் : ஈதெயிர்லி, வீதியிலுள்ள ஐனங்கள்.

காலம் : போர் முடிந்து சில ஆண்டுகள் சென்றுவிட்டன.

[அமெரிக்க மக்கள் தம்நாடு செய்த கொடுமையை உணர்ந்து விட்டனர். தான் செய்த குற்றத்திற்காக தான் பரிசீலனாகப் பெற்ற தொகையையெல்லாம் ஹிரோஷிமா மக்களின் கஷ்ட நிவாரண நிதிக்கே கொடுத்து விடுகிறான்; தன் மனைவி தன்னை மன்னித்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் வீடு செல்கிறான் ஈதெயிர்லி. மனைவி அவனை மன்னிக்கவில்லை.]

(வீதியில் தரையைப் பார்த்தவண்ணம் யேரசனையுடன் நடந்து கொள்ளாடிருக்கிறான், ஈதெயிர்லி. வீதியிலுள்ள சனங்கள் அவனை எள்ளி நகையாடுகின்றனர்.)

முதல் பேர்வழி : (ஈதெயிர்லிக்குக் கேட்கும்படியாக) அதோ அந்தக் கொடியவன் வருகிறான்.

இரண்டாம் பேர்வழி : யார்! ஈதெயிர்லியா! சண்டாளம் பதறே!

மு. பே : வெட்கமில்லாமற் திரிகிறானே!

இ. பே : ஆம்! அருமை மனைவியைப் பிரிந்த கவலைகூட. இல்லை. (விரைந்து நடக்கிறான் ஈதெயிர்லி. அவன் பின்னால் இரு சிறுவர்கள் கதைக்கும் சப்தம் கேட்கிறது.)

முதல்கிறுவன் : போகிறான்ரா, அந்தக் கொடியவன்.

இரண்டாம் கிறுவன் : டே! உவனே ஈதெயிர்லி.

மு. சி : பெல்லாத பாவம் செய்த பாவி; பாவம்! பெண்டாட்டி கூட வீட்டாகை அடிச்சத் துரத்திவிட்டாள்.

இ. சி : அப்படியா?

(இதைக்கேட்ட ஈதெயிர்லியின் நெஞ்சு கருகுகிறது. வேகமாய் நடக்கிறான். மனித நடமாட்டமற்ற ஓரிடத்தில் அமர்கிறான்)

ஈதெ : அன்று புகழ்ச்சி. இன்று இகழ்ச்சி. இதுதான் வாழ்வு, இதுதான் உலகின் செயல். அன்று உற்சாகம். இன்று சோர்வு, துயரமெல்லாம் ஏன்? சிந்தியாமற் செயலாற்றியதன் பயன்; கொடியவர்களின் கையிலிருந்து புகழ்வாங்கியதன் விளைவு; ஆம்! வீடும் நாடும் என்னைத் துரத்துகின்றன. இனி எனக்குக் கதியேது. ஆம்! சாவு இருக்கிறது. அங்குதான் அமைதி உண்டு.

(எழுந்து நடக்கிறான்.)

முடிவுத்திரை.

க. சுந்தரவிங்கம்,
Form VI Lower (Bio)

இவ்வாண்டுக் கவிதைப்போட்டியிலே மத்தியபிரிவிலே
முதலிடம் பெற்றது.

பள்ளிப் படிப்பைப் பாகற்காயென வெறுத்துத்
திரிபவனுக்கு நண்பனின் புத்திமதி.

- 1 " சிறந்த செல்வம் கல்வி இதை
மறந்தி டாதே மகனே " என்
சிறிய வயதில் சொன்னார் அன்னை
அரிய உண்மை யைமறந் தாயோ.
- 2 கெட்ட நண்பர் கிளை யோடு
இட்ட மான வழி நடந்து
பட்ட துன்பம் பல நாளும்
எட்டு ணையேனும் நினை விலையோ?

- 3 கள்ளன் துட்டன் கபடன் என்று
எள்ளி நகைக்க ஏன் வாழ்வான்
வள்ளுவன் சொன்ன வாக்கியங்கள்
உள்ளத் தொன்றும் உனக் கிலையோ?
- 4 கல்வி தானே கண் ணென்று
சொல்லிப் போந்தார் தொகையானோர்
எல்லாம் மறந்து திரிகின் ருய்
நல்லா யின்னும் சிந்தி யடா.
- 5 நண்பன் என்ற முறையில் நான்
அன்புடன் உன்னை அழைக்கின் றேன்
இன்றுடன் கெட்ட செயல் மறந்து
நன்றாய்ப் படிக்க நாடிவா வா.
- 6 பட்டம் பெற்றுப் பறக்க வா
வட்டம் இடுவர் பணக் காரர்
மட்டில் மகிழ்ச்சி கண்டிடவா
தட்டிடா தேயென் தயை மொழியை.
- 7 காந்தி பாரதி கன பேர்கள்
ஈ(ய்)ந்து போன இன் மொழிகள்
சாந்தி காட்டும் சற்குண னாய்
நீந்து கல்வி நீழல் தனிலே.
- 8 தமிழின் போற்றும் தனைய னென்று
தமிழர் போற்றத் தலை நிமிர்ந்து
தமிழ்நா டெங்கும் தாவி யின்பத்
தமிழை வளர்க்கத் தயங் கா தே.

உண்மை அன்பு

[இவ்வாண்டு சிறுகதைப் போட்டியிலே கீழ்ப்பிரிவில் முதலாம் இடம் பெற்றது.]

மிணி ஒன்பதாகியும் வெண் பனி இன்னும் அகலவில்லை. காலைக் கதிரவன் அப்போதுதான் தனது கதிர்களின் வெம்மையைக் கூட்யவாறு அப்பள்ளத்தாக்கை எட்டிப் பார்க்கத் தொடங்கினான். அமைதியும் அழகும் நிரம்பிய அந்தக் கல்லோயாப் பள்ளத்தாக்கின் ஓரிடத்திலிருந்த சிறிய குளத்தினுள் பத்துப் பன்னிரண்டு சிறார்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குதித்த சத்தத்தைக் கேட்டு குளக்கரையில் இருந்த மரங்களிலிருந்து பல புள்ளி னங்கள் சட, சட வென்று தமது சிறகுகளை அடித்து ஆகாயத்திற் பறந்தன. அவர்களில் எல்லோருக்கும் ஏறக குறைய சமவயதாக இருக்கலாம். அச்சிறுவர்களின் முகங்களை நாம் கூர்ந்து கவனிக்கிறோம். அவற்றுள் ஓர் அழகான முகம் எமக்குத் தென்படுகிறது. ஆமாம், அவன் தான் சேகர். அப்பள்ளத்தாக்கிலுள்ள ஒரு பெரிய வியாபாரஸ்தாபனத்தின் உரிமையாளரான சிங்காரவேலுவின் மகனே சேகர். கல்லோயாத் திட்டம் ஆரம்பித்த நாட்களில் தமது மனைவியுடனும் மகனுடனும் பிழைப்பை நாடி வந்த அவர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின மூலம் ஐம்பதியிரம் ரூபாய் கிடைக்கவே அதை வைத்துக்கொண்டு வியாபாரம் தொடங்கினார்.

லக்ஷ்மிதேவியின் கடாட்சம் காரணமாக அவர் பெரிய செல்வச் சீமானானார். பணம் பணமாகக் குவிந்து கொண்டிருந்தது. சேகர் அவருடைய ஏகபுத்திரனை படியால் அவன் மிகவும் செல்லமாக வளரலானான். அவனும் படிப்பில் கெட்டிக்காரனாகவும் குணக்குன்றாகவும் விளங்கினான். அக்கம பககத்திலுள்ள ஏழைப்பிள்ளைகளுடன் வேற்றுமை பாராட்டாது பழகிவந்தான்.

அவனோடு குளத்தில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தவர்களனைவரும் அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகளாவர். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த குளக்கரையிலுள்ள ஒரு விருட்சமொன்றின் கிளை குளத்தினுள் மிகவும் தாழ்வாக நீருக்கணித் தாய்ப் படர்ந்திருந்தது. அச்சிறுவர்கள் கிளையிலிருந்து குளத்தினுள் குதித்து, குளத்தின் மையத்தை அடைந்து அங்

கிருந்த மேட்டில் ஏறுவதையே போட்டியாகக் கொண்டிருந்தனர். போட்டி ஆரம்பமாகியது. அவர்கள் 'தொபீல்' என்று குதித்த ஓசையைக் கேட்டதும் ஒற்றைக்காலில் தவஞ்செய்துகொண்டிருந்த வெண் கொக்குகள் யாவும் ஜில்லென்று ஆகாயத்தில் கிளம்பிப் பறந்தன. சிறுவர்கள் யாவரும் நீரைக் கிழித்தவாறு விரைவாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். கரையில் நின்ற ஓரிரண்டு சிறுவர்கள் அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது திடீரென்று "ஐயோ காப்பாற்றுங்கள்" என்ற சத்தம் நீந்திச் கொண்டிருந்தவர்களிடையே எழுந்தது. கரையில் நின்றவர்கள் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். சேகர் நீருக்குள் தத்தளித்தவாறு மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவர்களும் கத்தத் தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் கூட்டம் கூடியது. அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை. சேகர் ஸ்மரணையிழந்து விட்டான். அப்பொழுது திடீரென்று ஓர் உருவம் குளத்தினுள் குதித்து விரைவாக நீந்திச் சென்று சேகரை அடைந்தது. மூழ்கிக் கொண்டிருந்த சேகரின் மயிரைப் பிடித்து அவனை இழுத்தவாறு பெருஞ்சிரமத்துடன் நீந்திக் கரையை அடைந்தது. உடனே கரையிலிருந்த சிலர் சேகருக்கு முதலுதவி அளித்து வயிற்றிலுள்ள நீரை வெளியேற்றினர். அவன் மெதுவாகக் கண்ணிமைகளைத் திறந்தான். அவனுக்குச் சூடான பானம் வழங்கப்பட்டது. நடந்து போன நிகழ்ச்சிகள் அவன் மனக்கண் முன் வந்து நின்றன.

தனக்கு அருகில் நீர் சொட்டச் சொட்ட நின்ற பையனை அவன் பார்த்தான். அவன் தான் தனனைக் காப்பாற்றியவன் என அறிந்து கொண்டான். சேகர் அப்பையனைப் பார்த்த பார்வையில் நன்றி மிளிர்ந்தது. அப்பையனுக்கும் ஏறத்தாழ சேகரின் வயதுதானிருக்கும். இதுநிகலையில் சேகருடைய தகப்பனார் நடந்ததைக் கேள்வியுற்று அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார். அப்பொழுது தம் மகனும் வேறொரு பையனும் எதரில் வருவதைக் கண்ட அவருக்கு வயிற்றில் நீர் வார்த்தது போலாயிற்று. சேகர் உட்கன நடந்ததைச் சொன்னான். அவர் இருவரையும் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்று அவனது உடலைத் துடைக்கச் சொல்லி உடுப்பதற்கு உடையும் கொடுத்து வயிற்றை உணவும் கொடுத்த

தார். பின் அப்பையனை நோக்கி, 'தம்பி' உன் பெயர் என்ன? உன் தகப்பனரின் பெயர் என்ன? அவர் எங்கு வேலை செய்கிறார்? என்று கேட்கவேண்டிய கேள்விகள் அனைத்தையும் ஒரே மூச்சில் கேட்டு முடித்தார். அதற்கு அவன் தன் பெயர் பண்டா என்றும் தன் தகப்பனரின் பெயர் அப்புகாயி என்றும், அவர் சிங்காரவேலு என்பவரின் கடையில் வேலை செய்கிறார் என்றும் சொன்னான். அவன் தன் கடையில் வேலை செய்யும் அப்புகாயியின் மகன் என்று சிங்காரவேலு அறிந்ததும் அவருடைய மகிழ்ச்சி பன்மடங்காயிற்று. பின்பு அவர் சேகரைக் காப்பாற்றிய தற்காகப் பண்டாவுக்குப் பல் பரிசுகள் கொடுத்தார். அப்புகாயிக்கும் சம்பளத்தைக் கூட்டினார்.

அன்று முதல் பண்டாவும் சேகரும் நெருங்கிய நண்பர்களாயினர். இருவருமே காடுமேடெங்கும் சுற்று வார்கள். மொழி, இனம், மதம் போன்ற வேறுபாடுகள் அவர்கள் முன் சிதறின. விரைவில் பண்டா தமிழையும், சேகர் சிங்களத்தையும் தெரிந்து கொண்டார்கள். அடிக்கடி சேகர் பண்டாவைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவனுடன் விளையாடுவான். அதேபோல் பண்டாவினுடைய வீட்டுக்கும் சேகர் செல்வான். அவர்களிடையில் ஏழை-பணக்காரன் என்ற வேற்றுமை இருக்கவில்லை.

அப்பொழுதுதான் தமிழர் - சிங்களவருடைய சகோதரத்துவத்தைக் குலைக்கும் பேரிடிபோல் இனக்கலவரம் உண்டாயிற்று. தமிழருக்கு ஏராளமான அரீதிகள் இழைக்கப்பட்டன. இக்கலவரம் சிறிது சிறிதாக நாட்டின் இதரபகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் இன வெறி தாண்டவமாடியது.

அன்றிரவு பண்டா இனிய நினைவுகளில் மூழ்கியவாறு தன் குடிசையினுள் படுத்திருந்தான். அவனுடைய மனக் கண்முன் சேகர் அன்று காட்டிய அழகான பொம்மைகள் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன. அப்பொழுது குடிசைக்குப் பின்புறம் யாரோ பேசும் அரவம் கேட்டது. பண்டா தடுக்கிட்டெழுந்தான். லாந்தர் வீளக்கின் ஒளியைச் சிறிது பிரகாசமாக்கினான். அந்த வீளக்கொளியில் யாரோ இருப்பது தெரிந்தது. அவர்களுடைய பேச்சைச் சிறிது உன்னிப்பாகக் கவனித்தான்.

அவர்களுடைய குரலிலிருந்து தனது தகப்பனார் யாரோடோ மேசிக்கொண்டிருந்ததை அறிந்து கொண்டான்.

பின்பு அப்பேச்சை மேலும் உற்றுக் கேட்டபொழுது திடுக்கிட்டான். தன் தகப்பனார் எப்போது கலகக்காரராக மாறினார் என்று அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் அவர்களிருவரும் நாளை இரவு சிங்கார வேலுவீனுடைய கட்டையைத் தீவைத்துக் கொள்ளையடிப்பதாகத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

பண்டாவுக்கு அதை நினைத்துப்பார்த்த பொழுது உடலெல்லாம் திப்பற்றி எரிவது போன்றவோர் உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரம் தெரியாமல் திகைத்து நின்றான். இரவெல்லாம் அவன் மனதில் பெரும் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பலவிதமான எண்ணங்கள் அவன் மனக் கண்முன் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இறுதியில் மனச்சாட்சியே வென்றது. விடிந்ததும் ஓடிச்சென்று சிங்காரவேலுவிடம் விஷயத்தைக் கூறிவிட்டான். அவரும் தயங்காமல் பொலிசுக்குத் தகவல் தெரிவித்து விட்டார். சதிக்கூட்டத்தினர் பிடிபட்டுவிட்டனர். தனது தகப்பனாரைப் பொலிசார் பிடித்துக்கொண்டு போவதைக் கண்டு கதறி அழுதான். அக்காட்சி கல்கையும் கரைக்கக் கூடியதாய் இருந்தது. அப்பு காமியும் தனது தவறை உணர்ந்து சிங்காரவேலுவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பின்பு தான் சிறையிலிந்து வரும்வரை பண்டாவைப் பாதுகாக்குமாறு வேண்டினான். சிங்காரவேலுவும் அவனை மன்னித்துப் பண்டாவைப் பாதுகாப்பதாக ஒப்புக்கொண்டார். இக்காட்சியைக் கண்ட சேகரின் கண்கள் நீரால் நனைந்தன.

முற்றும்.

சி. ஜெயசுந்தரம்,
Form III "A"

(கவிதைப் போட்டியில் 'கீழ்ப்பிரிவிலே
முதலாம் இடம் பெற்றது)

மனம் மாறிய கண்ணன்

(வசன கவிதை)

காவெட்டி ஊரில் கண்ணன் என்பவன்
கையிலே பந்துடன் காலையிற் சென்று
பள்ளி மாணவர் பலரையும் பார்த்து
அழைத்தான் பந்தாட, அவர்களை வரும்படி;
அந்தப் பாலரும் அதற்கு மறுத்திடக்
கண்டான் தேனியைக் கற்பக மாத்திலே
விரும்பியே அழைத்தான் விளையாட வருப்படி
அந்தோ பாவமத் தேனி மறுத்ததே.
அடைந்தான் கண்ணன் ஆழ்துயரமதை
கண்டான் பின்னும் கறுப்பு நாயொன்றைக்
கேட்டான் அதனைக் கொஞ்சியே விளையாட,
அந்த நாயும் அதற்கு மறுத்தது.
மீண்டுங் கண்ணன் மிகவும் வருந்திப்
போதும் வழியிற் புன்னை மாத்திற்
புருவைக் கண்டான் புகழ்ந்தான் அதனை
“ புருவே வண்ணப் புருவே என்னுடன் ”
புதிய பந்து போட்டிக் கடிக்க
வரும்படி கேட்க, மறுத்தது புருவும்;
இன்னும் கொஞ்சம் இளைத்த மனதுடன்
செல்லும்போது சிற்றெறும் பொன்றை
“ சிறிய எறும்பே சிங்கார எறும்பே
என்னுடன் பந்தடித் தாடிட வா” வெணக்
கேட்கவே எறும்பும் மறுத்தது ஆங்கு
உடனே கண்ணன் உணர்ந்தான் தன்னுடை
விட்டுக்குச் சென்று விசினான் பந்தை
எடுத்தான் புத்தகம் ஏகினான் பள்ளிக்கு
கற்றான் பாடங்கள் களக்க மின்றியே
உற்றான் வெற்றி உயர்ந்தான் உலகில்.

தாய்மொழிக் கல்வி

‘கற்க கசடற’ எனக் கூறியுள்ளார் நம் வள்ளு வப் பெருந்தகை. உலகமே விஞ்ஞான யுகமாக மாறிக் கொண்டிருக்கும் இவ்விருபதாம் நூற்றாண்டில் மனிதனது சிந்தனை வளர்ச்சியால் எத்தனையோ வகையான சாதனைகள் நிலைநாட்டப்பட்டு வருகின்றன. இச்சாதனைகள் யாவற்றிற்கும் அவரவர் பெற்ற அறிவு வளர்ச்சியும், சிந்தனை முதிர்ச்சியும் மிக்க, சிறப்பான நிலை உலகின் எல்லாப் பகுதியிலும் நிலவவேண்டுமானால், முதலில் ஒவ்வொரு நாட்டிலும் தாய் மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கல்வினுள் தெய்வங் கண்டு, கலை பல பயின்று, அன்று கண்ணியமாய் — கலை முதிர்ச்சியுடையவராய் — வரழந்தனர் நம் பண்டைத் தமிழர், இன்று அந்நிலை மாறிவிட்டது. மேல் நாட்டு விஞ்ஞானிகள் இன்று தம் அரிய சாதனைகள் எனக் கருதுவன யாவும் பண்டைய எம் தமிழர்க்குக் கை வரப்பெற்ற கலைகளாகும். இன்று ஏன் இந்நிலைமை? மேல் நாட்டினர் சாதனைகளைக்கண்டு அதிசயப்படுகின்றோம். நம் மூதாதையர், பண்டைத் தமிழர் பயின்றிருந்த கலையைப் பேணி வளர்க்கமாட்டாத நிலை ஏன் நமக்கு ஏற்பட்டது? நம் அறிவின் வளர்ச்சியும் சிந்தனையின் வேகமும் குறைவு பட்டுத் தடைப்பட்டதுபற்றி எப்போதாவது சிந்தித்தோமா? ஆம் சிந்திக்கவில்லைத்தான் சிறிது காலம். ஆனால் இப்பொழுது தாய் மொழிக் கல்விக்கு முக்கியத்துவமளித்திருக்கின்றபடியால் சிந்திக்கத்தான் செய்கின்றோம்; அதன் பயனாகச் சீர்ப்பகு நிலையடையவும் துடிக்கின்றோம்.

எமக்கு மட்டுமல்ல; எந்த மொழியினர்க்கும், அவரவர் களுடைய தாய்மொழியே தரத்தையுயர்த்தும் தகுதியுடையதாகும். தாய்மொழி மூலம் கற்றுச் சந்தேகங்கள் தீருமளவுக்கு அன்னிய மொழிமூலம் கற்றுத் தெளிவடைய முடியாதது. அன்னிய மொழிமூலம் பயின்று, சிறிதளவு முன்னேற்றம் கண்டவர்கள் இதை மறுக்கலாம். ஆனால் அவர்கள் தம் தாய்மொழிமூலம் பயின்று சிறிதளவு முன்னேற்றம் கண்டவர்கள் இதை மறுக்கலாம். ஆனால் அவர்கள் தம் தாய்மொழி மூலம் முன்னேற வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால், கூடிய முன்னேற்ற நிலையை அடைந்திருப்பர் என உணர்வராயின் மறுக்கமாட்டாரன்றோ.

ஓவ்வொருவர்க்கும் தாய்மொழி என்பது, பகுத்தறிய மாட்டாத பருவத்திலிருந்தே பேச்சில் இடம்பெற்றுவிடுகின்றது. தமிழ்க் குழந்தையொன்று பேசத்தொடங்கும் ஆரம்பத்திலேயே தன் தாயைப் பார்த்து, 'அம்மா' என்கின்றது. அதேபோன்று இன்னொரு அன்னிய நாட்டிலும், ஒரு குழந்தை தன் தாயை அழைக்குமா? இல்லை. அதுவும் தன் தாய் மொழியிற்றான் அழைக்கும். இது இயற்கை. சிந்தனையும் செயலும் உருவாகிய மொழியிலேயே வளர்ச்சிக்கும் வழிகாட்டிவிடுதலே அக் குழந்தையின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோர் செய்யக்கூடிய முதற் கடமை. ஆனால் அவ்வநாட்டு ஆட்சி முறையில் அதற்கு வசதியளிக்கப்பட்டிருந்ததே அவ்வாறு செய்ய முடியும். அத்தகைய வசதி அளிக்கப்படும்வரையில் வீட்டுக்கு ஒரு மொழி; வெளியே ஒரு மொழி என்ற நிலை ஏற்படுவது உறுதி.

தாய் மொழிக் கல்விக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டிருக்கும் இன்றுங்கூட, நம்மவரில் சிலர் தாய்மொழிமூலம் பெறும் கல்வியின்தரம்பற்றி ஐயமுறுகின்றனர். உதாரணமாக எங்கள் நாட்டில் சுயபாஷாக் கல்விக்கு வசதியளிக்கப்பட்டிருக்கின்றது. உயர்தரக்கல்வி பயிலும் பலர் ஆங்கில மொழியிலேயே தமக்கான புத்தகங்கள் இருப்பதாகவும் தாய்மொழிமூலம் பயின்று வந்ததனால் அவற்றைப் படிக்க முடியவில்லையென்றும் தவிப்புடன் கூறுகின்றனர்; உண்மை. அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அதற்காகத் தாய்மொழிக் கல்வியைத் தவிர்த்து வைப்பது முறையன்று. ஆங்கிலத்திலோ, இன்னும் வேறெந்த மொழியிலோ உள்ள சிறந்த புத்தகங்களை, மாணவர் கல்வி பயில்வதற்குத் தேவையான புத்தகங்களை, அவரவர் மொழியில் பெயர்த்துதவ அரசாங்கம் வழிவகுக்கவேண்டும். இன்னொரு மொழிமூலம் அம்மொழியில் இயற்றப்பட்டிருக்கின்ற புத்தகங்களைப் படித்துப்பெறக் கூடிய கருத்துக்களைத் தமிழ் மொழிமூலமே பெறக்கூடியதாயிருந்தால் வளர்ச்சியின் தரத்தில் குறைபாடு தோன்ற இடமில்லையல்லவா? ஆகையால் தாய்மொழிக்கல்வியை ஊக்குமுமாக அரசாங்கம் அத்தகைய வசதிகளை அளிக்கவேண்டுமேயன்றி, கொடுத்திருக்கும் வசதிகளையும் குறைத்து அன்னிய மொழியை அண்டி, அதையே சரணு எனப் பேணும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது.

ஆகவே, கல்வி பயில்வோர் கசடறக் கற்றுக் கற்றபடி ஒழுக்க வேண்டுமாயின் தாய் மொழிமூலம் இளமையிலிருந்தே

போதனா முறை அமைந்திருக்க வேண்டும். அந்தச் சமயம் அன்னிய மொழிகளைப் படிக்கலாம். அவற்றில் வெளிவந்துள்ள நூல்களை வாசிக்கலாம். இவை துணைச் செயல்களாக அமையலாமேயன்றி இவைதான் அவசியம் என்ற நிலை ஏற்படக் கூடாது. தென்னாந்தமிழ்நடையில் கள்ளியில்லாக் கவிபயின்று சென்ற கவிஞன் பாரதி,

“தமிழனென்று சொல்லா தலை நிமிர்ந்து நிலலா”

என எமக்கறிவுறுத்திச் சென்ற பின்பு, தாய்மொழிக் கல்வி வசதியும் அளிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், நம் முன்னேற்றத்தின் தாத்தை உயர்த்த வேண்டியதொரு கடமை எம்மைச் சார்ந்துள்ளது. அப்படிச் செய்வதின் மூலமே தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம்பற்றி, சகலரும் அறியும்படி செய்யலாம். உள்ளத்தின் உறுதியும் ஊக்கமும் கொண்டு உழைத்தால் நிச்சயம் இந்நிலைமையை ஏற்படுத்தலாம்; ஆம். இப்படியே சிந்தித்துக் கொண்டு கனவுகவாதிகளாக வாழாமல் செயலில் காட்ட முயல்வோமாக. சுய கௌரவமிக்க ஒவ்வொருவரும் இம் முயற்சிக்குத் தம் ஒத்துழைப்பை நல்குவார்களாக.

நாம் மட்டுமன்று ; ஒவ்வொரு நாட்டினருமே தத்தம் தாய்மொழிமூலம் கல்வி வசதி பெற்று, சிந்தனையில் வளர்ச்சியும் செயலில் வீரமுங்காட்டி, சிறப்புமிகு நிலைமையை உலகின் எப்பாகத்திலும் ஏற்படுத்துவீர்களாக.

ந. இராஜகோபாலன்,
6 ஆம் பரம் (கீழ்ப்பிரிவு) கலை.

எங்கே நிம்மதி?

வாழ்க்கை என்பது வாஞளக் கட்டப்பட்ட மாளிகையில் தான் இருக்கும் என்பது இன்று ஆடி ஓடி வாழ்க்கையில் களைத்துவிட்ட பல மாணிடர்களின் மூளைக்கு ஏறிய சிந்தனை. அச்சிந்தனை வலுப்பெற்றபோது தன் வாழ்க்கைச் சக்கரங்களை வேறு திசையில் திருப்பிவிட முற்படுகிறான் மனிதன். இவ்வாறெல்லாம் ரகு தன் ஏளனத்திற்கு இலக்கணமாகி விட்ட மனிதர்கள் எண்ணிய வண்ணம் நடந்துகொண்

டே போகிறான். எங்கே போகிறான்? அதுதான் புரியாத புதிர். ஆனால் அவன் இரக்கமற்ற இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலைக்குத்தான் போகிறான் என்பது உண்மை. ஆனால் அவன் வாய் ஏதோ முணுமுணுக்கிறது. "ஏய் மானிடனே, வாழ்க்கை என்பது ஆலமரத்தடியே கட்டப்பட்ட சிறு குடிசையிலும் உண்டு என்பதை மறவாதே" என்று கூறுகிறான் போல் தோன்றுகிறது. ரகு பார்வைக்கு அழகாகவும் வாழிப மிடுக்குடனும் காணப்படுவது தெரிகிறது. ஆனால் அவன் வாழ்க்கையில் யிகவும் கஷ்டப்பட்டுள்ளான் என்பதும் தெரிகிறது. ஆனால் அவன் மற்றவர்களைப்போல் வாழவும் வேண்டுமா? என்ற கேரழைத்தனமான முடிவுக்கு இன்னும் வரவில்லை. தன் கடந்தகால நினைவுகளைத் திரும்பவும் ஒருமுறை எண்ணிப் பார்க்கக்கூட அவனுக்கு நடுக்கமேற்படுகிறது. ஆனால் சிந்தனை என்னும் பறவை வட்டமிட்டு விண்ணில் பறந்தது.

ரகு நடுத்தரமான குடும்பத்தில் பிறந்தான். குடும்பத்தில் மூத்தவன். அவனுக்கு ஒரு தங்கையும் இரு சகோதரர்களும் இருந்தனர். ரகுவின் தகப்பனர் ஒரு கம்பெனியில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார். குடும்பம் வறுமையின் மடியில் தவழவில்லை. ரகு இளமையில் தன் கல்வி பயின்று கொண்டிருந்தான். காலம் என்னும் சக்கரம் உருண்டோடிக் கொண்டிருந்தது. ரகு சீரும் சிறப்புடனும் தன் இளமைக் காலத்தைக் கழித்ததால் அவனுடன் உடன் திரிந்த நண்பர்கள் பலர். இந்த இன்பமான வாழ்க்கையை வெகுவாக ரசித்தான் ரகு. ரகு தன் நண்பர்களில் மணி என்னும் இளைஞனை வெகுவாக விரும்பினான். மணி ஏழைக்குடும்பத்திலே உதித்து விட்டானென்றாலும் ரகு அவனிடம் பாசம் என்னும் மலையின் உச்சிப்படியினைக் கண்டான். மணியை ரகுவின் குடும்பத்தார் வெகுவாக விரும்பினார்கள். ஏழ்மையின் காரணமாக மணி தன் இளமைக் காலத்திலேயே ரகுவின் தகப்பனரின் சிபார்சுடன் "பொலிஸ் நிலையமொன்றில் 'கிளர்க்' வேலையை ஏற்றான். தன் வரும்படியைக் கொண்டு வயது முதிர்ந்த தன் பெற்றோரைக் காத்து வந்தான். அவன் பெற்றோர் சில காலம் வாழ்ந்து கண்ணை மூடினர். மணி பாருமற்ற அநாதையானான். "திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை" என்ற அழியா வாக்கின்படி ரகு மணிக்குத் தகுந்த உபகாரங்களைச் செய்தான். தன் இல்லத்திலேயே மணியைத் தங்க வைத்தான். ரகுவின் வீட்டிலே பல உள்ளங்கள் வாழ்ந்தன. அந்த உள்ளங்கள் ஒரே வீட்டிலே தங்கி இருந்தன. ஆனால் கால் வெள்ளம்

நிற்கவில்லை; ஓடிச் சென்றது. “மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலைதனிலே,” அதுபோலச் “சந்தோஷ வாழ்ச்சை நிலைப்பதில்லை கார்த்திகை தனிலே.” குடும்பத்திற்குத் தலைவராயிருந்த ரகுவின் தகப்பனரின் கம்பெனி திடீரென்று மூடப்பட்டது. இதைக் கண்ணுற்ற ரகு அலைந்தான். துடித்தான். பாவம்! ரகு தன் பட்டகாரிப் பரீட்சைக்குப் பணம் கட்டுவார் யார்? என்ற இக்கட்டான நிலைக்கு வந்தான். இந்த நேரத்தில் மணி கைகொடுத்து உதவினான். பரீட்சைக்கு மணியே பணம் கட்டினான். இது மணியின் கடமையல்லவா! குப்பையில் கிடந்த கண்ணைக் கோபுரத்தில் ஏற்றியவன் ரகுவல்லவா! ரகுவின் இதயவீணை தூங்கிக்கொண்டிருந்ததால் ரகு பரீட்சையில் தோல்வியற்றான். திரும்பவும் பரீட்சை எடுக்க ரகுவின் களங்கமற்ற உள்ளம் இடங் கொடுக்கவில்லை. ஏனெனில் மணியின் பெரும் உதவியினால்தான் தன் பெரும் குடும்பமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாதவனே அவன்! யாருக்குமே அறிவிக்காமல் தானும் ஒரு சிறு வேலையில் ஈடுபட்டான். தன் தங்கை மணப்பருவம் எய்தி விட்டதைக் கண்டு ரகு வருந்தினான். தன் குடும்பம் ஏழ்மைநிலை எய்தியதால் தானே இன்று தன் இனிய தங்கைக்கு ஆடம்பரமான முறையிலே சிருமணத்தை நடாத்த முடியவில்லை என்று அவன் சிந்தித்தான். கண்ணீர் அவன் கண்ணிலே பளிச்சிட்டு தன் காதலி இரவுகளாகச் சிந்தித்தான். சிந்தித்துச் சிந்தித்து அவன் மூளையே குமர்பிவிடும்போல் தோன்றியது. இறுதியில் அவன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தான். அதாவது தன் தங்கை ரமணியை ‘மணி’ என்னும் தன் நண்பனான மணிக் தெய்வத்திற்கே கொடுப்பது என்பது தான். இச் செய்தியினைக் கேட்ட அந்த ஒரு சோடிகளும் பூரிப்படைந்தன. அவர்கள் இருவரும் ஏற்கெனவே தங்களை ஒருவருக்கொருவர் தக்தம் செய்ததை அறிவான ரகு. திருமணத்தைக் கூடிய சீக்கிரம் நடாத்தி விடவேண்டும் என்று அவனுற்றான் ரகு. “இருதயம் யிகவும் சிறியது. வானிலே வட்டமிட்டுப் பறக்கிறதே வானம்பாடி; அதன் ஒருவேளை ஆகாரத்திற்குக்கூட நம் இருதயம் போதாது. ஆனால் அந்த இருதயத்திலிருந்து வெளிவருகின்ற ஆசைகளுக்கு இந்த வையகமே போதாது.”

விதி எப்போதும் மனிதனின் எதிர்த்த திசையில் தான் போட்டியிடும் என்பதை அறிவான் ரகு. ஏனெனில் அவன் வாழ்க்கையிலே கண்டுவிட்ட அனுபவங்கள் அவனை முதிர்ச்சி பெற்றவனாக மாற்றி விட்டது. அவன் தற்போது வாழும்

வாழ்க்கை பாட்டொலிக்கும் குயில்கள் நிறைந்தனவல்ல, படம் எடுக்கும் பாம்புகள் நிறைந்தன. அவன் தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால் தீயினைத் தாண்டியிருக்கிறான். பழைய கதைகளைக் கிண்டிக் கிளறுவதில் இலாபமில்லை. ரகு தன் தங்கையின் திருமணத்தைச் சீருடனும் சிறப்புடனும் நடாத்தி விடுவது என்று எண்ணி விட்டான். தன் தங்கையைத் திருமணநாளன்று கண்ணற்ற ஓவியமாகக் காண விரும்பவில்லை. நெஞ்சத்தில் துணிவு பிறந்து விட்டது. துணிந்த பின் அவன் எதற்கும் துயரம் கொள்ளவில்லை. இந்த நேரத்தில் சட்ட விரோதமாக எதைச் செய்யவும் துணிந்து விட்டான் ரகு. ஏன் ... பாசம் அவன் உள்ளத்தை அவ்வளவு தூரத்திற்கு இழுத்துச் சென்றதா?

அடுத்தநாட் காலையில் அதிகாலை எழுந்த ரகு எங்கோ நடந்து சென்றான். நேரமும் விறுவிறு என்று சென்று கொண்டிருந்தது. இரவும் வந்தது. களைத்துவிட்ட ரகு ஈற்றில் ஒரு கோயலடியில் வந்து நின்றான். அந்தக் கோயலில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் சந்தோஷமாக ஆடிப்பாடிக்கொண்டிருந்தன. ஆனால் ரகு வீண எண்ணமோ தங்கையின் திருமணத்திற்குத் தேவையான பணத்தைப் பற்றிய எண்ணத்தலேயே லயித்திருந்தது. இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்த ரகுவுக்கு முன்னால் ஒரு பெண்கழுத்தல் வைரமால் ஒன்று பளிச்சிட நடந்து சென்றாள். ரகுவின் கண்கள் அந்த வைரமால் மேலேயே பதறந்ருந்தது. கைகள் நடுங்கின. மனம் ஒரு பக்கத்தில் உந்தக் கரகங்கள் நீண்டன. கணப்பொழுதில் வைரமால் ரகுவின் கரங்களிலே ஆனந்த நர்த்தனம் புரிந்தன. அக்கிரமத்தின் நழலேபடியாத ரகுவா இவ்வாறெல்லாம் செயல்படுகிறான் என்பது புரியாமல் இருந்தது. திருமணம் நடந்தேற்றியது. ஆனால் சட்டத்தின் பாவைககு ரகு தப்பவேயில்லை. ரகு பன்னிரண்டு வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டான்.

பன்னிரண்டு வருடங்கள் முடிந்தன. வெளி உலகத்திற்கு வந்தான். தன் தங்கையிடம் ஓடினான். கண்டான் தங்கையை விதவைக் கோலத்தில், ரமணி மங்களகரமான பெயர். உடலில் இப்போ மங்களம் இல்லை. இப்போ ஓடுகிறான், எங்கே ஓடுகிறான்? ... அமைதி தேடி.

ஆ. விக்கிதேஸ்வரன்
6 ஆம் பார்ட், A,

எமது படித்த இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம்

எமது நாடாகிய ஈழமணித் திருநாடு முத்தும் பல எழும் கொழிக்கும் செல்வத் திருநாடாகக் கம்பர் பாடிய கவியமுதமாகிய கம்பராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட எமது ஈழநன்னாட்டிலே இன்று வேலையற்றோர் பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்குப் பல காரணங்கள் உள். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விரிவாக ஆராய்ந்து பார்த்தால்தான் இவற்றுக்குரிய உண்மைகள் எமக்குப் புலனாகும்.

முதலாவதாக எமது இளைஞர்களில் பலரும் பாட்டாளிகளாக உழைக்க விரும்பாமல் எழுதுகோல் பிடிக்கும், எழுதுவிளைஞர்களாகவோ, அல்லது ஆசிரியர்களாகவோ அல்லது மேசையிலேயும் நாற்காலியிலும் உட்கார்ந்து ஊதிபம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களாகவோ வர விரும்புகின்றனர். அதற்காகத் தமது பணத்தையெல்லாம் வாரியிறைத்துக் கவனமாகப் படித்துப் பட்டமும் பெறுகின்றனர். அதற்குப் பலன் யாதெனில் இருந்த பணத்தையும் படிப்பில் செலுத்தி விட்டு வேலை தேடித் திரிவதேயாகும். மக்கள் எல்லாரும் படிக்க வேண்டும். அத்துடன் பல தொழில்களையும் செய்ய முன்னுக்கு வரவேண்டும். எமது படித்த இளைஞர்களில் பலர், "நான பட்டதாரி, ஏரைக் கையற்ற படித்து உழுவதா? அல்லும் பகலும் காட்டிலும் மேட்டிலும் கண்ணீர் சிந்தி உழைப்பதா?" என்று எண்ணுகின்றனர். இதுதான் அவர்கள் வரும் பெரும் பிழையாகும். இதுவே அவர்களில் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முக்கிய காரணமாகும். தெய்வப் புலவரான திருவள்ளுவர்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு யின்செல் பவர்

எனத் தமது நூலாகிய திருக்குறளில் கூறியிருக்கின்றார்.

மேலும் பாரதமக்களைத் தட்டியெழுப்பிய வீரக்கவிஞன் பாரதி,

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

என வீர முழக்கம் கொட்டினான். மேலும் இன்னோரிடத்தில் வள்ளுவர்,

உழுதண்டு வாழ்வதற் கொப்பில்லைக் கண்டீர்
பழுதுண்டு வேரோர் பணிக்கு

எனப் பாடிப் போந்தார். அப்படிப்பட்ட அருமை பெருமை நிறைந்த உழவுத் தொழிலை - எமது சீவநாடியாக விளங்கும் உழவுத் தொழிலை-எமது படித்த இளைஞர்கள் வெறுக்கின்றனர், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் உழவனைப் பார்த்துக் கூலிக்காரன், பாமரன், கமக்காரன் என்றுகூறி எள்ளி நகையாடுகின்றனர். இதைத் தவிர்த்தாலே யொழிய எமது படித்த இளைஞர்கள் ஒருபோதும் சீரான வாழ்க்கை நடத்த முடியாது.

மேலும் எமது இளைஞர்கள் கடலில் சென்று மீன் பிடிக்கும் தொழிலை வெறுக்கின்றனர். அதை ஒரு குறிப்பிட்ட சாதியார்தான் செய்ய வேண்டும் என்பது அவர்களின் அபிப்பிராயம். எனவே அவர்கள்,

சாதிக ளில்லையடி பாப்பா

என்ற பாரதியின் பொன்மொழியைக் கண்ணின்மணிபோல நினைவில் வைத்து, அத்தொழிலில் ஈடுபட்டார்களேயானால் அவர்கள் மாத்திரமல்ல எமது நாடும் பொருளாதாரத்துறையில் முன்னேறும். எத்தனையோ விதமான இயந்திரப் படகுகளும் மீன்பிடிக்க சம்பல்களும் வாங்கப்பட்டு எமது அரசாங்கத்தால் படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படுமாயின் அவர்கள் இத்தொழிலில் ஈடுபடுவார்கள் என்பது நிச்சயம். இயற்கையன்றையின் வரப்பிரசாதமாயமைந்த கடலை எமது இளைஞர்கள் தமது சீவனோபாயத்திற்கு வழிகாட்டும் ஒரு கருவியாக எண்ணல் வேண்டும்.

எமது நாட்டிலேயுள்ள பணம்படைத்த செல்வந்தர்கள் தமது பணத்தைப் பதுக்கி வையாமல், நாட்டு நலன் கருதிப் பல்வகைத் தொழிற்சாலைகளையும் ஆரம்பித்துப் படித்த இளைஞர்களிற் பலரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காகப் பல பயிற்சிக் கல்லூரிகளும் ஆரம்பிக்கப்பட்டு அதில் எமது படித்த இளைஞர்கள் பயிற்றப்பட்டுப் பின்னரே வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும். இவற்றினால் தொழிற்சாலை நடமாட நடக்காது இலாபகரமாக ஓடும்.

கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் தற்போது நூற் கல்வி மாத்திரம் கற்பிக்கப்படுகிறது. அது எமது அரசாங்கத்தின் மிகப் பெருந் தவறாகும். கல்லூரிகளும் பாடசாலைகளும் தூற்கல்வியைக் கற்பிப்பதோடமையாது தொழிற்கல்வியைக் கற்பிக்க வேண்டும், விவசாயம் ஒரு கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்.

மேலும் எமது படித்த இளைஞர்களில் வேலையில்லாத திண்டாட்டம் விஷம்போல் பரவியிருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் யாதெனில் அவர்களின் முயற்சியின்மையேயாகும். இதைத் திருவள்ளுவர் தமது நூலாம் திருக்குறளில்,

முயற்சி திருவினை ஆக்கும் முயற்சின்மை
இன்மை புகுத்தி விடும்

எனவும், இன்றோரிடத்தில்,

தெய்வத்தா லாகாத தெனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்

எனவும் கூறிப் போந்தார், எனவே எமது படித்த இளைஞர்கள் முயற்சியைத் தேடி ஓட வேண்டும். இது கிடைக்காது என்று சோர்ந்திருத்தல் கூடாது. இதையே பாரதியார் குழந்தைகளுக்கு,

சோம்பல் மிகக் கெடுதி பாப்பா

என்று அவர் அறிவுரை கூறியிருக்கிறார். அவர் கூறியது குழந்தைகளுக்கு மட்டுமல்ல எமக்குந்தான் என்று படித்த இளைஞர்கள் எண்ண வேண்டும். சோம்பித் திரியாமல் சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும்.

படித்த இளைஞர்கள் பலரும் சேர்ந்து ஆட்டுப் பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள், கோழிப்பண்ணைகள் போன்ற கூட்டுப்பண்ணைகளை அமைத்தால் அவை அவர்களுக்கு மிகவும் உபயோகமானவையாக இருக்கும். மேலும் அவர்கள் வீடுகளில் தேனீ வளர்த்தல், பாய் பெட்டி, கடகம் போன்றன இழைத்தல் போன்ற குடிசைக் கைத்தொழில்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.

மேற்கூறிய காரணங்களால் எமது படித்த இளைஞர்களின் வேலையில்லாத திண்டாட்டம் பெரும்பாலும் குறையும்

என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. படித்த இளைஞர்கள் பண்பாடுள்ளவர்களாகப் பல தொழிலும் செய்யப் பயிற்றப்பட்டாலேயொழிய அவர்களது வேலை இல்லாத திண்டாட்டம் குறையமுடியாது. எமது இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வழிசெய்வதற்கு அரசாங்கமும் பாடுபட வேண்டும். அப்போதுதான் எமது இளைஞர்களின் வாழ்க்கை வளம்பிறைந்ததாகவும் எமது அரசாங்கம் பொருளாதாரத் துறையில் முன்னேறியும் விளங்க முடியும்.

அ. கோபாலச்சந்திர நாயகன்
5 ஆம் பாரம் 'E'

பழந்தமிழர் சிந்தனையும் இன்றைய விஞ்ஞானமும்

இன்றைய உலகில் மூடக்கொள்கைகள் பல மலிந்துள்ளன. ஆனாலும் பழந்தமிழர்கள் தமது உள்ளத்தின் ஆழத்திலே கிளர்ந்தெழுந்த சிந்தனையின் பயனாக வாழ்க்கைக்கு நன்மைபயக்கச் சில செயல்களைக் கையாண்டு வந்தனர். இன்று அவை யெல்லாம் மூடக்கொள்கைகள் எனத் தமிழ் மக்களால் கருதப்பட்டு அழிந்தொழிந்தன.

இன்றைய விஞ்ஞான உலகில் கைரேகை சாஸ்திரம் எல்லாம் பொய் என்று உலக மக்கள் கூறுகின்றனர். வேலை செய்து பிழைக்க முடியாத பலரின் கையில் சூத்திரப் பொம்மைபாகச் சாஸ்திரக் கலை இன்று விளங்குகின்றது. பழந்தமிழரின் ஆழ்ந்த அறிவின் பயனாகக் கண்டு பிடிக்கப்பட்ட கைரேகை சாஸ்திரம் உண்மை என்று மீல நாட்ட சேர். பி. வி. இராமன் போன்ற சிலர் உள்ளனர். உண்மையான சோதிட வல்லுனர்களின் கூற்று இன்றும் உண்மையாக இருப்பதை நாம் பல இடங்களில் காண்கின்றோம். இன்று டாக்டர்கள் ஒருவனது உடம்பைப் பரிசோதித்து எவ்வளவோ ஆராய்ச்சியின் பின் அவனது இறப்பை, அதுவும் நோயாளியானற்றான் சிறிதளவு ஸ்திரமாகக் கூறுகின்றனர். ஆனால் கைரேகை வல்லுனர் தனது முதற் பார்வையிலேயே அவரின் ஆயுளைத் திட்டவாட்டமாகக் கூறிவிடுகின்றார். இதைக் கொண்டே பழந்தமிழரின் சிந்தனை இன்

றைய விஞ்ஞானத்திலும் மேல் என்று கூறத் தோன்றுகிறதல்லவா!

நற்கருபங்களைச் சகுனம் பார்த்து நாட்பார்த்துச் செய்தல் மூடக்கொள்கை என்று கூறுகின்றார்கள். நினைத்த மாத் திரத்திற் செய்யும் நற்கருமங்கள் பல கெட்டும், நேரம் குறித்துச் செய்பவை சிறப்பாகவும் அமைவதை எமது அனுபவத்திலேயே நாம் காண்கின்றோம். பழந் தமிழரின் சிந்தனைத்திறனுக்கு இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

பழங்காலத்தில் பெண்கள் வீட்டிலேயே அடங்கியிருந்தனர். அவர்கள் வீட்டு வேலையை ஒழிய வேறொரு வேலையையும் அறியார். ஒருவரின் சுக வாழ்வுக்குத் தேகப் பயிற்சி அவசியம். எனவே, பெண்களுக்கும், சிறார்கள்க்கும் உடற் பயிற்சி கோயில்கள் மூலம் கிடைத்தது. எவ்வாறெனில் ஒவ்வொரு தமிழ் மகனும் - மகளும் இறைவனைத் தொழக்கோவிலுக்குச் சென்றால் உள்ளும் புறமும் உள்ள விதிகளை வலமவந்து உணங்குவார். இப்படிச் செய்வதால் அப்பாரிய தூரத்தை நடந்து அவர்கள் தமது உள்ளத்துக்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் தேகாரோக்கியத்தைத் தேடிக்கொண்டனர். இன்று நாஸ்திகர்கள் கடவுளை நடந்துதானா உணங்குதல் வேண்டும் என்று பழந் தமிழரின் குறிப்பறி யாமல் கூறுகின்றனர்.

ஒருவர் தம் வீட்டிலிருந்து வேறொர் இடத்திற்கு அல்லது ஒரு வீட்டிற்கு ஏதேனும் உணவுகொண்டு செல்லும் போழுது உணவுப் பாத்திரத்தின் மீது ஒரு கரிக்கட்டியை வைத்துச் செல்லுதல் வழக்கம். இக்கூற்று இன்று மூட நம்பிக்கையென ஒதுக்கப்பட்டுள்ளதை நாம் மறுக்க முடியாது. இன்று விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியின் பின்னர், "காநசுக் காற்றுக்களை உறிஞ்சும் தன்மை உள்ளது" என்று கூறியுள்ளனர். இக்கூற்றை அன்றே சிந்தித்து உணர்ந்த நம் தமிழர்களை எப்படிப் போற்றுவது!

மேற் கூறியனவற்றை விட வேறும் பல உதாரணங்கள் மூலம் பழந்தமிழரின் விஞ்ஞானச் சிந்தனையை விளக்கலாம்.

"கல்தோன்றி மண்தோன்றிக் காலத்திற்கு
முன் தோன்றியது தமிழ்"

என்று தமிழின் பெருமையை ஒரு புலவர் கூறியுள்ளார். இதிலிருந்து பூமியானது முதலில் கல்லாக இருந்து

யின் மண்ணாக மாறிற்று என அறிபமுடிசிறது. இன்றைய புவியியல் நிபுணர்கள், “பூமி சூரியனிடமிருந்து பிரிந்து பல கோடி வருடங்களாகக் கல்லாக இருந்ததாகவும், பின் கால கதியில் மண்ணாயிற்று” என்றும் கூறுகின்றனர். விஞ்ஞானம் பல்கிப் பெருகியபின் மேலை நாட்டவர் அறிந்த உண்மையைப் பல நூற்றாண்டுகட்கு முன்னரேயே தம் சிந்தனைத் திறத்தால் அறிந்த தமிழ் மக்களை எப்படிப் புகழ்வது?

“காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள வெளியையும் கடந்து பார்த்தது தமிழ்” என்பது தமிழின் பெருமையை விளக்க எடுத்தாளப்பட்ட ஓர் உவமையாகும். இதன் கருத்தாவது காற்று மண்டலத்திற்கு அப்பால் காற்று இல்லாமல் இருக்கின்ற வெளியையும் தாண்டிய பெருமை வாய்ந்தது தமிழ் என்பதாகும். இதன் பிரகாரம் காற்று மண்டலத்திற்கு அப்பால் காற்று அற்ற வெளி உண்டு என்பது நோக்கற்பாலது. இன்றை விஞ்ஞானிகள் சந்திர சூரிய மண்டலத்திற்கும் பூமிக்கும் இடையில் காற்றற்ற வெற்றிட வெளி உண்டு எனக் கூறியுள்ளனர். இதனை அன்றே உணர்ந்த தமிழ் மக்களின் சிந்தனைத் திறத்தை என்னென்று வியப்பது!

நமது நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியே தீர்க்கதரிசனம் கூறி வைத்தார் என்றால் அதற்கு முத்தியவர்களைப் பற்றிக் கூறத் தேவையேயில்லை.

“செங்காந் தீவினிற்கோர் பாலமமைப்போம்”

என்ற அவரது கூற்று இன்று நிறைவேறி விட்டது. பல்வேறு நாடுகளிலும் அறிஞர்கள் பேசுவதை இவ்வு இருந்தபடியே கேட்பதற்கென ஒரு கருவி செய்வோம் என்று அவர் கூறியதற்கேற்ப இன்று வாடுவோரைக் கண்டுபிடித்துள்ளனர். இவைபெல்லாம் பழம் தமிழரின் சிந்தனைத் திறனைப் பறைசாற்றுகின்றன.

இன்று மேலைநாட்டு வைத்திய விற்பன்னர்கள் “குஷ்ட ரோகம்—தொழுநோய்” முதலிய கர்ம நோய்களுக்கெல்லாம் மருந்தே இல்லையெனக் கூறிவிட்டார்கள்.

ஆனால், இந்த நோய்களை ஒழித்து அழிக்கக்கூடிய பல மருந்துகளை அதாவது மூலிகைகளை அக்காலத்திலேயே அகத்திய யாமுனிவர் கண்டுபிடித்துள்ளனர். இது தமிழர்கள் வைத்தியத்தில் பெற்றுள்ள பேரறிவினை விளக்குகின்றது.

ஆனால் இன்று தமிழ் மக்கள் தமிழ் வைத்தியத்தை ஏளனம் செய்கின்றனர். தமிழ் வைத்தியனை நாடாமல், ஆங்கில வைத்தியனை நாடுகின்றார்கள். இதனால் அவர்கள் அந்நேரத்திற்கு ஏற்ற சுகத்தைப் பெறுகிறார்களே ஒழிய நோயை முற்றாக ஒழிக்க முடிவதில்லை.

எனவே, இளைஞர்களாகிய நாம் பண்டைத் தமிழரின் சிந்தனையில் எழுந்த சிறப்பான கூற்றுக்களை விளக்கி நமது நாட்டிற்கும் உலகிற்கும் நன்மை செய்வோம். மூடக் கொள்கைகள் என்று இருட் போர்வையால் மூடிக்கிடக்கும் திறம்பட்ட ஆராய்ச்சிகளையும், பழந்தமிழரின் விஞ்ஞானத்தையும் ஒளிவிளக்கென ஒளிர்ந்திடச் செய்வோமாக!

பெருசட்டும் பழந்தமிழர் சிந்தனைகள்!
வளரட்டும் நம் நாடு சிறப்பாக!!

இ. சோமசேகரம்
5 ம் பாரம் 'B'

பயிற்று மொழி

பாரதத்தின் சுதந்தரத்திற்காகப் பாடுபட்ட பாரதி இக்காலச் சுதந்திர வாழ்க்கையை அன்றே கற்பனையில் கண்டு களித்தாள். அது மட்டுமா? அவற்றை ஊராரும் உலகத்தாரும் கண்டு களிப்பதற்காகப் பாக்கள் பல பாடினாள். அவனது பாடல்கள் பொய்க்கவியில்லை; முற்றிலும் நிறைவேறவுமில்லை. ஆனால் காலகதியில் அவை நிறைவேறிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் ஒன்றே எமது பயிற்று மொழியாகும்.

சோஷலிசத்தை கால்மார்ச்ச் என்பவர் உருவாக்கினார். அதை உளர்க்கவும் அருப்பாடு பட்டார். ஆனால் அது அவர் தோன்றிய நாட்டிலும் உருவாக்கிய நாட்டிலும் உண்டாகாது வேற்று நாட்டிலே வேருன்றி வளர்ந்தது. அதே போலப் பாரதி என்னும் பைந்தமிழ்ப் பாவலன் கூறிய பயிற்று மொழியானது அவன் பிறந்த நாட்டில் உண்டாகவில்லை. இதுவரை அவன் கற்பனையிற் கண்டு களித்த அதே பயிற்றமொழி இன்று இவ்வீழ்வள நாட்டில் ஆரம்பித்தள்ளது. இது நமத்தவராய எமக்குப் பெருமையளிப்பதாய் உள்ளது.

ஒவ்வொரு பள்ளிப் பிள்ளைகளும் தத்தம் தாய்மொழியிலே கல்வி கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் அறிவு விருத்தியடையும். விஞ்ஞான ஆராய்ச்சிகள் விருத்தியடையும். இலகுவில் புரிந்து கொள்ளவும், விளக்கம் கொடுக்கவும் மூளையானது விரிந்து கொடுக்கும். வேற்று மொழியில் வெவ்வேறு சாஸ்திரங்கள் பயில்வது என்பது வெறும் பகற்களவு. ஒருபுறத்தில் வேற்று மொழியைப் புரிந்துகொள்ளல் வேண்டும். மறுபுறத்தில் அதன் கருத்துக்களை உய்த்தறிதல் வேண்டும். எவ்வளவோ கடின வேலை. தாய்மொழியென்றால் நன்கு அறிந்ததோர் பாஷை. வாழ்நாள் முழுவதும் கேட்டும், வாசித்தும், சொல்வதோர் மொழி. தாய்மொழியில் நாம் கல்வி கற்பது பயன் தருவதோடு மட்டுமல்லாது தாய்மொழியாகிய தமிழையும் வளர்க்கின்றது.

இன்று உள்ளது போல, தமிழ் பயிற்றுமொழியாக இருப்பின் குழுவப் பருவம் நீங்கிக் குறுநடை நடந்து மழலை மொழி பேசும் பருவத்திலேயே ஆராய்வு மனப்பான்மையுடன் வாழும் நம்மவர்கள் பள்ளிப் பருவம் அடைந்து பள்ளி சென்று தாய்மொழியில் கல்வி கற்கத் தொடங்கியதுமே கற்பனையானது சுடர்விட்டுமிருந்து மங்கிப் போகாத அங்கிச் சுவாலை போல் வளர்ந்துகொண்டே செல்லும். அவ்வளர்ச்சியின் மத்தியில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏயவுணர்ந்து அறிவில் முதிர்ந்து உலகப் புகழுடன் திகழ்வர்.

வேற்று மொழியில் கல்வி கற்பதனால் நமது ஆற்றல் அதாவது கற்பனை குன்றத் தலைப்படுகின்றது. கிறுவயதில் அரிச்சுவடி படித்து வயது முதிர்ந்ததும் வேற்றுமொழியைக் கற்கச் செல்கின்றோம். வேற்றுமொழியைக் கற்று நமது ஒப்பற்ற முதுசொந்ததை விலைபேசி விற்ற நாளில் வேற்றுமொழியின் விளக்கக் குறைவால் நமது கற்பனையானது குன்றி ஆற்றலையும் அளிக்க முற்படுகின்றது. வேற்று மொழியில் கல்வி கற்பதனால், நம்மவர் அறிவும் ஆற்றிலே புளியைக் கரைத்து விட்டது போலக் கரையத் தொடங்கும். இத்தனை காலமும் உமிகுற்றிக் கைசலித்தோம். ஆனால் இன்று நமது உரலுள் அரிசி வந்துள்ளது. இனிமேல் இதன்மூலம் பயன் பெறலாம்.

இன்றைய பயிற்றுமொழியானது கற்றாரைப்போல் கசிந்துருகி அறிவென்னும் தீம்பாலைச் சொரிந்து வளரும் இளம் உள்ளங்கட்கு நலவிருந்தை அளிக்கின்றது. இந்தியாவுக்குக் கிடைக்காத பேறு இன்று இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவிலே தமிழ்த் தாய்மொழி பயிற்றுமொழி

யாக இருந்து வந்திருந்தால் சேர். சி. வி. இராமனைப்போலப் பல இராமர்கள் தோன்றி ரோபல் பரிசுகள் பலவற்றை கோராமல் பெற்றிருப்பர். அடிமை வாழ்வில் வேற்றுமொழியைப் பயின்றதனால் பலர் தமது திறமைகளைப் புலப்படுத்த முடியாது இறந்திருப்பர். இன்று கிடைத்திருக்கும் வாய்ப்பைத் துணையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் ரோபல் பரிசுகளைப் பெறல் வேண்டும். அப்போதுதான் இயற்கை அன்னை குதூகலம் கொண்டு கூத்தாடி இன்னும் பல மேதைகளையும் மேதாவிக்களையும் இவ் ஈழவளநாட்டிற்குக் கொடுப்பாள். அப்போதுதான் பாரதியின் பாட்டிற்கிசைய,

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’

என்பதெல்லாம் நடைபெறும்.

இன்று தமிழ் ஈழத்தமிழரின் பயிற்றுமொழியாக இருந்த போதிலும் அதில் சிற்சில குறைபாடுகள் பொலிந்துள்ளன. இக்குறை தமிழ்மொழியால் வரவில்லை. தமிழை ஆங்கிலத்தினின்றும் மொழிபெயர்த்த பெரியார்கள் செய்த பெருங்குற்றமாகும். எளிய முறையிலே இங்கு வசனம் அமைக்க வேண்டியவர்கள் ஆங்கிலம்போல் வந்தமிழில் வசனம் அமைத்தது மல்லாமல் விளங்கற்கரிய நீள் வசனத்தையும் வடித்துள்ளனர். தமிழிலே பர்டங்களை மாற்றியதன் முக்கிய கோக்கம் தமிழ்மொழியை வளர்ப்பதற்கல்ல. மாணவர்கள் பரடங்களை இலகுவிற் புரிந்து கொள்வதற்காக என்பதை அப்பெரியார்கள் மறந்து விட்டனரே நான் அறியேன். மற்றும் அவர்கள் இத்துடன் விட்டு விட்டார்களா? இல்லவே யில்லை. ஆங்கிலப் பதங்களுக்குத் தக்க தமிழ்ச்சொல்வினை எடுத்து ஆளாமல் கொடுத்தமிழ்மையும், ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மாற்றியும் இடையிடையே புகுத்தி அதை மாணவர்கள் மனதில் பதியாவண்ணம் செய்துள்ளது ஒரு பெருந்தவறாகும். இப்படி மாற்றியமைத்ததனால் சில சொற்களின் அடி நுனிகள் புரியவில்லை. இவைபோன்ற குறைகள் நீக்கப்படல் வேண்டும். இதை நீக்குவது மாணவர்கள் கடமையல்ல. அதை நீக்கும் ஆசிரியருக்குத் துணை புரிவதே மாணவர்களது கடமையாகும்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்மொழி!!
ஒங்குக இவ் ஈழம்!!!

M. ஆனந்த கிருஷ்ணன்
6 ஆம் பாரம் 'C'

மன நிறைவு

வேதநாயகம் மிகவும் ஒழுக்கம் கெட்டவன். ஆனால் நிலம் நீச்சு உள்ளவன். அவனுக்கு வாழ்க்கைப் பட்ட மங்களமோ அல்லலுற்றுள். அடியும் உகையுமே அவள் வாழ்நாளில் கண்ட இன்பங்கள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவனும் ஒழுக்கம் கெட்டவனாகவே பிறந்தான். “குந்தித் தின்றால் குன்றும் மாளும்” என்பர். அதுபோல் வேதநாயகத்திடம் இருந்த செல்வமும் கரையத் தொடங்கியது. இதற்குள் வேதநாயகத்திற்கும் இருதய வியாதி பீடித்துவிட்டது. கட்டுமஸ்தான அவன் தீதகம் காளுக்குள்ளே உருக்குலைந்து வந்தது.

இந் நிலையில் வேதநாயகத்தின் மகன் இராச அடக்கு வாரற்ற காணையாய்த் திரிந்தான். குடியும் குதாட்டமுமே அவனின் உற்ற நண்பர்கள். ஏதோ பெயர்த்துப் பள்ளிக் கூடம் சென்று வந்தான். வேதநாயகம் தன் மகனின் நடத்தைையைப் பார்த்து மனதுள் குமுறினான். என்றாலும் அவனால் கண்டிக்கவும் முடியவில்லை; கட்டுப்படுத்தவும் முடியவில்லை. இருதய வியாதியும் மனநோயும் சேர்ந்துவிடவே அவனை நோய் காலனின் வீருத்தாளிபாக்கியது. அவன் இறக்கும் தறுவாயில் மங்களத்திடம், “மங்களம் நான் எவ்வளவே அநியாயங்கள் உனக்குப் புரிந்துவிட்டேன்; அதை மன்னித்து என் மகனை ஒரு உத்தமனாக மாற்று; அது தான் நீ எனக்குச் செய்யும்..... அதற்குள் அவன் தலை சாய்ந்துவிட்டது. மங்களம் அலறினான், அரற்றினான். பாவம் அப்பேதையால் வேறென்ன செய்ய முடியும்.

இந் நிகழ்ச்சிகள் முடிந்து பல மாதங்களாகிவிட்டன. மங்களமும் இராசவும் ஒரு சிறு குடலில் ஒரு ஒதுக்குப் புறம்பான இடத்தில் வசித்து வந்தார்கள். மங்களம் தன் வயிற்றிற்காகவும், மகன் வயிற்றிற்காகவும் சித்தாள் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். வேலைபா மிகவும் கடுமையென்றாலும் ஒரு சாண் வயிற்றை நிரப்பவேண்டும் என்ற கிரப்பந்தத்திற்காய்ச் சென்று வந்தாள்.

இராசவோ சில நாள் நல்ல பிள்ளையாய் இருந்தான். பின்பு, “பழைய குருடி கதவைத் திறவடி” என்ற பழமொழிக்கிணங்கத் தன் பழைய சிருவிளையாடல்களைப் புரிந்து வந்தான்.

அன்று ஒரே மழை. மின்னல் மிகவும் கொடுமாத் மின்னியது. ஊதற் காற்று வீசியவேகத்தில் பல்லுத் கிட்டியடித்தது. புயற்காற்றிற்கு உட்பட்ட நாணல் செடிபோல உடபபு நடுங்கியது. என்றாலும் தன் மகன் நாளைக்கு ஊற்றுப் பேனா இன்றிப் பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்ததன் காரணமாய் அக்கொட்டும் மழையுள் கடைத் தெருவிற்குச் சென்று பேனா வாங்கி வந்தாள் மங்களம்.

மங்களம் மழையில் நனைந்ததன் காரணமாய் மறுநாட் காலை அவள் உடம்பு அனலாய்க் கொதித்தது. வயிறு பசியால் எரிந்தது. எழும்பி நடக்கவும் சக்தியில்லை. மகனைக் கூப்பிட்டுப் பார்த்தாள். அவனைக் காணவில்லை. தன் விதியை நொந்து அழுதாள்.

மகன் வந்த பின், "டேய்! இராசு, தம்பண்ணை சொன்னது உன்னையும் வேலைக்கு வரச்சொல்லி, ஒரு நாளைக்கு மூன்று ரூபாயாம், போட்டு வாவன்" அவள் சொல்லி முடிக்க முன்னர் அங்கு பூகம்பம் வெடித்தது. "நான் வேலைக்குப் போகவோ, நான் மானமாய் இருக்கிறது உனக்கு விருப்பமில்லையோ, நாளைக்கு நான் பள்ளிக்கூடத்திற்குப் போக எண்ணப்பற்றி எவ்வளவு ஏளனமாகக் கதைப்பார்கள். பட்டினி, கிடந்து பழகத்தான் வேணும்" என்று சொல்லிக்கொண்டே இராசு தனது கெற்றப்போலையும் எடுத்துக்கொண்டு வேட்டையாடப் புறப்பட்டுவிட்டான்.

மங்களம் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டாள். உயிர் போனாலும் போகட்டும். இவனிடம் இனிமேல் கதைத்துப் பலனில்லை என்று நன்கு அறிந்துகொண்டாள்.

இராசு சின்ன உடையார் விட்டு மரத்தடியில் இரு குருவிகள் இருக்கக் கண்டான். ஒன்று சின்னஞ்சிறு குஞ்சு; மற்றது அதன் தாய்போல் இருந்தது. ஜீவகாருண்யம் அவன்டத்தில் சிற்தேனும் இல்லை, ஒரே அடி; சிறு குஞ்சு பறந்துவிட்டது. தாய்க் குருவிக்கேச் சிறகில் நல்ல அடி. ஆனாலும் அது எங்கோ தத்தித் தத்திச் சென்று மறைந்து விட்டது.

இராசு எங்கெல்லாமோ சுற்றித் திரிந்துவிட்டு அப் பழைய மரத்தடிக்குத் திரும்பி வந்தான். அங்கு கண்ட காட்சி அவனைத் திகைக்க வைத்தது. அந்தச் சின்னஞ்சிறு குஞ்சு தாய்க்கு ஆதரவுடன் உணவு ஊட்டிக் கொண்டிருந்தது.

அச்சின்னஞ்சிறு பறவைக்கு இருக்கும் பாச உணர்ச்சி தன்னிடம் இல்லையே என அவன் நாணிணன். அப்பொழுது தான் தன் தாயின் அவலநிலை அவன் நினைவிற்கு வந்தது, நேரே கடைக்கு ஓடிச்சென்று உணவுப்பொட்டலம் ஒன்று வாங்கிக்கொண்டு வீட்டிற்கு ஓடினான். ஆனால் காலம் சென்றுவிட்டது. தாயின் பின்னால் ஒரு சிறு தீபம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிலர் அவனுக்கு நடந்ததைச் சொன்னார்கள். ஆனால் அவன் செவியில் ஒன்றுமே ஏறவில்லை. அம்மர நான் திருந்திவிட்டேன்; நீ பார்க்காமல் சென்றுவிட்டாயே! இந்த அழகை ஒலி எட்டுத்திக்கும் எதிரொலித்தது. ஆனால் மங்களத்தின் முகம் புன்னகை பூத்த முகமாய்க் காட்சி அளித்தது. தன் மகன் திருந்திவிட்டான் என்ற மன நிறைவு அவள் புன்னகையில் நன்கு தெரிந்தது.

ந. சந்திரமோகன்,
4 ஆம் பாரம் மேற்பிசிவு, A'

விண்மீன்களும் எரிகற்களும்

அன்றாடகம் இரவிலே நாம் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்போமானால் கொள்ளிகள்போல் கற்கள் எரிந்து கொண்டுவந்து விழுவதைக் காணலாம். இவ்வண்டத்திலே உள்ள கோள்களில் நின்றும் பெயர்ந்து வரும் கற்கள் நம் பூமியின் வளிமண்டலத்தள்ளே புகும்போது அவை உராய்தலினால் வெப்பமேற்பட்டு வெண் குடாகின்றன. அவை வளிமண்டலத்தினூடு பூமியினுள் கவரப்படப் பூமியை நோக்கி வரும்போது எரிந்து சாம்பராகின்றன.

எரி கற்களினால் மனிதர்க்குச் சேதம் ஏற்படாது நம் வளி மண்டலமே தடுக்கின்றது. சந்திரனில் இத்தகைய தோர் வளிமண்டலம் இல்லையாதலால்; அங்கே பிரம்மாண்டமான கற்கள் தாக்கும்போது குழிகள் ஏற்படுகின்றன. அத்துடன் இவற்றின் தாக்குதலால் பெயர்க்கப்படும் மண் சந்திரனின் கவர்ச்சிச் சக்தியினின்றும் தப்பி வெளிப்போந்து விடுகின்றன. பூமியிலும் சிலசமயம் மாபெரும் எரிகற்கள் தாக்கிச் சேதம் விளைத்திருக்கின்றன. அமெரிக்காவில் அரி லோனாவில் இத்தகையதோர் பெரும்குழி உள்ளது. சைபீரியாவிலும் ஒரு பெரும் எரிகல் விழுந்தது. இது சில வினாடிகள் முந்தியிருந்தால் லெனின்கிராட் எனப்படும் நகரம் அழிந்திருக்கும். இவ்வெரிகல் பிரயாணஞ் செய்தபோது

காட்டில் நின்ற மான்கூட்டம் ஒன்று கருகிச் சாம்பராயிற்று. பயிர் பச்சையாகவும் கருகி எரிந்தன.

வெவ்வேறு கோள்களிலிருந்து இவை புறப்படுவதால் நாம் இப்பிரபஞ்சம் ஆரம்பமாகி எத்தனை வருடமாயிற்று எனக் கண்டறியலாம். காபன் — 14 எனப்படும் கதிர்வீசும் மூலகத்தின் உதவியால் அதிலிருக்கும் காபன் — 14 வயதைக் கணித்து எரிகல்லொன்றின் வயதை, அது இருந்த கோளின் ஐந்தாறு கோடி ஆண்டுகளேன அறிந்தனர். நம் பூரி உண்டாகி நானூறு கோடி வருடங்களே ஆகியுள்ளன.

எரி கற்களைப் பற்றி இதுவரையும் கண்டோம். வின் மீண்ப்பற்றிக் காண்போம். இவற்றுள் ஒன்றை ஹலி என்பவர் கண்டுபிடித்தார். இதற்கு ஹலிஸ் கொமட் என்று பெயர் வைத்தார்கள். விண்மீனென்று இவற்றைக் குறிப்பிடுவதைக் காட்டிலும் தூமகேது என அழைப்பதே சாலச் சிறந்தது. இத்தூமகேது சூரியனைச் சுற்றிப் பயணஞ் செய்ய ஏறத்தாள எழுபத்தைந்து வருடம் எடுக்கின்றது.

இக்கியாசெக்கி என்ற தூமகேது முதன்முதல் ஜப்பானியரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1935 இல் இது மீண்டும் ஓக்டோபர் 27 ஆம் தேதி தோன்றியது. அவுஸ்திரேலிய மக்களே இதை இம்முறை முதலில் காணும் பேறு பெற்றனர். இத் தூமகேதுக்கள் சூரியனைச் சுற்றிக் கிரகங்களைப் போலவே வலம் வருகின்றன என்பது பிழை. ஏனென்றால் அவை அனேகமாக இடப்பக்கமாகவே செல்கின்றன. இவற்றின் வால் எப்போதும் சூரியனை நோக்கியே இருக்கும்.

இந்து மக்கள் இத் தூமகேதுக்களால் கேடே நேரும் என நம்புகின்றனர். பிரபல நாவலாசிரியர்கள் கல்கி கூட தம் “பொன்னியின் செல்வனில்” தூமகேதுக்களால் கேடு விளையும் என்பதைக் காட்டினார். ஆனால் மூடநம்பிக்கையில் நம்பிக்கை வைக்காத பாரதியார் தம், “சாதாரண வருஷத்துத் தூமகேது” எனும் கவிதையில் அது நம்பிண்புகளைக் கொண்டு வருமென நம்பிக்கைவைத்துக் கவிதை புனைந்தார். மக்கள் அனுபவ வாயிலாக அதன் கேட்டையே கண்டனர்.

இத் தூமகேதுகள் காலப்போக்கில் உக்கிரமும் வேகமும் தணிந்து கிரகங்களாகிப் பன்னூறு கோடி வருடங்கட்குப் பிறகு அங்கு உயிரினம் தோன்றும் என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

க. விக்கிரமபாஸ்கான்

4 ஆம் பாரம் (மேற்பிரிவு) 'A'

பாரதத்தின் மணி விளக்கு

இப்புவிடிலே எண்ணற்ற மக்கள் வாழ்ந்தனர். பாரதநாட்டிலே வாழ்ந்தார் மகாத்மா. அவர் இன்றுவரையும் மக்களின் மனத்திலே வாழ்ந்துள்ளார். இனிமேலும் மக்களின் மனத்திலே நிலைபெற்று வாழ்வார். இவர் சத்தியத்தின் வித்து, வாய்மையின் இருப்பிடம், கடவுளின் அவதாரம், நேர்மையே நெறியாகக் கொண்ட செல்வன்; இவ்வளவு பெருமையையும் தாங்காமல் தாங்கி நிற்பவர் மகாத்மா என்று சொன்னாலும் மிகையாகாது. மகாத்மா பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து மடிந்தவர். மகாத்மா போர்பந்தர் என்னும் இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். இவர் இளமையில் வளர்பிறையென வளர்ந்து அறிவிலும் ஆற்றலிலும் முழுமதியெனத்திகழ்ந்தார். இவரின் அறிவின் கூர்மையையும் ஆற்றலின் செறிவையுங் கண்ட பெற்றோர் அடங்கொண்டு ஆச்சரியம் அடைந்தனர். நாளொருவண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்த மகாத்மாவைப் பெற்றோர் இந்தியாவிலுள்ள ஒரு கல்லூரியிற் படிக்க விட்டனர். கல்வி, கேள்விகளிற் சிறந்துவிளங்கிய மகாத்மா தன் வகுப்பாசிரியரைக் கூட ஆச்சரியப்படுத்தக்கூடியதாக அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலுரைப்பார். கல்வியில் பஞ்சாய்ச்சிறகடித்துப் பறந்த மகாத்மாவை ஆசிரியர்கள் திறமையாளனாக வரக் கூடுமென்று எதிர் பார்த்திருந்தனர். இளமையிலே காந்தி ஒரு இலட்சியத்தைக் கடைப்பிடித்திருந்தார். அதுதான் வாய்மை. இளமையில் வாய்மைக்கோ வித்தாக இருந்தார். இவரின் திறமையைக் கண்ட பெற்றோர்கள் இவரை இங்கிலாந்துக்குப்பத் தீர்மானஞ் செய்தனர். தீர்மானம் செய்தது மாத்திரமல்லாது அதைச் செய்கையிலே காட்டின் அவர்களது அனக்கோட்டை மக்களுக்குத் தெரியக் கூடிய புறக்கோடையாயிற்று.

இங்கிலாந்துக்குப் பயணமாவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. காந்தியும் பிரயாணத்துக் காயத்தமாரார். பூனை குறுக்காற் போவதுபோல் இவரின் தாயார் இவர் பிரயாணம் செய்ய ஆயத்தமாகவிருக்கும் சமயத்தில் “மாமீசமுண்ணாதே, மதுவருந்தாதே” என்றும் யிரு கோரிக்கைகளைக் காந்திக்குச் சொன்னார். தாய் சொல்தட்டியறியாத காந்தி அவரின் வாக்கைச் செய்கையிற் காட்டி வைப்பதாகச் சொல்லிச் சென்றார்.

இங்கிலாந்திற் படித்துப் பட்டமும் பெற்றார். ஆனால் அங்கு அவரது மனம் புண்பட்டது. ஏனெனில் எங்கும்

இந்தியர் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தனர். இது அவருக்குக் கல்லுப்பட்ட புண்போல் வேதனையளித்தது. சிங்கனையென்னும் வெள்ளம் சமுள்ளேடியது. “சிதையுண்ட சிலைபோல் புதையுண்டு கிடந்த இந்தியரைக் கரண அவர் மனம் சகிக்கவில்லை.” அமரலோகத்து அமராவதியைப்போலிருந்த இங்கிலாந்தில் வாழ்ந்த மக்களை ஒருங்கே கூட்டி அவர்களைத் திரும்பவும் இந்தியாவுக்கழைத்து வந்தார். இந்தியரவிலும் வெள்ளையர்கள் குடிபுகுந்திருந்தனர். அன்று தொடக்கம் சத்தியாக்ஷிரகம் செய்ய முனைந்தனர். அதற்குத் தேவையான பொருள்களை மக்களிடமிருந்தே பெற்றனர். அநாவசிபமாகப் பணத்தை வீணாக்க மாட்டார் காந்தி. பாரதியாரின் பாடல்களும் எரியுந் தீயிலே எண்ணெய் வார்ப்பதுபோல் உறுதுணையாக விருந்தது. பாரதியாரின் பாடல்கள் மக்கள் நெஞ்சில் சுதந்திர வெறியை ஊட்டின. மதுவுண்ட வண்டுகள்போல் இந்தியர் மகாத்மாவின் இயக்கத்தில் வந்து சேர்ந்தனர். மதிநுட்பம் வாய்ந்த காந்தியின் இனிய சொற்பொழிவுகளில் இந்தியர்கள் ஆவேசம் கொண்டவர்களாய் மலரென்னும் சுதந்திரத்தைப் பெறும் நோக்குடன் மதுவுண்ணும் வண்டுகள்போல் அலைந்து திரிந்தனர். உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காந்தியின் சொற்பொழிவுகள் இந்தியர் மனத்தில் ஊற்றெடுத்தன.

இச்செய்கைகளைக் கண்ட வெள்ளையர்கள் ஆவேசம் கொண்டவர்களாகக் காந்தியைப் பிடித்துச் சென்று சிறையிலடைத்தனர். சிறை செய்தது மரத்திரமல்லாமல் சிறைக்குள் வைத்துச் சித்திரவதை செய்தனர். ஆனால் வெள்ளையனென்னும் நாயின் கோரப்பற்களுக்குக் காந்தி இரையாக வில்லை. பின்னர் வெள்ளையர்கள் காந்தியை வெளிப்புலகிற்கு அனுப்பிவிட்டனர். அப்படியிருந்தும் காந்தி தன் இயக்கத்தை விடவில்லை. அக்காலத்தில் சமயமும் முரண்பட்டுக் கொண்டிருந்தது. இதைத் தீர்த்தார் காந்தி. ஆனால் இதுவே இவர் இறந்ததற்கும் காரணமாக வெள்ளிடை மலைபோல் இருக்கின்றது. இவரின் இயக்கத்தினாலேயே வெள்ளையர்கள் இந்தியாவை விட்டுக் கிளம்பிச் சென்றனர். அப்பெருமை காந்திக்குரியது என்பது நீமேற் குமிழிபோல் தெளிவாகும்.

எனவேதான் மகாத்மா இப்போதும் வாடா மலராய் அணையா ஜோதியாய், வற்றாத அமுதமாய் மக்களின் மனத்தில் புகழுடம்புடன் வாழ்ந்து வருகிறார்.

கி. சதாநத்தன்

4 ஆம் பாரம் மேற்பிரிவு (A)

ஏக புத்திரனின் தர்ம சிந்தை

அவந்தி நாட்டிலே சுதாசேனன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவியின் பெயர் சுந்ததை. இவர்களுக்கு ஒரு புத்திரன் நன்னூலிலே பிறந்தான். அவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுகந்தன். சுதாசேனன் திரைகடலோடி அளவற்ற பொருள் தேடினான். இதனால் இவன் அவந்தி நாட்டில் உள்ள பெரிய பணக்காரன் ஆனான். மனைவியும் நற்குணங்கள் வாய்ந்தவன்.

சுதாசேனன் ஒரு சிறந்த பணக்காரன் ஆயினும் மகா உலோபி. ஏழைகளைக் கண்டால் இவன் கொடுக்கும் பரிசு அடிதான். இவன் மகா உலோபியானாலும் மகன் சுகந்தன் இதற்கு எதிர்மாறானவன். ஏழைகளைக் கண்டு இரங்கும் சபாவமுடையவன். இதனால் இவனுடைய தந்தை இவன் மீது கோபம் கொண்டான். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தான். முடியவில்லை. ஏக புத்திரன் என்றும் பாராமல் வீட்டை விட்டுத் தூரத்தினான்.

தந்தை வீட்டை விட்டுத் தூரத்தியமைபால் தனக்கு நல்லதாகப் போய்விட்டதாக மகிழ்ந்தான் சுகந்தன். அவன் வீட்டை விட்டுப் போகும்போது சிறிது பணம் வைத்திருந்தான். அதைக்கொண்டு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அதில் இருந்தான். ஒரு வேலை தேடிக்கடைசியாக ஓர் இடத்தில் 200 ரூபா சம்பளத்துடன் வேலை கிடைத்தது. சுகந்தன் இப்பணத்தில் தனது செலவுக்குப் போக மிகுதியை ஏழைகளுக்காகச் செலவிடுவான். இவன் ஏழைகள் வந்து பிச்சை கேட்டால் தன் உணவையாவது கொடுத்துத் தான் பட்டினி கிடப்பான்.

அவன் வேலைக்குப் போகும்போது வழியில் ஒரு பிரதான ரோட்டு இருந்தது. அவன் அந்த ரோட்டைக் கடந்து செல்வது வழக்கம். அன்று அவன் வீதிவழியே போய்க் கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை கவனிப்பாரற்று நடு வீதிவழியாய்ப் போய்க்கொண்டிருந்தது. அதன் தாயானவள் குழந்தையைக் கவனிக்காமல் வேறு யாருடனே கதைத்துக் கொண்டிருந்தாள். நடு வீதிவழியே போய்க்கொண்டிருக்கும் குழந்தைக்குப் பின்னாலே சற்றுத் தூரத்திலே ஒரு மோட்டார் லொறி வேகமாக வந்துகொண்டிருந்தது. இதை அந்தக் குழந்தையோ அல்லது தாயோ கவனிக்கவில்லை. ஆனால் சுகந்தன் இதைக் கண்டுவிட்டான். குழந்தையை

லொறி மோத விடுவதைக் காண அவன் மனம் சகிக்கவில்லை. அதனால் அவன் திடீரென றோட்டில் பாய்ந்தான். குழந்தையைத் தூக்கும்போது தாயானவள் கண்டு விட்டாள். சுகந்தன் அக் குழந்தையைத் தூக்கிக் கரையிலே தள்ளி விட்டான். தாய் தூக்கினாள். ஒரு குழந்தையைக் காப்பாற்றி விட்டேன் என்ற பெருமையில் திரும்பிய சுகந்தனைப் பின்னால் வந்த லொறி அடித்துவிட்டது. தன் குழந்தையைக் காப்பாற்றிய கனவரனுக்கு நன்றி கூறத் திரும்பிய தாய் சுகந்தனின் பிரேதத்தைத்தான் கண்டாள். அவள் கவலையால் கண்ணீர் விட்டுக் கதறினாள்.

உடனே அவன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் பிற உயிருக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த அவனுடைய சடலத்தைத்தான் அந்த லொறிச்சாரதி கண்டான். தந்தையாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.

‘தம் மகன் திருந்தித் தம்முடன் திரும்பி வருவான்’ என எண்ணிய தாய் தந்தையர் அவனது சடலத்தைக் கண்டு வாய்விட்டுக் கதறினார்கள். தங்களின் செய்கையை எண்ணி வருந்தினார்கள். அவனது சடலத்தை எடுத்துச் சென்று நல்ல முறையில் அடக்கம் செய்தனர். தங்களுடைய பணத்தைக் கொண்டு ஒரு அனாதை விடுதி கட்டினர். மிகுதியை ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். சில காலத்தில் அவர்கள் இவ்வுலகத்திலிருந்து பிரியாவிடை பெற்றனர். அவர்களுக்காக அவந்தநாடே கவலைப்பட்டது.

மு. ஜெயபாண்டி
3 ஆம் பாரம் 'A' பிரிவு

நான் விரும்பும் பெரியார் “கந்த முருகேசன்”

அண்மையிற் காலஞ்சென்ற அறிஞர் கந்த முருகேசனைப்பற்றி இங்கு நான் திட்டியிருக்கிறேன். இவர் புலவர்களின் ஒளி ஒளிக்கும் புலோலியின்கண்ணே தமிழ் அன்ணையின் கண்ணென வந்து அவதரித்தார்.

இவர் தனது கல்வியைப் புற்றனை சாரதாபீட வித்தியா சாலையிலேயே கற்றார். இவர் படித்த வகுப்புக்கள் ஆக மூன்றே மூன்றுதான். எனினும் 5 ஆம் வகுப்புப் படித்தபின்

அவரின் வறுமையால் படிப்பை நிறுத்தி விட்டார். இவர் இத்தடன் வீட்டில் உள்ள வேலைகளைச் செய்து வரும் காலத்தில் இவரது உறவினரான க. க. முருகேசபிள்ளை அவர்கள் இவருக்குத் திருக்குறள், கந்தபுராணம் முதலிய பல நூல்களைக் கற்றுக் கொடுத்தார். இவர் பின் தானாகப் பல நூல்களைக் கற்று மற்றவர்களால் போற்றத் தக்க முறையில் கல்விமராக விளங்கினார்.

இதை அறிந்த புலோவியூர் முகாமையாளர்கள் இவரைச் சாரதாபிட வித்தியாசாலையில் கல்வி கற்பிக்குமாறு வேண்ட அவரும் அதற்கு இணங்கி ஆசிரியராகக் கடமை யாற்றினார். ஆனால் இவருக்கு இப்பதவி அதிக காலம் நீடித் திருக்கவில்லை. இவருக்குக் காலில் வாதநோய் ஏற்பட்டதால் ஆசிரியத் தொழிலை நிறுத்த வேண்டி ஏற்பட்டது. எனினும் சிறிதுகாலம் வண்டியில் வந்து கல்வி கற்பித்துவிட்டுத் தனது தமிழகத் திண்ணையிலிருந்து கல்வி கற்பிக்கத் தொடங்கினார். இங்கு சிறுவர்களுக்கும் பண்டித வித்துவான்களுக்கும் கல்வி கற்றுக் கொடுத்தார். இது மாத்திரமா? பல்கலைக் கழகத்துக்குப் போனவர்கள்கூட இவரிடம் கல்வி கற்றார்கள். ஆகா! பாருங்கள். இவர் கல்வித் திறனையும் அறிவுத் திறனையும் பாருங்கள். பல்கலைக் கழகத்துக்குப் போகவில்லை. ஐந்தாம் வகுப்பு வரையுந்தான் படித்தார். ஆனால் பல்கலைக் கழகத்துக்குப் போனவர்களும் வித்துவ பண்டித மணிகளும் இவரிடம் கல்வி கற்றார்களென்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இவரிடம் ஒரு சொல்லேனும் கேட்காத பண்டிதர்கள் இல்லையென்று சொல்லிவிடலாம். இவர் நூற்றுக் கணக்கான பண்டிதர்களைப் பெற்றெடுத்திருக்கிறார்.

இவர் அறிவுத்திறனைக் கண்ட வடமராட்சி மக்கள் இவருக்கு 1960 ஆம் ஆண்டு விக்கிநேஸ்வராக் கல்லூரியில் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தனர்.

இவர் புலோவியிலே பிறந்தது புலேர்லி மக்கள் செய்த நற்பாக்கியமாகும். இவர் ஓர் அறிவாளி, கல்விமான் மட்டுமல்ல, ஒரு புலவருமாகும். புலவர்கள் ஒளி மிக்கதாகையால் புலோலி எனப் பெயர்பெற்ற புலோலியில் புலவராக வாழ்ந்து இவ்வாண்டு (1965) இவ்வையக வாழ்வை நீத்து விட்டார்கள். இவர் இறந்த நாளே தமிழன்னை பொலிவிழந்த நாளாகும். தமிழ் நிலைத்திருக்கும் நிலையில் இவரும் புலோலி மக்கள் இதயத்தில் நிலைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

அத்துடன் இவரைச் சிலர் ஈழத்துச் சாக்கிறட்டில் என அழைப்பதுமுண்டு. அதற்குக் காரணம் இவர் உருவமும் கருத்துக்களும் சாக்கிறட்டைச் சேர்ந்ததேயாகும். அத்துடன் அறிவிலும் அவரையே ஒத்தவராவர்.

வளர்க் கந்தமுருகேசன் புகழ்!
வளர்க் தமிழ்மொழி!

க. வேலுப்பிள்ளை
ஓ ஆம் பாரம் 'A'

நன்றியுள்ள நாய்

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஊரிலே ஒரு பணக்கார மனிதன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். சில காலங்களின்பின் அந்த மனிதன் வறியவனானான். அவன் தன் நாயினுடைய சாப்பாட்டைக் கூடத் தேடிக்கொடுக்க முடியாமலிருந்தான். ஆனால் தன் நாய் சாப்பாடு இல்லாமல் படும் துன்பத்தைப் பார்த்து அவன் மனம் சிக்கவில்லை. ஆதலால் அவன் அந்த நாயைக் கொலை செய்ய யோசித்தான்.

இந்த மோட்டு யோசனை மனதில் தோன்றியவுடன் அந்த ஊரில் இருக்கும் குளத்தில் போடப்பட்டிருந்த பாலத்தின்மேல் ஏறினான். பின்பு நாயின் கழுத்தில் ஒரு கல்லைக்கட்டி அந்த நாயைக் குளத்தில் தள்ளிவிட்டான். அப்போது அவனும் கால் சறுக்கிக் குளத்தில் வீழ்ந்துவிட்டான். அவனுக்கு நீந்தத் தெரியாது. ஆதலால் தான் இறந்துவிடுவேன் என எண்ணிய அவன் உதவி உதவி !! என்று கத்தினான். ஆனால் அங்கிருந்தோர் அவனது கெட்ட செயலை அறிந்து அவனுக்குத் தெய்வம் தக்க தண்டனை கொடுத்துவிட்டது என்று எண்ணி வாளாவிருந்தார்கள்.

இது இவ்வாறிருக்க அந்த நாயினுடைய கழுத்தில் கட்டியிருந்த கல் கழன்று வீழ்ந்துவிட்டது. உடனே நாய் உயிரைக் காப்பாற்றி நீங்கியது. அப்போது தன் எசமான்கீரில் மூழ்கி இறக்கப்படுவதைக் கண்ட நாய் உடனே

தன் எசமானுக்கு அருகில் நீந்திச் சென்று அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தது. அன்று தொடக்கம் அந்த மனிதன் தன் நாயிடம் அன்பாக நடந்துவந்தான். தனக்கு உணவு கிடைக்காமலிருந்தாலும் தனது நாய்க்கு எப்படியென்றாலும் உணவு தேடிக்கொடுப்பான்.

S. சுகுமார்
ஆம் பாரம் 'B'

இடுக்கண் களைவதாம் நட்பு

தம்பலகாமம் என்பது ஓர் அழகிய நகரம். இங்கு உள்ளவர்களின் முக்கிய தொழில் கமம். இங்கு அமலன் என்னும் பையனொருவன் இருந்தான். இவனுடைய நண்பன் பெயர் இளங்கோ. இவர்களுடைய தந்தையரும் கமக்காரரே. இவர்கள் மாலவேலைகளைக் கிளித்தட்டுப்போன்ற விளையாட்டுக்களில் கழிப்பர். வெள்ளிக்கிழமைகளில் மாலவேலைகளில் நன்கு குளித்துவிட்டுத் தம்பலகாமத்திலுள்ள கோணேசர் கோயிலுக்குச் செல்வர். அங்கு தேவாரம்பாடி இறைவனை வழிபடுவர். அதன் கோபுரம் மிக உயரமானது. இக் கோவில் மிகவும் பழமையானது. மிகவும் அழகானது. வெள்ளிக்கிழமைகளிலும், திருவிழாக் காலங்களிலும் இறைவனை வழிபடுவதென்றால் அவர்கட்கு ஒரே ஆனந்தம். இவர்கள் இரவுவேலை வந்ததும் மண்ணெண்ணெய் விளக்குகளின் அருகில் அமர்ந்து தங்கள் பாடங்களைப் படித்து விட்டுப் படுக்கைக்குச் செல்வர். இவர்கள் வழக்கம்போல் வயலுக்குச் சென்றனர். இவர்களின் வயலுக்கு அருகாமையில் ஒரு நீரோடை ஓடுகின்றது.

இந்நீரோடைதான் அவ்வயல்களுக்கு நீர் அளிப்பது. பயிர்களை வளரவைப்பதும் இந்நீரோடையின் நீர். அன்று கருமுகிலும் காணப்பட்டது. நண்பர்கள் இருவரும் நீரோடையில் இறங்கிக் குளித்துக்கொண்டிருக்கும்போது மழை பெய்தது. இவர்கட்கு மழைபெய்யும்போது குளிப்பதென்றால் ஓர் ஆனந்தம். சிலர் சுழியோடிச் சிலரின் கால்களைச் சொறிய அவர்கள் மீன்கள் கடிப்பதாக எண்ணி அலறுவர்.

திடரென்று இளங்கோ 'அமலா, நான் புதைகிறேன்' என்னை வந்து காப்பாற்று' என்று அவறினான். நண்பர்கள் யாவரும் இளங்கோவை விட்டு ஓடினர். ஆனால் பெற்றோருக்கு அஞ்சி சூச்செய்தியைச் சொல்லவில்லை. ஆனால் அம்மன் மட்டும் நகரவில்லை. அவனோ புத்திசாலி. அவன் பலம் வாய்ந்த கயிறு ஒன்றை எடுத்தான். நீரோடையின் கரையில் இருந்த மரத்தில் ஏறி, நீரோடையின் குறுக்கே சென்ற மரக்கிளையை அணுகினான். ஒரு நுனியை மரத்தில் கட்டி மறுநுனியை இளங்கோவுக்கு எறிந்தான். இளங்கோவைக் கயிற்றை உறுதியாகப் பிடிக்கும்படி கூறினான். இளங்கோவும் அவ்வாறே செய்தான். அமலன் அவனைக் கயிற்றின் மூலம் வெளியே இழுத்து உயிரைக் காப்பாற்றினான்.

அப்போது இளங்கோவுக்கு அமலன்மீது இருந்த மரியாதையும் நட்பும் அளவுக்கு மீறிவிட்டது. அவன் தன் தகப்பனரிடம் நடந்த வஷயத்தைக் கூறினான். அன்று பள்ளி ஆசிரியரிடமும் கூறி அமலனுக்குத் திருக்குறள் புத்தகம் பரிசாக அளிக்கப்பட்டது.

N- சிறீதரன்
முதலாம் பாகம் 'A'

நான் கண்ட பயங்கரச் சூருவளி

நாம் வதியும் இப்புவலகிலே இயற்கையின் எழுச்சியையும் செயற்கையின் பிரதிபிம்பத்தையும் பலரும் பலவாறுகச் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு. நான் இப்படிப்பட்ட சிற்றத்தைக் கண்டேன், கவலைப்பட்டேன்.

1963 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 ஆம் திகதி என்னுடைய என்றும் மறக்க முடியாத நாள். அவ்வருடமே ஒரு சினத்திற்குரிய வருடம். 1963 ஆம் ஆண்டு நான் மன்னூரில் இருந்தேன். அன்று சனிக்கிழமை. பகலில் ஒரு கெட்ட காற்றுச் சிறிது குளிர்நடன் வீசியது. அக்காற்று மட்டக்களப்பிவிடுத்து ஆரம்பமாகி அதாவது வங்காளவிரிகுடாவி்விருந்து ஆரம்பமாகிக் கரையோரப் பகுதியையும் மத்திய பகுதியையும் அழித்துவிட்டது.

இரவு பன்னிரண்டு மணியிருக்கும். நான் படுத்திருந்த அறையின் கூரைத் தகரங்களெல்லாம் 'மடார், மடார்' என்ற சத்தத்துடன் மேலே கிளம்பின. நான் உடனே விழித்தெழுந்து சத்தமிட்டுக்கொண்டு ஓடினேன். மற்றவர்களெல்லோரும் துன்பப்பட்டனர். மழை ஓயாது பொழிந்தது. சிலவீடுகள் அழிந்தன. சில மக்கள் அழிந்தனர். சிலர் காயமுற்றனர். இதனால் வட மாகாணமும், கீழ் மாகாணமும் அல்லோலகல்லோலப்பட்டன. நானும் மற்றவர்களும் பொழுதுவிடியுமட்டும் கடவுளை மன்றாடினோம்.

பொழுது விடிந்தது. ஒருவிதமாக மழை விட்டதைக் கண்டு சந்தோஷப்பட்டேன். பின்பு நான் என் மாமாவுடன் குறாவளியினால் பாதிக்கப்பட்டவற்றைப் பார்க்கச் சென்றேன். அங்கு மீனவர்களெல்லாம் கால்டையாகவும், சிலர் நடக்க முடியாதிருப்பதையும் கண்டு நான் துக்கப்பட்டேன். நான் உடனே மாமாவிடம், "மாமா, இப்படித் துன்பப்படுகிறவர்களை யெல்லாம் நாங்கள் மோட்டார் வண்டிகளில் கொண்டு சென்று வைத்தியசாலையில் விடுவோம்" என்று கூறினேன். உடனே அவர் மற்ற இடங்களை யெல்லாம் பார்வையிட்டபின் இவர்களை ஏற்றிச் செல்வோம் என்றார். நானும் அதற்குச் சம்மதித்து இருவரும் பார்வையிட்டோம். அங்கே சின்னஞ்சிறு கப்பல்களெல்லாம் கரை தட்டிப்போயிருந்தன. வேறோர் இடத்தில் தலை மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் கடுகதிக் கப்பல் ஒன்று யாரும் தேடுவாரற்ற நிலையில் கரைதட்டிப்போயிருந்தது. நான் இவற்றையெல்லாம் கண்டு மிகத் துன்பமடைந்தேன்.

பின்பு நாம் துன்பப்படுகிறவர்களை மோட்டாரில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். இதனால் அரசாங்கம் எங்களுக்குப் பணம் தந்தது. நாம் வேண்டாமென்று சொல்லி உதவி செய்தோம் என்று கூறினோம். இப்பொழுதும் அந்தப் பயங்கரச் குறாவளி என் கண்முன் நின்று ஊசலாடுகிறது.

M. இமானுவேல்
1 ஆம் பாரம் 'B'

Sports Section

REPORT OF THE PREFECT OF GAMES


The year 1965 has been quite satisfactory from the point of view of the sports activities of the College. We enjoyed more than a fair amount of success in Cricket, Athletics and Football.

Volleyball:

Only four schools entered for the Tournament organized by the V. T. A. But we were able to play only two matches. Our team did not fare too well losing both the matches. One reason for the poor show in Volleyball is that the "set-up" game is played only during tournament time. Schools outside Point Pedro still appear to be playing what is called the "over-game."

Cricket:


We have a proud record in Cricket. Our First XI won handsomely seven matches out of the nine and our Second and Third Teams were unbeaten. The First XI was once again dominated by the batting of M. Nadarajasundaram. He scored four sparkling centuries in inter-school matches. In his last match for the school, he scored 196 runs against Skanthavarodaya College. It was a universal disappointment that he did not wind up his brilliant school career with a double century. Though we had many seasoned players, there were only two scores of over fifty by others. S. Mylvaganam, V. Sivagurunathan, S. M. Abraham V. D. Ratnanathan and R. Thurairatnam were all good batsmen correct in defence, and with scoring shots all round the wicket. But none of them came up to expectations. The brunt of the bowling was also borne by the Captain, Nadarajasundaram whose figures in bowling were as impressive as his figures in batting. Bowling deep off-cutters he had many a batsman at sea. If he ever failed in batting or bowling he could make up with his brilliant fielding in the slips. Such fine all-rounders are rare indeed.



CRICKET — 3RD ELEVEN — 1965



FOOTBALL — 1ST ELEVEN — 1965



FOOTBALL — 2ND ELEVEN — 1965

CHAMPIONS — V. T. A. TOURNAMENT



FOOTBALL — 3RD ELEVEN — 1965

S. Mylvaganam was also very consistent in his own way. As an opening bat he very often did his part of wearing down the opening bowlers. He was a good out-fieldsman and could be pointed out as a model to younger players. N. Sivagurunathan was another useful all-rounder. He bowled leg-breaks not very deep and his fielding was good, particularly to his own bowling. We can remember a number of remarkable return catches that he has taken. S. M. Abraham was a stylish bat. He can be very easily dismissed in the first two or three overs; once set he plays delightful strokes. V. D. Ratnanathan made up for all his failures by winning the St. Patrick's match for us. He was unbeaten with 85 against the most reputed bowling side. He played a text-book defence but he had a fatal "cut" which often brought about his early dismissal. R. Thurairatnam, short and stocky-built, kept wickets satisfactorily. He bats in a businesslike manner and plays shots on the on-side. This about sums up the batting line-up. R. C. Arnold, the Vice-Captain, did not have the same success in bowling that he had in previous years. I would yet say that he was one of the finest off-spinners we ever had. C. Chelliahpillai got an eleventh hour promotion from the Second XI and he did not let us down. Though weak in fielding at first, he learnt to enjoy it later. A. N. Selvachandran was a good left-arm bowler but disappointed with the bat. K. Sri-skandarajah's forte was his fielding. He opened bowling whenever he played. V. J. Ratnarajah, P. Balasubramaniam and E. P. Satchithanathan also played in a number of matches and they had their good points. With all this talent at our disposal, it was indeed a disappointment that Nadarajasundaram had to carry the entire burden on his shoulders.

The Second Team was a good side but this year they were unfortunate not to have had enough matches. We were able to play only three matches. We beat Jaffna College and drew with St. Patrick's College and St. John's College. A. Sivapalan captained the side. He was an excellent leg-spinner but he used himself sparingly. M. Selvanandarajah was the most successful all-rounder. He is hard-hitting and is very strong on the leg side. He bowled

medium-pace, rather square arm, and was very effective. R. Thilagaratnam was another success with the bat. He is a very correct batsman and is bound to do well in time to come. V. Sornalingam and B. R. Manuelpillai are both young but sound in their techniques. A player who improved rapidly with the season was D. K. Buell. He is full of energy, for his age he has a good deal of speed in his bowling and his batting showed great promise.

The Third XI played two matches beating both Jaffna College and Jaffna Central. Dimunitive M. Mahadeva, the Captain, is a born cricketer. He plays exquisite strokes. It is a pity that he is so small made. Others to impress in batting were K. Thavakumar, N. Vallipurathan and M. Sritharan. There were a number of good bowlers. K. Sivamohan and S. Sathanathan medium-pace, M. Sri-tharan off-spin. It is a pity that we were not able to play more Third XI matches. They are the most keen chaps but most schools do not play a Third Team.

Athletics:


Our achievements in Athletics could be described as "fair". There was no outstanding athlete, but there was a fair number of moderately good athletes.

As the Standard Attainment Meet takes a long time to work out, we had the events for the Juniors (under 12 and under 14) during the first term and others during the second term.


The Annual Inter-House Athletic Meet took place on Saturday, the 3rd of July under the kind patronage of Mr. S. Thanikasalam, Asst. Director of Education. Mrs. Thanikasalam gave away the awards. The Meet was of the usual high standard. Thirteen new marks were set-up. Sherrard House became 'triple' champions winning all three Cups. Kanapathipillai House won the Relay Cup. There was keen competition for the Senior Championship which was ultimately won by the Captain, P. Radhakrishnan. The pick of this year's athletes would be S. Gunanayagam of the Intermediate Group. He established three records




VOLLEY-BALL TEAM—1965



THE ATHLETIC TEAM — 1965



THE SCOUTS — 1965



THE CUBS — 1965

at the Inter-House Athletic Meet and at the V. T. A. Meet. He secured two first places at the Northern Group II Meet and at the Dual Meet between Groups I & II. He also obtained a second place in the Discus at the Public Schools Meet in Colombo. V. Saratchandra (under 14) also fared well. He had three new best achievements to his credit at the Inter-House Athletic Meet and came first in the 100 Metres at both Jaffna Meets. P. Radhakrishnan, did well at the Inter-House Meet but fell ill later. A. Selvarajah showed steady progress in his Hurdles event and was rewarded with a fifth place at the Public Schools Meet.

We fared very well at the Athletic Meet organized by the V. T. A., S. Kamaleswaran in his first year in the Senior Group won the Senior Individual Championship. S. Gunanayagam (Inters), as mentioned earlier, set up new marks in the Pole Vault (9' 0"). Discus (123' 10"). Javelin (130' 1½"). As usual our runners finished 1st, 2nd, & 3rd in the 800 Metres and 1500 Metres.

At the Northern Group II Meet our Seniors did not fare too well. Only a few got places. Our Juniors (under 16) fared better, Gunanayagam getting two firsts. The under 14 boys did best. They have only two events 100 Metres and 4x100 Metres Relay. We got the first and third places in the 100 Metres and the second place in the Relay.

This year for the first time, there was a Dual Meet between the two Northern Athletic Groups. All our boys who got places at the Group II Meet got placed at the Dual Meet also, barring P. Radhakrishnan, who did not participate owing to illness.

At the Public Schools Meet held in Colombo, we obtained two places. S. Gunanayagam—second place in the Discus and A. Selvarajah—fifth in the Seniors Hurdles. With most of these athletes under aged, we hope to do better next year.

Football

Results apart, we can look back to the Football season with satisfaction. The First Team began as a completely raw

inexperienced team. Yet we were able to mould them into a fairly good side. Though we won only three matches, we gave a good account of ourselves in all the matches. We can say this of all our players—they were all good in the basic skills and they could all use both feet. What they lacked was speed. The player whose name comes first to mind is V. Sri Ranganathan, the centre-forward. Though slight of build, he was very swift with the ball. The others in the forward line could not give him adequate support. P. Balasubramaniam, the Captain and full-back, was always a tower of strength. Fresher M. Kalakandan at goal always gave a good account of himself. K. Ratnavel, playing at left-in was one who could use both feet well. He would have been much more formidable, if he had been faster on his feet. K. Navaratnam, centre-half and M. Selvanandarajah, left-half, were consistent. N. Pathmanathan, a very good half, had to be played in the forward line in most matches where he was not as good. This year we realised that it is not necessary to have born footballers, that with moderate talent and plenty of practice a good team could be built up.

The Second and Third Teams were coached by ex-players. D. M. Vethaparanam was entrusted with the 2nd XI and K. Selvappiragasam with the 3rd XI. Both did their jobs well. The Second Team got their boots rather late and took a little time to settle down. C. Chelliahpillai, the Captain, played centre-half and eventually got promoted to the First XI. V. Sornalingam, at centre-forward always played a sensible game, D. K. Buell played full-back in the earlier matches, and outside-left in the latter matches. In this latter position he proved very good. R. Balakrishnan at right extreme, could be very dangerous. He had a good habit of cutting in with the ball and his shots at the goal were very powerful. There were so many changes that the team could never settle down. Yet they played well in every match.

The Third XI were unbeaten champions in the competition organized by the V. T. A. This team had the advantage of having two powerful extremes in V. Sarat-

chandra, the Captain and M. Sritharan. It is delightful to see them taking the ball. The remaining forwards, though good, were rather timid. K. Ramadas, centre-half is another player who did well. The Third XI was able to play a match with Jaffna College, which they won comfortably by two goals to nil.

In conclusion, I wish to extend my thanks to all my colleagues who at all times actively co-operated and helped me in my work.

COLOURS

CRICKET :- M. Nadarajasundram (Re-award)
S. Mylvaganam (Re-award)
N. Sivagurunathan (Re-award)
S. M. Abraham

ATHLETICS: P. Radhakrishnan (Re-award)
A. Selvarajah
S. Kamaleswaran

FOOTBALL:- P. Balasubramaniam (Re-award)
K. Navaratnam
V. Sri Ranganathan
M. Kalakandan.

SPORTSMAN OF THE YEAR :- M. Nadarajasundram.

P. Ahamparam,
Prefect of Games.

CRICKET FIRST ELEVEN - 1965

I. Vs. Jaffna Central Lost by 1 wicket.

Hartley College 110 (S. Mylvaganam 27, M. Nadarajasundram 18, S. M. Abraham 16, R. Thurairatnam 11, N. Sivagurunathan 10, Nadarajah 4 for 6, D. Ganeshakumar 3 for 23) and 144 (S. M. Abraham 56, M. Nadarajasundram 25, R. Thurairatnam 17, S. Mylvaganam 15, D. Ganeshakumar 5 for 33).

Jaffna Central 133 (Nadarajah 36, Sri Pathmanathan 28, D. Ganeshakumar 19, Sivagurunathan 4 for 27) and 122 (Sri Pathmanathan 28, Gnanandran 25, Sivagurunathan 5 for 46, Arnold 3 for 32)

2. Vs. Union College Won by Innings and 27 Runs.

Hartley College 254 (M. Nadarajasundram 100, Sivagurunathan 49, Mylvaganam 28, Ratnanathan 20, K. Anandarajah 4 for 69).

Union College 66 (Balasingam 33, Sivarajah 15, Arnold 6 for 5, Nadarajasundram 3 for 27) and 161 (Karunagaran 38, Balasingam 34, Rajkumar 28, Balanathan 20, Arnold 6 for 51, C. Chelliapillai 2 for 22).

3. Vs. St. John's Lost by 9 wickets.

Hartley College 114 (Sivagurunathan 28, Abraham 28, Ratnanathan 11, Thilagaratnam 11, M. Dheivendra 4 for 25, Q. Ratnam 3 for 18) and 129 (Abraham 45, Nadarajasundram 31, Thurairatnam 17, Ratnanathan 14, Dheivendra 4 for 48, Surendra 3 for 26).

St. John's 184 (Sooriyakumar 45, Vyravipillai 21, Dheivendra 21, Surendra 21, Nadarajasundram 5 for 40) and 61 for 1 Wicket (Dheivendra 42, Sooriyakumar 16).

4. Vs. St. Sylvester's Won by 110 Runs.

Hartley College 170 (M. Nadarajasundram 111, S. Mylvaganam 23, L. Perera 7 for 43) and 103 for 5 wickets (Nadarajasundram 33, Abraham 25, R. Thurairatnam 24, L. Perera 2 for 34, N. Perera 2 for 11).

St. Sylvester's 100 (N. Samaraseka 19, B. Motha 17, G. M. N. Fernando 16, Nadarajasundram 4 for 35) and 68 (T. D. Silva 24, L. Perera 17, Nadarajasundram 5 for 17).

5. Vs. Mahajana College Won by 8 wickets.

Mahajana College 88, (Vinayagamoothy 18, Vigneshwaran 17, Ratnanathan 15, Nadarajasundram 6 for 38, Chelliapillai 2 for 12) and 180 Sathianathan 65, Kailasanathan 30, Vigneshwaran 21, Tharmachandran 21, Arnold 2 for 17).

Hartley College 102 Nadarajasundram 40, R. Thurairatnam 13, Sivagurunathan 11, Mylvaganam 11, Vinayagamoothy 5 for 33, Ratnanathan 4 for 28) and 169 for 2 wickets (Nadarajasundram 112, S. Mylvaganam 43).

6. Vs Jaffna College Won by 7 wickets.

Jaffna College 113 (C. J. Jacob 29, A. H. Sheriff 24, P. Gnanachandran 23, Nadarajasundram 4 for 27, Chelliapillai 3 for 10, Selvachandran 2 for 17) and 67 (C. J. Jacob 15, Chelliapillai 4 for 10 Nadarajasundram 3 for 16, Sivagurunathan 3 for 14).

Hartley College 83 (Mylvaganam 21, Abraham 17, S. Shanmugam 4 for 21, Sethupathy 3 for 30) and 98 for 3 wickets (Nadarajasundram 35, Sivagurunathan 32, Mylvaganam 16, Gnana-chandran 3 for 34).

7. Vs. Jaffna Hindu Won by innings and 25 Runs.

Hartley College 237 (Nadarajasundram 51, Ratnanathan 40, Mylvaganam 36, Selvachandran 35, Thurairatnam 19, Jothilingam 3 for 54, Kandasamy 4 for 50).

Jaffna Hindu 113 (V. Arulanathan 23, Sivasathiya-seela 23, Sivagurunathan 3 for 15) and 99 (Arulanathan 40, Balakrishnan 24, Sivagurunathan 4 for 18, Nadarajasundram 3 for 29, Chelliapillai 2 for 15).

8. Vs. St. Patrick's Won by 3 wickets.

St. Patrick's 130 (Anton 43, Rajaratnam 31, Nadarajasundram 5 for 27, Selvachandran 3 for 26) and 114 (Rajaratnam 23, Crowther 22, Peries 22, Nadarajasundram 4 for 32).

Hartley College 64 (S. Mylvaganam 15, Nadarajasundram 12, Ratnarajah 11, Anton 6 for 26, Benedict 3 for 30) and 181 for 7 wickets (V. D. Ratnanathan 85, Nadarajasundram 37, Mylvaganam 28, Anton 3 for 56).

9. Vs. Skandavarodaya Won by Innings.

Hartley College 312 for 7 wickets (Nadarajasundram 196, Mylvaganam 30, Abraham 28, P. Balasubramaniam 19, Vadivel 3 for 96, Jeyaseelan 3 for 56).

Skandavarodaya 95 (Munirajkumar 23, Ganeshwaran 21, Arnold 4 for 22, Abraham 2 for 11, Nadarajasundram 2 for 30 and 188 (Rajaratnam 63, Indran 36, Rajanayagam 24, Arnold 2 for 33, Selvachandran 2 for 40).

First Eleven Batting Average — 1965

Name	No. of Innings	Runs	Highest Score	Times Not out	Average
M. Nadarajasundram	15	806	196	2	62.00
S. Mylvaganam	15	305	43*	1	21.78
A. N. Selvachandran	5	39	35*	3	19.50
V. D. Ratnanathan	13	208	85*	2	18.90
S. M. Abraham	13	219	56	1	18.25
N. Sivagurunathan	13	172	49	1	14.33
K. Srisikandarajah	7	44	11	3	11.00
R. Thurairatnam	15	130	24	—	8.66
V. J. Ratnarajah	7	47	14	—	6.71
R. C. Arnold	12	44	15	1	4.00
S. Thilagaratnam	12	43	11	—	3.58
C. Chelliapillai	11	22	08	2	2.44
Also Batted :					
P. Balasubramaniam	4	28	19*	3	28.00
E. P. Satchithanatham	2	04	04	—	2.00

First Eleven Bowling Averages — 1965

Name	Overs	Maidens	Runs	Wickets	Average
M. Nadarajasundram	186	39	495	50	9.90
C. Chelliahpillai	115.1	25	277	27	10.25
N. Sivagurunathan	135	23	333	31	10.74
A. N. Selvachandran	74.2	11	175	15	11.66
R. C. Arnold	138.4	32	359	29	12.37
S. Thilagaratnam	52	8	154	6	25.66

Also Bowled :

K. Sriskandarajah	18	5	31	2	15.50
S. M. Abraham	19	—	101	4	25.25
V. J. Ratnarajah	5.1	—	30	1	30.00

CRICKET SECOND ELEVEN — 1965**1. Vs. Jaffna College. Won by 61 runs.**

Hartley College 168 (R. Thilagaratnam 40, M. Selvanadarajah 38, K. A. Theivendran 26, A. Sivapalan 23 not out, V. Balaganeshan 16, G. Harithas 3 for 14) and 66 (M. Selvanandarajah 18, R. Thilagaratnam 15, V. Sornalingam 15, S. Anandakumar 11, Nimalanathan 5 for 11, G. Harithas 4 for 11).

Jaffna College 112 (Jacob 50, Sivakumar 28, Selvanandarajah 5 for 33) and 61 (Jegathesan 16, Thayanandan 15, Benedict 6 for 33)-

2. Vs. St. John's College. Drawn.

St. John's College 74 (Mahalingam 17, Nithiyaseelan 15, Sivapalan 4 for 27, Benedict 2 for 10, Luxmikanthan 2 for 11) and 177 for 9 wickets. (Alphonsus 49, Mahalingam 38, Sooriakumar 26).

Hartley College 136 (V. Sornalingam 25, Thilagaratnam 22, Luxmikanthan 21, S. Anandakumar 17, Benedict 16, Buell 15, Thanabalasingam 4 for 25, Nithiyaseelan 3 for 15) and 19 for 3 wickets. (Sivanesan 3 for 7).

3. Vs. St. Patrick's College, Drawn.

Hartley College 139 (Balaganeshan 26, Thilagaratnam 20, Selvanandarajah 17, Balendran 17, Sivapalan 15, Vijayakumar 5 for 38) and 107 for 7 wkts. (Selvanandarajah 38, Sornalingam 22, Theivendran 21, Bonifau 3 for 24, Vjayakumar 3 for 27).

St. Patrick's College 110 (Felthman 19, Selvanayagam 15, Nesarajah 3 for 25, Sivapalan 3 for 28) and 60 for 9 wkts (Carwalio 18, Buell 6 for 13).

CRICKET THIRD ELEVEN — 1965**1. Vs. Jaffna College. Won by an innings and 15 runs.**

Hartley College 178 (M. Mahadevan 37, M. Sritharan 32, K. Thavakumar 27, N. Vallipuranathan 30, Mahendran 4 for 34).

Jaffna College 76. (Nimalanesan 16, Rex 13, Sathananthan 3 for 10, Sritharan 3 for 11) and 87 (M. Imru 46, Sathanantham 4 for 9, Jesurajah 2 for 4).

2. Vs. Jaffna Central College. Won by 107 runs.

Hartley College 136 (M. Mahadevan 42, K. Thavakumar 27, Jayakumar 5 for 26) 133 for 4 wkts. (M. Mahadevan 46, M. Sritharan, 60).

Jaffna Central College 106 (Thayasingam 29, Bhavananthan 33, Sathananthan 3 for 20) and 56 (Sivamohan 5 for 12).

RESULTS OF THE INTER - HOUSE ATHLETIC MEET 1965

Events	Under 12 years	Under 14 years
100 Metres	1. K. Jegatheesan A	1. V. Sarachan- dran P*
	2. P. Anpalagan K	2. V. Prathapan P
	3. S. Manoharan A	3. A. Iswaran K
	Time : 15.4 Sec.	Time : 13.6 Sec.
200 Metres	1. K. Jegatheesan A	1. V. Sarachan- dran P*
	2. P. Anpalagan K	2. V. Prathapan P
	3. T. Gnanavel S	3. A. Iswaran K
	Time : 32.4 Sec.	Time : 27.4 Sec.
Long Jump	1. P. Anpalagan K	1. V. Sarachan- dran P*
	2. T. Gnanavel S	2. V. Prathapan P
	3. C. J. Manuel- pillai P	3. V. Selvanan- tham S
	Dist. : 12' 4"	Dist. : 15' 6"
High Jump	1. P. Anpalagan K*	1. V. Prathapan P
	2. S. Manoharan A	2. K. Mylvaganam T
	3. A. Sivagnanam S	3. V. Sarachan- dran P
	Height : 3' 9 $\frac{1}{4}$ "	Height 4' 3 $\frac{1}{4}$ "
4x100 Metres Relay	1. Abraham House	1. Kanapathipillai House
	2. Paulpillai House	2. Paulpillai House
	3. Thamothersam House	3. Sherrard House
	Time : 64.0 Sec.	Time : 59.1 Sec.
	Intermediates	Seniors
100 Metres	1. A. Jegasothy S	1. V. Santhira- nayagam K*
	2. V. Mathivanan K	2. T. Jeyaraj S
	3. D. K. Buell K	3. A. Sriparamath- ma P
	Time : 13.4 Sec.	Time : 12.7 Sec.

Events	Intermediates	Seniors
200 Metres	1. A. Jegasothy S* 2. V. Mathivanan K 3. D. K. Buell K Time : 27·2 Sec.	1. V. Santhira- nayagam K 2. T. Jeyaraj S 3. P. Ramanathan K Time : 26·1 Sec.
400 Metres	1. A. Jegasothy S 2. V. Mathivanan K 3. V. Jesuraja- ranjan A Time : 61·2 Sec.	1. P. Rathakrish- nan T 2. M. Paratha- lingam T 3. T. Jeyaraj S Time : 58·0 Sec.
Long Jump	1. K. Balendran S 2. D. K. Buell K 3. K. Thavakumar S Dist. : 16' 4"	1. S. Kamales- waran S 2. P. Sathianathan A 3. P. Ramanathan K Dist. : 17' 11"
Hop-Step and Jump	1. S. Gunanaya- gam P 2. S. Vasanthan A 3. E. Kuganesan A Dist. : 36' 1"	1. S. Kamales- waran S 2. P. Sathianathan A 3. K. Sivagnana- sundaram P Dist. : 39' 3½"
High Jump	1. S. Anandan T 2. S. Vasanthan A 3. S. Anandarajah S Height : 4' 8"	1. { V. J. Ratna- rajah P T. Ganesh- anathan A 3. S. Inpanathan T Height : 5' 0¼"
Pole Vault	1. S. Gunanaya- gam P* Height : 8' 9"	1. S. Kamales- waran S 2. V. J. Ratnarajah P 3. K. Sriskanda- rajah T Height : 9' 5"

Events	Intermediates	Seniors
Throwing the Javelin	1. S. Gunanayagam P*	1. A. Selvarajah S
	2. M. Sritharan S	2. P. Sathianathan A
	3. K. Kuganesan A	3. T. Ganesh-anathan A
	Dist. : 124' 1"	Dist. : 139' 8"
Throwing the Discus	1. S. Gunanayagam P*	1. P. Sathianathan A
	2. S. Ratnakumar K	2. C. Chelliapillai S
	3. N. Illangovan S	3. M. Balasubramaniam K
	Dist. : 112' 6"	Dist. : 91' 11"
Putting the Weight	1. M. Sritharan S	1. R. Yoheswaran P
	2. A. Jegasothy S	2. R. Shanmuganathan S
	3. D. K. Buell K	3. C. Chelliapillai S
	Dist. : 28' 2"	Dist. : 30' 0½"
100 Metres Hurdles	1. P. Sivamohan P	
	2. S. Anandan T	
	3. M. Sritharan S	
	Time : 20.3 Sec.	
110 Metres Hurdles		1. A. Selvarajah S
		2. S. Kamaleswaran S
		3. M. Selvanandarajah P
		Time ; 18.1 Sec.
300 Metres		1. P. Rathakrishnan T*
		2. V. Nithianandan T
		3. V. Thirukumar K
		Time ; 2 min. 12.9 Sec.

Events	Intermediates	Seniors
1500 Metres		1. P. Rathakrishnan T*
		2. V. Thirukumar K
		3. V. Nithianandan T
		Time : 4 min. 40'2 Sec.
4×100 Metres Relay	1. Sherrard House	1. Kanapathipillai House
	2. Kanapathipillai House	2. Thamotharam House
	3. Paulpillai House	3. Abraham House
	Time : 54'5 Sec.	Time : 50'9 Sec.
4×400 Metres Relay		1. Thamotharam House
		2. Paulpillai House
		3. Kanapathipillai House
		Time : 4 Min.
March Past	1. Kanapathipillai House	
	2. Abraham House	
	3. Thamotharam House	
	4. Paulpillai House	
Obstacle Race Prefects and Helpers	1. M. Nadaraja-sundaram	
	2. N. V. Navaratna-singam	
Medley Relay Tent Committee	1. Sherrard House	
	2. Abraham House	
	3. Paulpillai House	

* Indicate new best achievements.

Events	Intermediates
Minor Staff Race	1. S. Balasubramaniam 2. S. Thambirajah 3. S. Chelliah
Visitors and Officials Race 1.	{ Mr. P. Kailainathan Mrs. Rajanayagam
2.	{ Mrs. Nanthagobal Mrs. Kailainathan

1. Intermediate Tracks :

Cup presented by Mr. K. Gunaratnam awarded to A. Jegasothy of Sherrard House.

2. Intermediate Long Jump :

Cup presented by Messrs. Diana and Company Ltd. awarded to K. Balendran of Sherrard House.
Dist. : 16' 4".

3. Seniors 100 Metres :

Cup presented by Mr. N. Nadarajah awarded to V. Santhiranayagam of Kanapathipillai House.
Time : 12.7 Sec.

4. Seniors 400 Metres :

Cup presented by Mr. S. Panchalingam awarded to P. Rathakrishnan of Thamoatham House.
Time : 58.0 Sec.

5. Seniors 800 Metres :

Cup presented by Mr. P. Kurnarakuru awarded to P. Rathakrishnan of Thamoatham House.
Time : 2 Min. 12.9 Sec.

6. Seniors 1500 Metres :

Cup presented by 'Anonymous' awarded to P. Rathakrishnan of Thamotharam House.
Time : 4 Min. 40.2 Sec.

7. Seniors Pole Vault :

Cup presented by Mr. P. Suntharalingam awarded to Mr. S. Kamaleswaran of Sherrard House
Height : 9' 5".

8. Seniors Putting the Weight :

Cup presented by Mr. A. R. Joseph awarded to R. Yoheswaran of Paulpillai House. Dist. : 30' 0 $\frac{1}{2}$ ".

9. D. N. Chinniah Memorial Cup presented by Mr. C. Balasingam awarded to P. Rathakrishnan of Thamotharam House for the Best Performance at the Meet.

10. Relays :



S. A. Rajaratnam Challenge Cup presented by the staff of Hartley College awarded to Kanapathipillai House. Points : 38.

11.

INDIVIDUAL CHAMPIONS

GROUP	NAME	HOUSE	POINTS
Juniors under 12	P. Anpalagan	K	27
Juniors under 14	V. Sarachandran	P	33
Intermediates	S. Gunanayagam	P	37
Seniors	P. Rathakrishnan	T	27

ATHLETIC MEET 1965



**CHIEF GUESTS: S. THANIGASALAM Esq
ASSISTANT DIRECTOR & Mrs., S. THANIGASALAM.**

N. P. T. A. DECLAMATION CONTEST — ENGLISH
PRIZE WINNERS — 1965



J. THAMPAPILLAI
First Place — *Seniors*
and Winner of
DR. C. KANDIAH MEMORIAL SHIELD



B. R. MANUELPIILLAI
First Place (*Inters*)



C. J. MANUELPIILLAI
First Place (*Juniors*)

12. STANDARD ATTAINMENT MEET CHAMPIONS

PLACING	HOUSE	POINTS
1	Sherrard House	177 $\frac{1}{3}$
2	Kanapathipillai House	169
3	Paulpillai House	151 $\frac{1}{3}$
4	Abraham House	151
5	Thamotharam House	140 $\frac{2}{3}$

Challenge Cup presented by the staff of Hartley College in memory of the late Mr. S. T. Samuel for the 'Standard Attainment Meet' Championship awarded to Sherrard House.

13. MEET CHAMPIONS

PLACING	HOUSE	POINTS
1	Sherrard House	183
2	Paulpillai House	172
3	Kanapathipillai House	168
4	Abraham House	118
5	Thamotharam House	106

Challenge Cup presented by Mr. C. D. A. Sherrard and brothers, in memory of their father, the late Mr. J. C. Sherrard for the 'Meet Champions' awarded to Sherrard House.

14.

OVER - ALL CHAMPIONS

PLACING	HOUSE	POINTS
1	Sherrard House	360 $\frac{1}{3}$
2	Kanapathipillai House	337
3	Paulpillai House	323 $\frac{1}{3}$
4	Abraham House	269
5	Thamotharam House	246 $\frac{2}{3}$

Cup presented by Mr. S. Thambithurai awarded to Sherrard House, for having emerged Inter-House Over-all Champions.

RESULTS OF THE V. T. A. ATHLETIC MEET

JUNIORS

4x100 Metres Relay :- Second Place

INTERMEDIATES

100 Metres :- Second - A. Jegasothy
Third - V. Mathivanan

200 Metres :- Second - D. K. Buell

100 Metres Hurdles:- First - K. Sivamohan 19.9 Sec.
Second - S. Anandan
Third - M. Sritharan

Long Jump :- Second - D. K. Buell
Third - K. Balendran

High Jump :- First - S. Anandan 4' 10"
Third - S. Vasanthan

Pole Vault :-	First —S. Gunanayagam 9'0" N. G. Record
Putt Shot :-	First —M. Sritharan 29' 3"
Discus Throw :-	First —S. Gunanayagam 123' 10" N. G. Record Second—N. Illangovan
Javelin Throw :-	Second—S. Gunanayagam 130' 1½" N. G. Record Third —M. Sritharan
4x100 Metres Relay :-	First Place 52.4 Secs.

SENIORS

100 Metres :-	Third —V. Santhiranayagam
200 Metres :-	Second—V. Santhiranayagam
400 Metres :-	First —M. Parathalingam 58.9 Secs. Second—T. Jayaraj
800 Metres :-	First —P. Radhakrishnan 2 Min 11.5 Sec Second—V. Nithiyanathan Third —V. Thirukumar
1500 Metres :-	First —P. Radhakrishnan 4Min 38.4Sec Second—V. Thirukumar Third —V. Nithiyanathan
110 Metres Hurdles :-	First —A. Selvarajah Third —M. Selvanandarajah
Long Jump :-	First —S. Kamaleswaran 18' 3"
Triple Jump :-	First —S. Kamaleswaran 41' 2½"
High Jump :-	Third — { V. J. Ratnarajah T. Ganeshanathan
Pole Vault :-	First —S. Kamaleswaran 9' 5"
Putt Shot :-	First —R. Shanmuganathan 30' 11½" Second—R. Yogeswaran Third —C. Mahendran
Javelin Throw :-	Second—A. Selvarajah Third —P. Sathianathan
Discus Throw :-	Second—P. Sathianathan
4x100 Metres Relay :-	Second place
4x400 Metres Relay :-	First place 3 M. 59.9 Sec.

CHAMPIONSHIP — S. KAMALESWARAN.

RESULTS OF THE NORTHERN GROUP II MEET

(Jaffna College Grounds)

JUNIORS (UNDER 14)

V. Sarathchandran	1st place 100 Metres
K. Krishnapavan	3rd place 100 Metres
4x100 Metres Relay	1st place

(JUNIORS UNDER 16)

S. Gunanayagam	1st place Discus Throw 119"
,"	1st place Javelin Throw 125"
,"	3rd place High Jump 4' 10"
S. Anandan	2nd place 100 Metres Hurdles
K. Sivamohan	3rd place 100 Metres Hurdles
M. Sritharan	3rd place Javelin Throw

SENIORS

P. Rathakrishnan	2nd place 800 Metres
S. Kamaleswaran	2nd place Pole Vault
V. J. Ratnarajah	3rd place Pole Vault
A. Selvarajah	2nd place 110 Metres Hurdles 3rd. place Javelin Throw
T. Ganeshanathan	2nd place Javelin Throw

DUAL MEET NORTHERN GROUPS I & II

(Police Grounds)

JUNIORS (UNDER 14)

V. Saratchandran	1st place 100 Metres
K. Krishnapavan	3rd place 100 Metres
4x100 Metres Relay	1st place.

JUNIORS (UNDER 16)

S. Gunanayagam	1st place Discus Throw 2nd place High Jump 3rd place Javelin Throw
S. Anandan	3rd place 100 Metres Hurdles

SENIORS

- S. Kamaleswaran 2nd place Pole Vault
 A. Selvarajah 2nd place Javelin Throw
-

C. P. S. A. S. A. MEET COLOMBO

JUNIORS (UNDER 16)

- S. Gunanayagam 2nd place Discus Throw 123"

SENIORS

- A. Selvarajah 5th place 110 Metres Hurdles
-

FIRST ELEVEN FOOTBALL RESULTS 1965

Vs. Manipay Hindu College	Won	2-1
Vs. Nelliady Govt. Central College	Won	8-1
Vs. Mahajana College	Drew	1-1
Vs. Jaffna College	Lost	2-3
Vs. St. John's College	Lost	0-3
Vs. Jaffna Central College	Won	3-1
Vs. Kokuvil Hindu College	Lost	1-2
Vs. St. Patrick's College	Lost	1-5

**SECOND ELEVEN
FOOTBALL RESULTS 1965**

Vs. Mahajana College	Lost	3-2
Vs. Jaffna College	Won	4-1
Vs. St. John's College	Lost	3-0
Vs. Jaffna Central College	Lost	1-0
Vs. Kokuvil Hindu College	Won	2-1
Vs. St. Patrick's College	Lost	1-0

**THIRD ELEVEN
FOOTBALL RESULTS 1965**

Vs. Vigneswara College	Won	6-0
Vs. Thevarayali Hindu College	Won	1-0
Vs. Nelliady Govt. Central College	Won	3-0
Vs. American Mission College	Won	1-0
Vs. Chithampara College	Won	3-2
Vs. Jaffna College	Won	3-0

**RESULTS OF THE
VOLLEY-BALL MATCHES 1965**

Vs. Chithampara College	Lost	3-1
Vs. American Mission College	Lost	3-1

PEN PICTURE OF THE COLOURSMEN 1965

The year 1965 has been a satisfactory one for sports at Hartley. Cricket brought most beneficial results. We won seven of the nine games played, losing the other two. In Soccer our lads gave some sterling performances beating the J. S. S. A. Champions and drawing with the runners-up. Athletics also gave us some excellent results with the Juniors dominating. Our Volleyball season was a disappointing one.

There are six colour awards and five re-awards. Here's a pen-picture of the coloursmen:

M. Nadarajasundaram

'Sportsman' of the year for the second successive year. The only one to do so. Captain of our Cricket Team. Also captained the Jaffna Combined Schools XI. The only school cricketer in the island to score over 1000 runs, capture 55 wickets and to hit five centuries in first class Cricket this season. Head cop of the College. This snooze champion wanted a couch in the cop-room. Jumps out in joy when he hears the mersey sound "Yeah... Yeah!" Used to run in the College Meets and now he runs in the Race-Course.

P. Radhakrishnan

Captain of our College Athletic Team. Won the Senior Championship and set two new marks in the long distances, in the College Athletic Meet. Head cop of the Hostel. A voracious reader (cowboy comics only), good listener (B. B. C. show only) and regular cine goer (Elvis shows only). Thought 'Bee-hive' was the name of a new short eat. Never lends but borrows. Re-awarded Athletic colours.

P. Balasubramaniam

Captain of our College Soccer Team. Re-awarded colours. Plays in the back division and is hard to

break through. Our anchorman of the Team. Unlike his vicious shots, he's a quiet harmless chap. A chap, who is unhindered by other people's comments. Member of the College Cricket Team too, has some pleasing strokes, is expected to do well next. A reputed close-in fieldsman.

S. Mylvaganam

Re-awarded Cricket colours. Opened batting for the Jaffna Combined Schools Team for the second successive year. An excellent cover field, famous for his Colin Bland-like throws. A stylish bat who has lots of patience. Leads his local Soccer Team to victories and defeats. An extra-ordinary school boy who never goes for shows.

N. Sivagurunathan

Re-awarded colours in Cricket. A plumb all-round cricketer who had a moderate season this year. With Vice-Captain Arnold, they were called the spin twins of Hartley. A folk-music lover. Has never done any physical exercises and has never touched his toes.

S. M. Abraham

Awarded colours in Cricket. A stylish bat with attractive strokes. Talented from his early primary school days. Last year he underwent a sudden expansion (reason: Tonic or climate). Has now shifted to beautiful margosal surroundings. Started crashing 'Adults only' shows while he was entering his teens. Has sensitive stomach muscles.

A. Selvarajah

Awarded colours in Athletics. Disappointed at not being awarded Soccer colours. A fine hurdler who came fourth in the Public Schools Meet and a good Javelin-heaver too. He's a red hot tempered lad. Plays Soccer in the back division along with his skipper.

S. Kamaleswaran

Has the distinction of winning Athletic colours in his first year. Hop-Step-and-Jump and Pole-vault are his pet events. A bookworm, who is seldom seen on the roads. Aims at winning Soccer colours next year.

K. Navaratnam

Won Football colours. Played well in the centre-half position. The regular and lucky scorer of our Cricket Team. A talented singer, Navam loves swing on our beach. A spectacular guy with spectacles. Went to the show 'Ziddhi' many a time.

V. Sriranganathan

A Football coloursman. Played in the forward line. Had the distinction of scoring one of the two goals scored against the un-official (and the only undefeated) champions of the North, St. Patrick's College, in the whole of the season. A good cricketer who competes for the drinks-waiter position. A regular cine-goer, who watches the film closely.

M. Kalakandan

Won Football colours as a fresher. Our goal custodian. Has many good saves behind him. One who believes in "practice makes a man perfect". Our reserve stumper too, who didn't have the opportunity to show his talents. Knows Point Pedro like the palm of his hand.

SURREY & SELVA, (M. B. G.)

House Reports**ABRAHAM HOUSE**

It is with great pleasure that I present the report of our House for the year 1965. I am proud to say that we have done our best this year.

We had only a handful of athletes partaking at the Annual Inter-House Athletic Meet, but they all took a very keen interest. Yet we had to be satisfied with the fourth place in the final ranking of the Houses. Special mention must be made of our under-12 Group in which S. Manoharan and K. Jegatheesan secured many places at the Meet, and I am sure they will do much better in the coming years. I also congratulate P. Sathiyathan on his splendid performance in the items in which he took part.

In the field of Cricket twelve of our members were included in the College Team—three in the 1st Eleven, six in the 2nd Eleven and two in the 3rd Eleven. In the 1st Eleven, S. Mylvaganam was an excellent opening-batsman and a successful fielder and he was awarded a prize for his excellent fielding at Batticaloa. K. Selvapragasam who is also from our House coached the 3rd Eleven Football Team which emerged as the V. T. A. Champions this year.

In Volley-ball, T. Kumarasingam of our House found a place in the College Team. In the Inter-House Championship match, even though we had a strong team, we were able to be only the runners-up.

In Football we were well represented in all the three College teams. Our House Vice-Captain R. Yoga-singam was included in the 1st Eleven.

In studies too our boys have done well and we had a good number of passes in the various examinations. Our former Captain, D. K. Chinniah entered the 'Varsity

to do a course in Engineering and the others who entered the 'Varsity are N. Gunaseelan (Physical Science) and Miss Murugesampillai (Medicine). Our congratulations too to R. Edwards, who secured the 1st place at the Oratorical Contest organised by the N. P. T. A.

I am happy to say that two of our members T. Thiyagendran and Ramraj Edwards have been included in the Prefects' Guild.

We regret to note that we have lost the services of one of our House-Masters, Mr. D. R. Arumainayagam, who entered the Training College in January. Let us wish him a pleasant stay there and we hope we will have him in our midst very soon when his studies are completed.

Before concluding, let me take this opportunity to thank all members of the House, the House-Masters particularly, Mr. R. R. Balanchard and the House-Mistress for their unstinted co-operation in all our activities.

C. P. THEVAKULENDRAN,
House Captain,

KANAPATHIPILLAI HOUSE

I consider it a great privilege to submit the report of our House for the year under review.

Cricket

Only M. Kalakandan, who is the reserve stumper was included in the College 1st. Team. D. K. Buell, B. Balendran, S. Anandakumar, N. Nesarajah, K. Theivendran and A. Luxmikanthan were included in the 2nd. Team. N. Navakumar vice-captained the 3rd. Team while S. Sathananthan, K. Ramadas and V. Sathiaselan were in the Team.

Athletics

In Athletics we came second, largely due to the efforts of our Intermediate and Junior athletes. Special mention must be made of our Junior athlete who created a new ground record in High Jump, and won the under 12 Championship. Mention should be made about K. Krishnapavan, who represented the College in the Group II Athletic Meet in which he got the 3rd. place in 100 Metres. Our senior athletes S. Santhiranayakam and V. Thirukumar and the Intermediate athletes, D. K. Buell and V. Mathivanan also did their part well. We came first in the March-Past under the leadership of S. Anandakumar.

Volleyball


A. Sivarajah captained the College Volleyball Team as well as our House Team. We became the Inter-House Volleyball Champions this year.

Football


Our House contributed all the goal-keepers for all the four College Teams. They were M. Kalakandan, S. Jayapathmarajah, S. Sathananthan and S. Mahendrarajah for the 1st, 2nd, 3rd and the 4th Teams respectively. K. Ratnavel, T. Sithamparanathan, and V. Thirukumar were included in the 1st Team. D. K. Buell, and A. E. Jayapalan, B. Balendran and S. Anandakumar found places in the 2nd. Team. K. Ramadas and N. Navakumar played for the 3rd. Team N. Navakumar captained the 4th. Team which included V. Sathiaseelan and N. Nanthakumar. Our Junior Team played their best to become the "runners up" in the Inter-House Football match this year.

Congratulations

Our congratulations go to B. Karunanathan, S. Karunanathan, V. Kunanantham, V. Sathananthan and Miss R. Subramaniam who entered the University this year. V. Kunanandam was in our College as an acting teacher for



P. T. SQUAD — SENIORS — 1965



P. T. SQUAD — JUNIORS — 1965

PAULPILLAI HOUSE



INTER - HOUSE VOLLEY - BALL CHAMPIONS

THAMOTHERAM HOUSE



INTER - HOUSE FOOTBALL CHAMPIONS — SENIORS — 1965

a short period. We are very happy to welcome back our House-Master Mr. C. Ratnavel to our College Staff after his Diploma Course.

I take this opportunity to thank the acting House-Master Mr. S. Sellathurai, whose able guidance and timely advice helped me very much.

In conclusion, I thank all the members of the House, the House-Masters, the House-Mistress and the Office-bearers for the wholehearted co-operation they extended to me during the year.

T. SITHAMPARANATHAN,
House Captain.

PAULPILLAI HOUSE

I am indeed very proud to present the report of our House for the year 1965. Even though the period under consideration has not been a successful one for us in the field of sports, we are happy that we have done our best and have given our opponents a tough time at every turn. In the Inter-House Athletic Meet, we were not able to come out with flying colours. Many of our athletes did their part well and in every event they won places except in one; and that was in winning the Championship Cup. Our star athlete, S. Gunanayagam who, won the under 16 Athletic Championship, has created a new record in each one of his four items. No doubt he is the wonder athlete at Hartley for the current year. In the Junior Group we have another record creating star V. Sarathchandra who emerged as the Junior Champion. Our heartiest congratulations to them. Mention must be made of our other outstanding athletes. V. J. Ratnarajah, S. Yogeswaran, K. Sivamohan and V. Pirathapan who did their best for the House. Most of our athletes were selected to the College Athletic Team.

Our College 1st. Eleven in Cricket was led by M. Nadarajasundaram and included many strong men like

V. D. Ratnanathan, V. J. Ratnarajah, and P. Balasubramaniam. In the person of M. Nadarajasundram the Captain of the All-Jaffna School Boys' Cricket Team, Paulpillai House has provided a very promising cricketer. There were also four members from our House in the 2nd. Eleven and three members in the 3rd Eleven Cricket Teams of our College.

The back-bone of the College First Eleven in Football consisted of five loyal Paulpillaiites namely—the Captain, P. Balasubramaniam, the Vice-Captain, K. Navaratnam, V. Sriranganathan, V. J. Ratnarajah and M. Selvanandarajah. Many spectators were attracted by their splendid performance in the Football field. In the College 3rd Eleven in Football the Captain V. Sarathchandra and the Vice-Captain N. Vallipurathan were well supported with another two of our members A. Benedict and K. Sivamohan. We continue to do well in studies too. We had a good number of passes in the H. S. C. G. C. E. and J. S. C. Examinations.

Our report would be incomplete without mention being made of our energetic House-Master Mr. A. Thigambaralingam. He took special interest in us and always was the first to be in the field. His enterprise and enthusiasm are to be appreciated. I thank him sincerely for his guidance and advice.


In conclusion, I thank all the members of the House for the whole-hearted co-operation they extended to us in all our activities. My thanks are due to the office-bearers too.

K. NAVARATNAM,
House-Captain.

SHERRARD HOUSE

It gives me great pleasure to submit this report for the current year. I am proud to say that we have become triple Champions for the second time in succession.

SHERRARD HOUSE



INTER-HOUSE FOOTBALL CHAMPIONS — JUNIORS 1965

SHERRARD HOUSE




WINNERS OF THE NOON CHALLENGE SHIELD 1965

SHERRARD HOUSE



TRIPLE CHAMPIONS FOR THE SECOND YEAR
IN SUCCESSION — GROUP MEET
ATHLETIC MEET AND OVERALL 1965

CRICKET ENCOUNTER



OLD BOYS Vs. PRESENT BOYS 1965

Most of our athletes did their best to make this year a grand success. Special mention must be made of A. Selvarajah and S. Kamaleswaran of the Senior Group. Selvarajah came first in the Hurdles and Javelin. The Hurdle event carried him to the Public Schools Meet, where he came fifth. Kamaleswaran also did very well in getting three first places. He became the Senior Champion in the V. T. A. Meet. I thank A. Jegasothy, M. Sirtharan and K. Balendra of the Intermediate Group and R. Alvapillai, S. Vijayakumar, V. Selvanantham and T. Gnanavel of the Junior Group for their contributions.

Apart from athletics our members took part in other activities too. In Cricket three of our members found places in the College First Eleven. Two of them namely R. C. Arnold and N. Sivagurunathan were awarded colours. C. Chelliapillai did very well. Many others from our House were in the Second and Third Teams.

In Volleyball three of our members were included in the College Team.

In the field of Football, though only two of our members were included in the College First Team many others played in the Second and Third Teams. Particularly in the Third Eleven six of our members played for the College Team.

In the Junior Inter-House Football Tournament we emerged Champions. Our Senior Team also played very well. We became the over-all Champions in Football. Thus we were awarded the "Noon Challenge Shield"

Apart from games our members did well in the U. E. and G. C. E. Examinations. Special mention must be made of K. Sivakumaran, a former Treasurer who gained admission to the Engineering Faculty direct.

One of our House-Masters Mr. M. Atputhanathan had to leave us in October to follow the Diploma Course in Education. We wish him all success.

Finally I thank the House-Master Mr. S. P. Nadarajah for his encouragement and valuable guidance in making this year a successful one. I also thank the other office-bearers and the members of the House for the whole-hearted co-operation they extended to me in carrying out my duties.

P. THIRUNAVAKARASU,
House-Captain,

THAMOTHERAM HOUSE

Yet another year draws to its close and it is my privilege to place before you an account of our many and varied activities during the current year.

Athletics

Though the coveted Championship Shields evaded us we were not without merit. P. Rathakrishnan obtained the first place in the 800 and 1000 Metres events at the V. T. A. Meet. M. Parathalingam too obtained the first place for the 400 Metres Race at the same Meet. Others who obtained places were S. Anandan and V. Nithyanandan. What was most heartening at all the Meets was the dogged determination with which our boys participated. P. Rathakrishnan had the honour of being elected Captain of the College Athletic Team.

Cricket

To find a place in the School Cricket Team is indeed an honour. S. Sriskandarajah found a place in the College 1st Eleven, while V. Sornalingam played with distinction for the 2nd Eleven.

Football

In the Inter-House Football Tournament we emerged Senior Champions. Though our Juniors could not become champions they proved that 'playing the game'

was by far more important than being victorious. This augurs well for the future. Three of our boys — N. Pathmanathan, S. Sriskandarajah and C. Balasubramaniam were members of the College 1st Eleven, while V. Sornalingam and S. Anandan were assets to the College 2nd Eleven.

Other Honours

J. Thampapillai came 1st at the Inter-School Declamation Contest both at the V. T. A. and N. P. T. A. Contests. He was also awarded the Shield.

V. Eliyathamby came first in the Senior Essay Competition — Tamil, organized by the N. P. T. A.

P. Rathakrishnan and J. Thampapillai were appointed College Prefects.

V. Jeevanantham obtained admission to the Medical Faculty of the Ceylon University.

V. Navaratnam obtained a scholarship to follow a course of Medicine in Czechoslovakia.

In conclusion, let me thank our House-Masters and House-Mistress for the encouragement and able guidance they gave us in all our activities. I must also thank the office-bearers, who have helped me very loyally and every member of the House for the friendly co-operation and willing support extended to me in the discharge of my duties.

S. SACHITHANANTHAN,
House-Captain.

OUR EXAMINATION RESULTS**Preliminary Examination, December, 1964.
Admission****ARTS**

- | | |
|------------------------|-----------------------|
| 1. Ganeshan K. | 5. Senthilnathan M. |
| 2. Maniccam N. | 6. Sivaloganathan S. |
| 3. Nadarajasunderam M. | 7. Thavarajah A. |
| 4. Sathananthan V. | 8. Thiagalingam M. R. |

LAW

- | | |
|------------------------|------------------|
| 1. Sithamparapillai C. | 2. Jeyaseelan V. |
| 3. Mahenthiran S. | |

MEDICINE

- | | |
|---------------------|---------------------------|
| 1. Easwarinathan P. | 4. Rajarajan A. E. |
| 2. Jeevanantham V. | 5. Yogaluckshmy (Miss) M. |
| 3. Kunanandam V. | |

VETERINARY SCIENCE

Navaratnam V.

BIOLOGICAL SCIENCE

Kanagaratnam S.

PHYSICAL SCIENCE

- | | |
|-------------------|----------------------------|
| 1. Gunaseelan N. | 4. Saravanaiprapu S. |
| 2. Pavanantham A. | 5. Sivapiragasam (Miss P.) |
| 3. Ramanathan T. | |

ENGINEERING

- | | |
|-----------------------|------------------------------------|
| 1. Balasothy S. | 6. Ramachandran V. |
| 2. Chinniah D. K. | 7. Santhirantharathna-
rajah S. |
| 3. Ganeshamoorthy K. | |
| 4. Karunanandan J. K. | 8. Sathananthan V. |
| 5. Rajendran S. | 9. Subramaniam K. |

FACULTY OF ENGINEERING

(Direct Admission)

Sivakumaran K.

G. C. E. (Advanced Level), December, 1964.

Those who passed in four subjects

(Subjects within brackets denote Distinctions)

- | | |
|------------------------|--------------------------------|
| 1. Balasingham V. | 16. Jeevananthan V. |
| 2. Sithamparapillai C. | 17. Kunanandan V. |
| 3. Ganeshan K. | 18. Murugesapillai (Miss) Y |
| 4. Jeyaseelan V. | 19. Pooranampillai (Miss) V.I. |
| 5. Mahenthiran S. | 20. Chinniah D. K. |
| 6. Manicam N. | 21. Rajendran S. |
| 7. Nadarajasundaram M. | 22. Subramaniam K. |
| 8. Sathananthan V. | 23. Balasothy S. |
| 9. Senthilnathan M. | 24. Santhiranantharatna- |
| 10. Sivaloganathan S. | rajah S. |
| 11. Sivanantham V. | 25. Ramachandran V. |
| 12. Ganesamoorthy K. | 26. Easwarinathan P. |
| 13. Karunanandan J. K. | 27. Kanagaratnam S. |
| (am) | 28. Rajarajan A. E. |
| 14. Sathananthan V. | |
| 15. Sivakumaran K. | |
| (pm, am) | |

Those who passed in three subjects

- | | |
|-----------------------------|----------------------------|
| 1. Easparapatham K. | 13. Navaratnasingham N. V. |
| 2. Jeyaveerasingham T. | 14. Shanmuganathan S. |
| 3. Sangarapillai V. | 15. Wigneswaramoorthy S. |
| 4. Thavarajah A. | 16. Karunananthan B. |
| 5. Thiagalingam M. R. | 17. Mathanarajah A. |
| 6. Gunaseelan N. | 18. Sundaramoorthy N. |
| 7. Ramachandran V. | 19. Veeravagu M. |
| 8. Ramanathan T. | 20. Pavananthan A. (am) |
| 9. Santhalingam V. | 21. Saravanapirapu S. |
| 10. Veemavetpillai N. | 22. Kanapathipillai A. |
| 11. Sivapiragasam (Miss) P. | 23. Karunakaran K. |
| 12. Navaratnam V. | 24. Nadarajah (Miss) R. |

G. C. E. (Ordinary Level) December, 1964.

Those who passed in six or more subjects

- | | |
|----------------------------|------------------------------|
| 1. Ratnarajah V. J. | 30. Anandakumar S. |
| 2. Jeevasagayam R. (p) | 31. Rathakrishnan P. |
| 3. Jeyapalan K. (h, p) | (h, p m, c) |
| 4. Kananathan C. | 32. Jeyarajah T. W. |
| 5. Kirubairajan R. | (p m, p) |
| 6. Mandalesan K. (h) | 33. Atputharajah T. (p m, c) |
| 7. Muruganandam K. (h) | 34. Ramraj Edwards |
| 8. Paramathayalan D. S. | 35. Pararajasingham C. |
| (p m) | 36. Kalakandan M. |
| 9. Prathapan S. (h) | 37. Sivanadarajah T. |
| 10. Ramachandran C. (p m) | 38. Mahendran C. |
| 11. Ramachandran K. | 39. Sivarajah V. (h, p m) |
| (h, p, c) | 40. Sivasundaram V. |
| 12. Sathiakumar T. P. | 41. Thirukumar V. |
| 13. Shanmugavadivel A. (h) | 42. Sundaralingam K. (h) |
| 14. Shanthikumar S. (p) | 43. Aruldas R. |
| 15. Sivapalan K. (c) | 44. Karunakaran K. (h, c) |
| 16. Vettivelan V. | 45. Mahendrarajah M. |
| 17. Kathirgamathamby B. | 46. Anandanadarajah C. |
| (c) | 47. Yogeswaran R. |
| 18. Paramaguru V. (h) | 48. Anandanadarajah R. |
| 19. Sivasubramaniam R. (p) | 49. Arirajasingam K. |
| 20. Sathanantham M. | 50. Balabaskaran B. |
| (h, p m) | 51. Jeyathas P. |
| 21. Krishnamoorthy A. | 52. Kumareswaran A. |
| (p m) | 53. Logeswaran A. |
| 22. Ravindran E. | 54. Mahendran S. |
| 23. Balendran S. (p m) | 55. Nithiananthan S. |
| 24. Mahadeva R. | 56. Rajakulendran S. |
| 25. Parathalingam M. | 57. Sivananda N. (h) |
| 26. Nithianantham V. | 58. Sivaramalingham S. |
| (h, p m, p) | 59. Sri Paramathma A. |
| 27. Arulrajah P. (h) | 60. Arunothayam P. (h) |
| 28. Sriranjana B. | 61. Jeyapathmarajah S. |
| 29. Jeyaratnam S. (p m) | 62. Nandakumar V. |

- | | |
|----------------------------|--------------------------|
| 63. Ravindra R. (a) | 78. Senthana V. (p m) |
| 64. Sivaloganathan S. | 79. Sivananthanayagam V. |
| 65. Sivananthan T. | 80. Sivasanthiran S. |
| 66. Sivapiragasam S. (t l) | 81. Sripriyatharsan P. |
| 67. Soundararajah V. | 82. Thalayasingham S. |
| 68. Nadarajah C. | 83. Thavarajah K. |
| 69. Selvaratnam K. | 84. Vallipuranathan N. |
| 70. Anandan S. | 85. Vasanthakumar V. |
| 71. Gunanayagam S. | (p m, p, c) |
| 72. Kamaleswaran S. | 86. Vivekanandan K. |
| 73. Kanesalingham K. | (h, p m) |
| (h, p m, p) | 87. Yoganathan S. (h) |
| 74. Kumarasingham T. | 88. Balakrishnan R. |
| 75. Kumaravelu K. | 89. Jeyakumar S. |
| 76. Nithiyandanan M. | 90. Ramakrishnar S. |
| 77. Ramachandran K | |

August, 1965

- | | |
|-------------------------|-------------------------------|
| 1. Jeyakumar V. | 13. Sathiakumar T. P. |
| 2. Kumarasingam T. (h) | 14. Sivaramalingam R. (a, tl) |
| 3. Manoharan V. | 15. Sivasanthiran S. |
| 4. Murugadasan P. | 16. Sivasundaram V. |
| 5. Muruganandan K. (h) | 17. Sri Paramathma A. |
| 6. Nadarajah A. (a) | 18. Sripriyadharsan P. |
| 7. Paramanatham N. (h) | 19. Thirukumar V. |
| 8. Pararajasingham C. | 20. Vallipuranathan N. |
| 9. Parathalingam M. (h) | 21. Velauthampillai P. |
| 10. Ramakrishnar S. (h) | 22. Vidakandan M. (p m) |
| 11. Ratnarajah V. | 23. Yoganandan S. |
| 12. Ravindran E. | 24. Yogeswaran R. |

G. C. E. (Ordinary Level) December, 1964

Those who passed in five subjects

- | | |
|-----------------------|--------------------|
| 1. Balendran B. | 5. Paramanathan P. |
| 2. Pooranasagayam R. | 6. Vidakandan M. |
| 3. Sivakumaran V. | 7. Paramanathan N. |
| 4. Velauthampillai P. | 8. Sivakumaran R. |

- | | |
|-------------------------|-----------------------------|
| 9. Kanagaratnam S. W. | 18. Radhakrishnan V. |
| 10. Nadarajah A. (a) | 19. Sithamparanathar A. (a) |
| 11. Pathmanathan V. | 20. Abraham G. T. |
| 12. Sivaramalingam R. | 21. Mohanadas M. |
| 13. Sithiravelautham P. | 22. Navaratnasingham T. |
| 14. Mithranandan S. | 23. Thavarajah M. |
| 15. Rajeswaran B. | 24. Murugathasan P. |
| 16. Sivagurunathan N. | 25. Jeyakumar V. |
| 17. Arulpragasam P. | |

August 1965

- | | |
|-----------------------|------------------------|
| 1. Anandakumar S. | 4. Jeyakumar S. |
| 2. Anandanadarajah C. | 5. Sithiravelautham P. |
| 3. Sivakumaran R. | |

N. P. T. A., J. S. C. Examination 1965

FIRST DIVISION

- | | |
|-----------------------------|------------------------------|
| 1. Sathiakiri T. D. | 17. Gnanasundaram S. (a) |
| 2. Theivendrarajah G. (e) | 18. Paheerathan C. (a, e) |
| 3. Jeyakumar P. | 19. Sathiyaseelan V. |
| 4. Kamalanathan V. (a) | (a, e, e s, g) |
| 5. Kuganesan N. (g) | 20. Rajanayagam S. |
| 6. Ramachandran R. | 21. Dayaparan M. (a, m, h) |
| (a, e s, h) | 22. Kalanithy K. (a, m) |
| 7. Selvakumar G. | 23. Sivagnanam A. |
| 8. Sithamparapillai S. | 24. Sivakumaran S. (a, e, m) |
| (e, m, e s) | 25. Sivapalan M. |
| 9. Sivakumar M. | (a, e, m, h) |
| (a, m, e s, g) | 26. Ponniah S. |
| 10. Srijeayabaskaran B. (a) | 27. Saravanapava S. (a) |
| 11. Ambihaipahan S. (a, m) | 28. Manoharan K. |
| 12. Umakanthan S. | 29. Samatharmapalan T. |
| 13. Velupillai K. (a) | 30. Sivaloganathan K. |
| 14. Jeyasundaram S. | 31. Pirathapan V. |
| (a, e, e s, g, h) | 32. Wijayathungam K. |
| 15. Puvaneswaran A. (a, m) | 33. Vinayagamorthy P. (a) |
| 16. Rajaskandan M. | 34. Rangarajah S. (a, g) |

SECOND DIVISION

- | | |
|----------------------------|----------------------------|
| 35. Surendran T. | 55. Sandrasegaram B. (a) |
| 36. Thampapillai T. | 56. Seevaratnam S. |
| 37. Thevarajah A. J. | 57. Sivagnanaselvam K. (a) |
| 38. Karunakaran R. (a) | 58. Sivasothilingam S. (a) |
| 39. Sivarajah N. (g) | 59. Suntharalingam K. |
| 40. Jai Indran V. | 60. Tharmapalan T. (a, m) |
| 41. Rajeswaran T. (a) | 61. Selvanantham V. |
| 42. Ganesalingam S. | 62. Ilavalagan P. (a) |
| 43. Manuelpillai A. R. | 63. Somasuntharam S. |
| 44. Arudkumar K. (a) | 64. Tharmakulenthiran T. |
| 45. Cavendra N. | 65. Sivapalan S. |
| 46. Krishnalingam S. | 66. Nandakumar T. |
| 47. Madanasenarajah M (a) | 67. Sivayogalingam N. |
| 48. Panchadsaram M. | 68. Mahalingasivam V. |
| 49. Ragunathan B. | 69. Selvakeerthie S. |
| 50. Santhirasegaram S. (a) | 70. Sitsabesan V. |
| 51. Sathiyathan S. | 71. Karunaratnam R. |
| 52. Jeyapalan M. (a) | 72. Saravanapavan S. |
| 53. Nadarajasundaram R. | 73. Vijayaraj T. |
| 54. Nagendra N. | 74. Ragunathan N. |

-
- | | |
|--------------------------|---------------------------|
| p m — Pure Mathematics | h — Hinduism |
| p — Physics | a m — Applied Mathematics |
| z — Zoology | b — Botany |
| e h — European History | t — Tamil |
| c h — Ceylon History | g — Geography |
| t l — Tamil Literature | g t — Government |
| x'nty — Christianity | c — Chemistry |
| m — Mathematics | a — Arithmetic |
| e — English | ci — Civics |
| e s — Elementary Science | bio — Biology |
-

Associations

H. S. C. UNION

It gives me great pleasure to place on record the activities of our Union for the year 1965. Our Union consists of one-hundred and thirty-five members drawn from the H. S. C. final classes.

The meetings held regularly on Mondays were devoted to debates, discussions and prepared speeches on many subjects of current interest. I am proud to say that we were able to maintain a very high standard in all our meetings. We also invited distinguished persons from outside to address our Union.

We brought the activities of our Union to an end with our Annual Dinner held on Saturday, the 6th of November. I am proud to say that the function was a tremendous success. Covers were laid for one-hundred and ninety-two. The Chief Guest was Dr. Hilary Cruz, Professor of Zoology, University of Ceylon. The loyal toast was proposed by the President and the toast of the College was proposed by Miss K. Charavanamuttu, Principal, Vadamaradchy Hindu Girls' College and it was responded to by our Principal. The toast of the Union was proposed by Dr. Hilary Cruz to which the President replied. Finally the toast of the guests and Sister Colleges was proposed by L. Sabaratnam and it was responded to by Mr. C. B. Bavinck of the staff of Jaffna College. We are indeed thankful to the guest speakers and to all those who graced the function in response to our invitation. I will be failing in my duty if I do not thank P. Radhakrishnan and V. Kulendran and all those who have assisted them in doing a lot of responsible work in connection with the Dinner. My sincere thanks are also due to the sub-committees which were responsible for the success of the Dinner. I should express my sincere thanks to the schools that invited us to their functions during the year.

My hearty thanks also go to Mr S. S. Manuelpillai, our Vice-Patron, the office-bearers and the members in general for their co-operation to carry on the activities of our Union.

K. BALASUBRAMANIAM,
Hony. Secretary.

H. S. C. PREP. UNION

Custom demands that I should submit a report on the work of the Union for the period under review. The Association boasts of no spectacular achievements, but during the year the true purpose of the Union has been more than fulfilled.

The strength of our Association is about seventy-five drawn from the H. S. C. Prep. classes. During the year we had several weekly meetings which took the form of debates and speeches. I am proud to say that we were able to maintain a high standard in our speeches and debates. We had Mr. A. Amirthalingam, M. P. for Vaddukkodai as our speaker at one of our meetings. We wound up the activities of our Union with our Annual Dinner which was a grand success. Covers were laid for about one-hundred. The Chief Guest was Mr. A. C. Visvanathan, D. R. O., Point Pedro. The toast of the Union was proposed by Mr. A. C. Visvanathan and was responded to by S. Prethapan, the Chairman of the Union. Mr. K. Ratnasingam, Crown Proctor, Point Pedro proposed the toast of the College to which the Principal replied. Finally the toast of the guests was proposed by K. Sivapalan and replied to by Mr. S. P. Nadarajah. To the guest speakers and all those who graced the function in response to our invitation, we say "Thank You". My thanks goes as well to the members of the sub-committees who were greatly responsible for making the year's work a success.

Before I conclude I must thank the Patron and the Vice-Patron for their help, guidance and advice and the members and the office-bearers in particular for their willing co-operation which enabled me to discharge my duties efficiently.

R. SIVASUBRAMANIAM,
Hony. Secretary.

STUDENT CHRISTIAN MOVEMENT

It is a custom that I should offer a brief report at the end of the year, and it is with great pleasure that I present this report of the activities of the S. C. M. for 1965. It is not always an easy task to present in the short space of this report all that has happened in the Association since the year began. Nevertheless I shall make an attempt.

Our S. C. M. consists of all the Christians of the G. C. E. Prep. and upwards, and the Christian members of our staff, and our numerical strength today is 85. We had our meetings regularly on Tuesday evenings after school during the first term and second term, but in the third term due to the clash of various other activities, we could not hold our meetings regularly. Our meetings usually took the form of prepared speeches, debates, quizzes and Bible study. The attendance at these meetings has been satisfactory and we are happy to note that it is an indication of the interest our members take in the activities of this movement. Our Bible Study classes were conducted by the Rev. S. R. Winslow. Our members have been regularly conducting morning-worship on Thursdays in the church. Our Movement has been well represented at all meetings of the J. I. C. C. F. Some years ago along with our circuit Minister we were able to do some evangelistic work in areas close to our College, but I am sorry to report that we could not follow it up this year for reasons beyond our control.

The services of our members have been made available to the local church and I am glad that on many occasions we were able to render some service or other to the greater glory of God.

We are lucky in having among us the Rev. S. R. Winslow, without whose guidance, help and ready accessibility our activities would have been handicapped a great deal. In conclusion, I would like to thank all those who have worked unsparingly to make this year a success. I would like to thank in particular the members of the Executive Committee for their whole-hearted co-operation in every activity to make the Movement a real force in the life of this school. I must express my gratitude to the Patron, our Principal, our Vice-Patron and all our staff-members whose encouragement and whose moral and material help have always been a great source of inspiration to us. I hope we shall continue to be worthy of the support and the confidence they have placed in us.

J. S. SATHIYANATHAN,
Hony, Asst. Secretary.

SOCIAL SCIENCE ASSOCIATION

It is indeed a great pleasure for me to review the activities of the above Association for the year 1965. Though handicapped by various College activities clashing with our fortnightly meetings, we were able to hold a few meetings during this year.

A regular feature of our Association is to invite eminent speakers. The distinguished speakers we had were as follows:-

Mrs. P. Sivasangaran, M. A. of Vigneswara College who spoke on "இலங்கையின் கீர்ப்பாசன நிலை"

Mr. W. R. Aruliah, B. A. of Nelliady Mathiya Maha Vidyalyaya who spoke on "நான் கண்ட சவிட்சர்லாந்து"

Mr. S. Namasivayampillai of our staff who spoke on
 “அரசியலும் அறநெறியும்”

Mr. V. Nadarajah, an Old Boy who spoke on “இலங்கை
 வரலாற்றில் புதியியற் செல்வாக்கு”

Mr. S. Jeyasingam, Advocate who spoke on “நவீன ருஷ்யா”

These speeches were quite interesting and of utmost importance particularly to the Arts students of the G. C. E. (A. L.) class. I take this opportunity to thank the speakers on behalf of the Association for their valuable talks.

It is with pride I say that we started a weekly wall paper, “Kalaignan Kural” in the early part of this year. R. Alaganantham who was appointed as Editor did his work ungrudgingly and published it every Thursday without fail. Articles on history, geography and current affairs found a place in the wall-paper; these articles gave valuable information to other students about the present situation in the world. Indeed it was a great achievement for the Association. I hope that the new committee also would follow our path and make the activities of the Association a real success.

This year too a large number of history and geography books were added to our Association Library.

In conclusion, let me thank the Patron, Mr. K. Pooranampillai for his encouragement, the Vice-Patrons Mr. S. P. Nadarajah and Mr. J. J. Atputharajah for their valuable help and the members who took part in the various activities of the College for their co-operation and wish all the members who will be sitting the examination and leaving us, the best of luck and a bright future.

K. PARAMSOTHY,
 Hony. Secretary.

SCIENCE ASSOCIATION

The onus of recalling and reporting the activities of the Science Association during this year has fallen to my lot. But I consider this a privilege, since the mere recollection of what has been achieved by the Association gives us a feeling of pride and satisfaction. Though handicapped by various College activities clashing with our fortnightly meetings, we were able to hold seven meetings during the year.

During the second term we celebrated Mendel's Centenary. The celebration continued for three days. On the first day some charts, prepared by the G. C. E. (A. L.) students were demonstrated by them. It was followed by a speech by our former Vice-Patron Mr. M. Atputhanathan on the subject "Introduction to Genetics." On the second day Miss M. Sabaratnam of Mahajana College gave a speech on "Morgon's work," and on the third day, Mr. M. Francis of Jaffna Hindu College gave a speech on "Modern work on Genetics." It was followed by a film show on "Principles of Genetics." I thank these speakers for their interesting and instructive talks.

We submitted three articles and thirteen exhibits to the Exhibition and Congress held by the N. P. S. T. A.

During the third term our Vice-Patron, Mr. M. Atputhanathan left us to follow the Diploma Course in Education at the University. We extend our sincere thanks to him for the valuable help and guidance given to us and at the same time we wish him every success during his stay at the University. We welcome our new Vice-Patron, Mr. A. Thigamparalingam and wish him a pleasant stay with us.

We have bought some books as new additions to our Science Association Library this year.

I will be failing in my duty if I do not thank all the office-bearers whose whole-hearted co-operation has

brought the activities of the Association to a success. In particular, I must thank our enthusiastic Patron, Mr. K. Pooranampillai and our new Vice-Patron Mr. A. Thigamparalingam for their valuable help and guidance. I wish the Association all success in the years to come.

T. THIAGENDRAN,
Hony. Asst. Secretary.

PREFECTS' GUILD

It is with pleasure that I submit the report of the activities of the Prefects' Guild during the year 1965. The Guild was inaugurated in 1944 and it has now completed twenty two years of useful service to the College with regard to order and general discipline. It must be mentioned that our burden was lightened to a great extent by the co-operation of both the students and the members of the staff.

The Prefects met by themselves once a fortnight, and along with the monitors once a term, to discuss problems and to exchange views. These meetings have helped much to make the Prefect system efficient. During the year M. Nadarajasundaram, the Head Prefect, K. Sivakumaran and V. Kunanandam gained entrance to the University. We wish them all success. This year we welcomed twelve new members. They are: P. Radhakrishnan, J. Thampapillai, N. Sugumaran, S. Inpanathan, P. Balasubramaniam, M. Balasubramaniam, C. T. Thiyagendran, R. Kailanathan, R. Edwards, R. P. Radhakrishnan, C. Mahendran and T. Jeyarajah.

This year too we didn't have our annual Soft-ball Cricket matches with the staff, due to unavoidable circumstances. But we had the Football match against the Teachers which ended in a tame draw of two all.

In conclusion, I wish to thank all those who helped us by functioning as helpers during the Sports Meet and

at Examination time, and especially those five helpers — S. Prathapan, S. Shanthikumar, P. Arunothayam, V. Nithyanantham and R. Arulanandam who helped us much after Nadarajasundram and Kandavanam left us.

S. SURENDRANATHAN,
Hony. Secy.

HARTLEY HOSTEL PREFECTS' GUILD

It is my privilege to take on myself the pleasant duty of presenting a report of the activities of the Prefects' Guild during the year 1965. Before I proceed to enter upon this task I have to thank both our ex-Boarding Masters, Mr. S. G. Deva and Mr. D. R. Arumainayagam for the help they rendered to us during their stay here and wish them all the best. We have to thank our new Boarding Masters too. Though they did not have much experience of hostel life, they have kept the standard high. They were always helpful to the students in all aspects of hostel life.

The Guild meets once a fortnight to discuss problems. This year we had the pleasure of welcoming two new Prefects namely — J. P. Jayasundram and M. Parathalingam. This brought the Guild strength to 8. I hope that they will enjoy their stay in the Guild. The meetings were always attended by our Boarding Master and his assistant, Mr. A. Mark. The matters discussed here were treated as highly confidential. I am proud to say that two of us — P. Radhakrishnan and E. Ramraj are in the College Prefects' Guild too.

During the year under review a few of our Prefects bade farewell to us. Vincent Navaratnasingham left us at the end of the year. V. Jeevanandam brought credit to the Hostel by gaining admission to the Medical Faculty. J. P. Jeyasundram entered the Technical College to undertake training in Electrical Engineering. Our congratulations

to them. In the G. C. E. (O. L.) Examination a good number of the hostellers passed, and thus maintained our high standard in studies.

As we are near to the College Green, our boys had the best chance of representing the College in various sports. They used this opportunity well and many became members of the Cricket, Football, Volley-ball and Athletic Teams.

In Cricket V. D. Ratnanathan, V. J. Ratnarajah and R. Thurairatnam were in the College Ist. XI team. I have great pleasure in saying that the Captain and Vice Captain of the 2nd XI team were hostellers. They are A. Sivapalan and R. Thilagaratnam respectively. Their mates were mostly hostellers like D. K. Buell, E. Ramraj, S. Thalaya-singam, V. Sornalingam and L. J. Jeevamithran. The 3rd XI included S. Vasanthan, N. Vallipurnathan, V. Sathiasaelan, K. Balendran and N. Navakumar who was the Vice Captain of the team. The College First XI in Football consisted of many hostellers viz. N. Pathmanathan, C. Balasubramaniam, P. Radhakrishnan, T. Sithamparanathan, S. Sriskandarajah, V. J. Ratnarajah and R. Thurairatnam. R. Thilagaratnam vice-captained the 2nd XI Soccer team which had in it V. Sornalingam, A. Jayapalan, A. Sivapalan, A. Jegasothy, D. K. Buell, S. Vasanthan and K. Baskarasothy as members. The 3rd XI was vice-captained by N. Vallipuranathan. K. Balendran and N. Navakumar were among the other members of the team. N. Navakumar captained the under 14 team. V. Sathiasaelan, S. Sathianathan, P. Swarnaraj, V. Mahendrarajah, N. Sivarajah and T. Nandakumar represented the Under 14 team. In athletics the Captain of the College team was from our Hostel. Special mention should be made about K. Krishnapavan who got qualified to run in the Public Schools' Athletic Meet. The College Athletic Team had many of the hostellers. They are V. J. Ratnarajah, A. Jegasothy, K. Krishnapavan, T. Ganeshanandam, S. Vasanthan, K. Balendran, M. Parathalingam, A. Sriparamathma and D. K. Buell. A. Sriparamathma found a place in the College Volley-ball team

I am glad to state that from the time of the inauguration up till now, the Guild served the Hostel well. Before winding up, I would like to say that the hostellers kept the Hostel flag flying in all fields as usual.

On behalf of the Prefects' Guild and on behalf of the hostellers I wish to extend my sincere thanks to the Boarding Master and the Asst. Boarding Master for the help and guidance extend to me in carrying out my duties efficiently. I have to thank the hostellers for the co operation they extended to me and other Prefects. And finally I take this chance to wish all those who will be leaving us at the end of the year, a bright and happy future.

P. RADHAKRISHNAN,
Head Prefect.

HARTLEY COLLEGE CO-OPERATIVE SUPPLY AND THRIFT SOCIETY

I feel very proud to present this report for the year 1965. This year we have put the Society on the path of progress after a considerable period of inactivity. Taking all the work done by the Society into consideration, the year under review has been a very satisfactory one, for we have indeed rendered excellent service to the members. The Canteen which had been closed for the past four years was revived during this period with the hope that by widening the scope of the Society, we will be able to render greater service to its members. Last year, due to lack of funds, the Society could not run an attractive Book-shop which could meet the demands of its members. This year the Society was able to supply almost all stationery, exercise books and text books. In this connection I have to thank V. Gunanandam and M. Balasubramaniam for having helped me in running the Book-shop during the first term and R. Arulanandam and S. Sivachandran for assisting me in the management of the Book-shop during the rest of the year. It is my firm

belief that in the years to come the Society would be able to meet the requirements of the College as far as stationery, exercise books and text books are concerned.

The Canteen has been revived and is functioning in full swing. It is supplying very palatable lunches and short-eats to the satisfaction of its customers. We are strictly following the system of self-service. The Canteen is remunerative enough and we are in a position to employ a manager and a salesman. Our sincere thanks are due to our Principal for having allowed us the use of a spacious room to run the Canteen hygienically and well. Mr. M. Atputhanathan, the ex-Treasurer, who is now following the Diploma Course in Education at the University, deserves special mention. He worked whole-heartedly for the success of the society. My thanks are also due to the present Treasurer Mr. M. Shanmuganathan who is in every sense an able successor.

I will be failing in my duty, if I do not thank Messrs, S. P Nadarajah and W. N. S. Samuel our Senior President and Vice President respectively, for the help they rendered to me and the guidance they gave to the members of the Executive Committee ungrudgingly and thus made the smooth and efficient working of the Society possible. I once again thank the Principal of our College for having taken very keen interest in the working of the Society and guided us at times of financial crisis. I also thank the office-bearers and all the other members of the Society for the unstinted co operation they have extended in carrying out my duties to the satisfaction of all.

A. SIVAKUMAR,
Hony. Secretary.

PHOTOGRAPHIC SOCIETY

The year 1965, under review has been one of success and I feel proud in presenting this report of our Society.

The aim of our Society is to encourage every member to take an active interest in Photography so that this will become a useful hobby in their later life. In order to achieve this aim, special classes were conducted. Junior members were given lessons on Photography—developing, printing, enlarging, etc. and the amateur photographers learned the finer techniques of Photography. More and more have got themselves enrolled as members, attracted by the activities of our Society.

We could not have our annual Photographic Exhibition this year. We submitted some photographs of the activities of the hydro-biological survey at Thondamannar and Nagarkovil, to the N. P. S. T. A. Exhibition which drew the attention of many people and it was a "collars-up" for our Society. The credit goes to our enthusiastic President, Mr. M. Atputhanathan. It is through his untiring efforts that this Society achieved all this success. We were sad to part with him in September this year. We thank him immensely for his able leadership and wish him all luck on behalf of our Society and we await his return next year after his Diploma Course at the University of Ceylon. His successor, Mr. V. Rajanayagam, is in no way second to our ex-President. His humble ways and soft words have brought him great popularity and he has won the affection of all the members. We thank him for his able guidance.

Our Patron, the Principal has given us all encouragement by his timely advice and also by supplying us with our necessities.

My hearty thanks are also due to our student President, A. Logeswaran and to the studio assistants for their valuable services to the Society. Let me offer my thanks to all members who extended to me their kind co-operation whole-heartedly.

S. NARENDRAN,
Hony. Secretary.

Vth JAFFNA SCOUT TROOP

The year under review has been to a great extent a successful one. This was chiefly due to the keenness of the Scouts and their Patrol Leaders.

There are now two Junior Patrols and two Senior Patrols. Troop and Patrol meetings have been held regularly. Although other extra-curricular activities prevented hundred percent attendance at these meetings, the attendance was always very satisfactory.

The Patrol Leaders' Training Camp organised by the Vadamadachy Scouters' Council was attended by our P. Ls and Seconds. The Camp was under the direction of Mr. Sam Thampapillai our veteran G S M and member of the Training Team. It was a very profitable week end. Another interesting activity during the first term was the one-day Cycle Tour of nearly fifty miles.

The Chip-a-Job Week saw many of our Scouts engaged in jobs like drawing water, sweeping, polishing and going on errands. With more organisation and a greater willingness to do hard work it ought to be possible for the earnings to be much higher. Our congratulations to Patrol Leader Thevathasan Thampapillai for his splendid effort of twenty six rupees.

The hike from Point Pedro to Kudathanai along the beach will be long remembered by our Scouts. The trek would have been more enjoyable if more time could have been spent in 'Treasure Hunting' at Manal Kadu.

We took part in the Annual Scout Rally at the Old Park, Jaffna in September. To some of the Scouts it was their first introduction to camping and living under canvas. We were able to provide shelter in our tents to our neighbouring campers during the down-pour on Saturday night. Our standing display — a monkey bridge was small compared to some of the huge bridges

built by some of the other troops, but no other troop had so novel a Camp-fire item as ours - "The Scout Sambar".

This year we had to bid farewell to our S. M. Mr. S. Vinayagalingam who left us to join the Ceylon Administrative Service. We miss his valuable service to the troop. We are sure he will miss us too. Our best wishes go with him in his new career.

This report will be incomplete without an expression of thanks. We thank our Principal, Mr. K. Pooranampillai for all his interest and help to our troop. We also offer our sincere thanks to our Scouters for their valuable help and guidance.

K. SRI JEYACHANDRAN,
Troop Leader,

THE WOLF CUB PACK

I am very glad to present the Cub Pack report for the year 1965. We had an eventful year. We meet once a week, when we have badge-work, interesting games, treasure hunts, etc.

Our Cub Pack took part in the year's Chip-a-Job and earned about Rs. 82. We hope to make the best use of the money in furthering the interest of the Pack.

About 28 Cubs represented our Pack at the Cub Field Day held at the Old Park. We are proud to say that our Pack got the first place in the Cub Pack Song Competition, the Games Competition and the third place in the Short Play Competition.

Many of the Cubs will be leaving the Pack to become Scouts by the end of the year. We wish them a happy time in the Scout Troop. The Cubs have always done their best in their work and in play. Let us continue to do so.

Woof! Woof! Woof!

N. SIVAKUMAR,
Duty Sixer

HOSTEL UNION

Yet another year has come to an end and it is my duty as the Secretary of this Union to review its activities during 1965.

We met regularly in the evenings at 8-45 on Saturdays. The meetings were always warm and lively due to the efforts of the enthusiastic members. Many opportunities were provided for the members to display both their hidden talents and their ignorance.

Mr. S. G. Deva, our Boarding-Master for several years, left us during the course of the year. We are indeed grateful and obliged to him for the very valuable service which he had rendered to us with great pleasure. We had another blow when Mr. D. R. Arumainayagam, our Asst. Boarding-Master also had to leave us as he was selected for training at Palaly Teachers' Training College. We were relieved of our shock when Mr. J. I. Thambirajah, the new Boarding-Master and his assistant Mr. A. Mark, took over the responsibilities and guided us with great acceptance.

This year too the hostellers shone brightly in the fields of both sports and studies. V. D. Ratnanathan, V. J. Ratnarajah and the well-known wicket-keeper — R. Thurairatnam were included in the College 1st XI Cricket Team. Ratnanathan's magnificent knock of 85 (N. O.) led us to victory against St. Patrick's College.

A Sivapalan skippered the 2nd XI Cricket Team. R. Thilagaratnam, V. Sornalingam and D. K. Buell found places in the 2nd XI Cricket Team. N. Navakumar vice-captained the 3rd XI Cricket Team, while S. Vasanthan, N. Vallipuranathan and K. Balendran were members of the Team.

Though our 1st XI Football players were short in appearance, V. J. Ratnarajah who is well-known for his corner kicks, N. Pathmanathan, R. Thurairatnam, C. Balasubramaniam, A. S. Sriskandarajah and the

sharp-shooter A. Jegasothy played remarkably well. In the 2nd XI V. Sornalingam, A. Sivapalan, S. Vasanthan, D. K. Buell and K. Paskarasothy played in the Team under Thilagaratnam's captaincy. N. Vallipurathan, K. Balendran and N. Navakumar played for the 3rd XI Football Team. N. Navakumar captained the Under 14 Football Team with P. Swarnarajah as Vice-Captain.

P. Rathakrishnan, A. S. Paramathma, V. J. Ratnarajah, A. Jegasothy, T. Ganeshanatham, S. Vasanthan, D. K. Buell and K. Balendra were selected to the College Athletic Team. Krishnabavan did remarkably well to take part in the Public Schools' Meet. Coloursman P. Rathakrishnan, who is our Head Prefect captained the College Athletic Team and was re-awarded Colours.

V. Jeevanathan was admitted to the Faculty of Medicine, University of Ceylon. J. P. Jeyasuntharam got admission to the H. I. J. J. at Amparai. In the J. S. C. (N. P. T. A.) and in the G. C. E. (O. L.) Examinations our boys fared well and special mention should be made of M. Thavarajah who obtained 5 Credits at the G. C. E. Examination.

This year we had the Hostellers' Day on the last night of every term and we must specially thank the Patron for having given us all the help we needed. Our Annual Dinner took place on the 21st of November and it was a grand success.

I take this opportunity to thank all the members of the Union for the help they have rendered to me. My thanks are also due to the Patron and the Vice-Patron for their help and guidance given to me. Finally let me take this opportunity to wish all those who will be leaving us at the end of the year a happy future.

D. RATNASINGAM,
Hony. Secretary.

REPORT OF THE HARTLEY COLLEGE TEACHERS' GUILD 1965

At the Annual General Meeting held on 28-1-65 the following were elected Office-bearers :-

<i>President</i> :-	Mr. J. J. Atputharajah
<i>Secretary and Treasurer</i> :-	Mr. J. S. Rajaratnam
<i>Committee Members</i> :-	Mrs. S. Sellathurai
	Mr. M. Balasubramaniam
	Mr. F. Masillamany

During the year under review we welcomed into our midst Misses S. Sinnathamby, E. Rajaratnam and Messrs. V. Rajanayagam, S. Mahenthiran and V. Sitham-paranandarajah. We wish them all a pleasant stay with us.

Early this year we bade farewell to Mr. D. R. Arumainayagam at a Dinner held at the K. K. S. Rest House. He was selected to follow a course in English at the Palaly Training College. Mr. S. Vinayagalingam left us in June after being successful in the Ceylon Administrative Service Examination. We bade farewell to him at a Dinner at the Point Pedro Rest House. Mr. M. Atputhanathan was selected to follow the Diploma Course in Education at the University of Ceylon. Mr. K. N. Ratnavel went on leave to follow the B. O. L. Degree Course at the Annamalai University. Mr. S. Mahendran also left us after being admitted to the Law Faculty of the University of Ceylon. At the end of the year Messrs. G. K. Mahalingam and V. Thinakarippillai were transferred to Nawalapitiya and Matale respectively. We wish these members all happiness in their new endeavours.

We congratulate Mr. S. G. Deva on his recent engagement. We wish him all happiness in the years to come.

As decided at the Annual General Meeting we are getting down three popular and useful magazines for the benefit of our members. Messrs. S. Chinniah (Merchant Navy Officer) and K Arumugam (Education Officer, Ghana and ex. Member of the Guild) showed us coloured slides about their tour of Africa with associated descriptions. Mr. S. Jeyasingham (Advocate, Point Pedro) who recently returned from Russia gave us an instructive and interesting talk on his impressions of the Soviet Republic. Our sincere thanks are due to all of them.

We had our Volley-ball and Football matches with the Prefects as usual. We also enjoyed a Football match with the Recreation Club, Point Pedro.

During the course of the year, our members also did something in the form of Social Service. Most of them helped towards the Cyclone Relief-Fund; whilst a few joined the students in donating blood to the Blood Bank, Jaffna.

Finally let me thank the President and the members of the Executive Committee for the help they rendered me in the execution of my duties and also the members of the Guild for their kind co-operation.

J. S. RAJARATNAM,
Hony. Secretary.

காட்லிக் கல்லூரி ஆசிரியர் சங்கம் ஆண்டிறுதி அறிக்கை 1965

26 ஆம் திகதி சனவரி மாதம் நடந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தினில் பின்வருவோர் பதவியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் :

ஜே. ஜே. அற்புதராசா

செயலாளரும் பொருளாளரும் :

ஜே. எஸ். இராசரத்தினம்.

செயற்குழு அங்கத்தவர்கள் :

திருமதி செ. செல்லத்துரை

திரு. மு. பாலசுப்பிரமணியம்

திரு. பி. மாசிலரமணி

கடந்த வருடத்தின்போது செல்விகள், சி. சின்னத்தம்பி, இ. இராசரத்தினம் ஆகியோருக்கும், திருவாளர்கள் வி. இராசநாயகம், சி. மகேந்திரன், வி. சிதம்பரநடராஜா ஆகியோருக்கும் வரவேற்புரை நல்கினோம். இவர்கள் எம்மோடிருகும் காலம் இன்பகரமாகுக.

இவ்வருட ஆரம்பத்தில் காங்கேசன்துறை வாடி வீட்டினிலே நடந்த விருந்தில், திரு. டி. ஆர். அருமைநாயகம் அவர்களுக்குப் பிரியாவிடை கூறினோம். இவர் ஆங்கிலத்தில் பயிற்சி பெறுவதற்காகப் பலாசிப் பிற்சிக்குக் கல்லூரியில் சேர்ந்துகொண்டார். இலங்கை நிர்வாக சேவையில் இடம் பெற்ற திரு. எஸ். விநாயகலிங்கம் அவர்களுக்குப் பருத்தித்துறை வாடி வீட்டினிலே நடந்த விருந்தில் பிரியாவிடை கூறினோம். திரு. மு. அற்புதநாதன் அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வித் தேர்ச்சி பெறுவதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்டார். திரு. க. ந. இரத்தினவேல் அவர்கள் இலக்கியத்தில் கலைமாணிப் பட்டம் பெறுவதற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொண்டார். திரு. சி. மகேந்திரனும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். வருட இறுதியில் திருவாளர், வி. தினகரிப்பிள்ளை மாத்தளைக்கு மாற்றலாகி எம்மை விட்டுப் பிரிய நேரிட்டது. இவர்கள்

யாபேருடைய புதிய முயற்சிகளிலும் இன்பமேற்பட வேண்டுமென்று நாம் ஆசிக்கின்றோம்.

திரு. எஸ். ஜி. தேவா அவர்களுக்குச் சமீபத்தில் விவாக உறுதிப்பாடு நடந்ததையிட்டு அவரை நாம் வாழ்த்துகின்றோம். வரும் ஆண்டுகளில் சகல இன்பங்களையும் அடைந்து அவர் வாழவேண்டுமென்று நாம் ஆசிக்கின்றோம்.

வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்தபடி அங்கத்தவர்களின் உபயோகத்திற்காக மூன்று பிரபல்யமான சஞ்சிகைகளைத் தருவிக்கின்றோம்.

திருவாளர்கள் எஸ். சின்னையா (வர்த்தக நாவாய் உத்தியோகத்தர்) அவர்களும், திரு. கா. ஆறுமுகம் (கல்வி அதிகாரியும், முன்னை நாள் சங்க அங்கத்தவரும்) அவர்களும் தமது ஆபிரிக்காப் பிரயாணத்தினைப்பற்றிய வர்ணாபிழற்படங்களைக் காண்பித்துச் சம்பந்தப்பட்ட வர்ணனைகளையும் கூறினர். சமீபத்தில் ருஷ்யாவினியுமிருந்து திருமபிய எஸ். ஜெயசிங்கம் அவர்கள் ருஷ்யாவைப்பற்றித் தமக்குள்ள அபிப்பிராயங்களைப்பற்றி ஒரு சுவையான சொற்பொழிவாற்றினார்கள். இவர்கள் யாபேருக்கும் நமது நன்றி உரித்தாகுக.

வழக்கம்போல் சட்டாம்பிள்ளையரின் குழுவினருடன் உதைபந்தாட்டப் போட்டியும் நடைபெற்றது. பருத்தித்துறை விளையாட்டுக் கழகத்தினருடன் உதைபந்தாட்டப் போட்டியிலீடுபட்டு மகிழ்ந்தோம்.

இவ்வருடத்தில் எமது அங்கத்தவர்கள் சிறிது சமூக சேவையிலும் உதவினர். பலர் குரூவளி நிவாரண நிதிக்கும், சிலர் மாணவர்களுடன் சேர்ந்து யாழ்ப்பாண இரத்தவங்கிக்கு இரத்தமும் ஈந்தனர்.

இறுதியாக எனது கடமைகளைச் சிறப்பாகச் செயலாற்றுவதற்கு உதவியும், ஒத்துழைப்பும் நல்கிய தலைவருக்கும், செயற் குழு அங்கத்தவர்களுக்கும் மற்றும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக.

ஜே. எஸ். இராசாத்தினம்
கௌரவ செயலாளர்.

இவ்வாண்டுத் தமிழ் இலக்கியப் போட்டிகள்

கூடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் மாணவர் முப்பிரிவினராகப் பிரிக்கப்பட்டு, சிறுகதை எழுதுதல், கவிதை ஆக்கல், நாடகம் எழுதல் ஆகிய போட்டிகள் முறையே 1 ஆம், 2 ஆம், 3 ஆம் தவணைகளில் நடைபெற்றன.

மத்தியஸ்தர்கள் :

எமது கல்லூரி மாணவருடன் எவ்வித தொடர்புமற்ற, இலங்கையின் பிரபல சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள் ஏழுபேர் மேற்படி போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகித்துத் தமது பாராட்டுக்களையும் தந்துள்ளனர்.

பரிசில்கள் :

மூலகைப் போட்டிகளிலும் சுமார் 175 மாணவர் வரை பங்கெடுத்துக்கொண்டனர், இவர்களில் 25 பேருக்குச் சிறந்த தமிழ் இலக்கிய நூல்களும், பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

போட்டிகளின் பயன் :

1964 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் நடத்திய மாணவர்க்காய சிறுகதைப் போட்டியிலே 2 ஆம் இடத்தைப் பெற்ற செல்வன் க. நவரத்தினம் அவர்களுக்கு, இவ்வாண்டு யாழ். நகரிலே நடைபெற்ற சாகித்திய விழாவில், “ வெள்ளிப் பதக்கம் ” வழங்கப்பட்டதுடன், கல்லூரிப் பொதுக் கூட்டத்திலும், பாராட்டுக்கள் கிடைத்தன. இவ்வாண்டு சாகித்திய மண்டலம் நடத்திய போட்டியிலும் எமது மாணவர் பங்கெடுத்தனர்.

செப்டெம்பர் 24 ல் :

இத்தினத்தில் நடைபெற்ற “ பாரதிவிழாவை முன்னிட்டு, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி முதலி

யனவும் இடம் பெற்றன. “பாரதிவிழா” நிகழ்ச்சிகளில் ஒன்றான “சமர்ப்பணக்கவி” இலங்கை வானொலியில், (எமது மாணவர் பாடல்,) 12-9-54 இல் சிறுவர் நிகழ்ச்சியிலே ஒலிபரப்பப்பட்டுப் பாராட்டுப் பெற்றுள்ளது. இவ்வழாவுக்கு எமது பழைய மாணவரும், இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளருமாகிய கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை Ph. D. அவர்கள் பிரதம விருந்தினராக வந்து விழாவைச் சிறப்பித்தார்.

சொற்பொழிவு :

நாடகம் எழுதற் போட்டியை முன்னிட்டு, ஈழத்துத் தலைசிறந்த நாடகாசிரியராகப் போற்றப்பட்டு வரும் திருவாளர் இ. மகாதேவன் (தேவன், யாழ்ப்பாணம்) அவர்கள், “நாடகக் கலை” பற்றிச் சிறந்த தொரு சொற்பொருக்காற்றி (1 மணி 15 நிமிடம்) மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்கள்.

நன்றிகள் :

இப்போட்டிகளை ஒழுங்குற நடத்துவதற்கு உறுதுணையாக இருந்துவரும் அதிபர் அவர்களுக்கும், வேண்டியவீடத்து விரும்பி உதவி தந்த சக ஆசிரியர்களுக்கும், மத்தியஸ்கம் வகித்து மதிப்புரைகள் வழங்கிய எழுத்தாளப் பெரியார்களுக்கும், மிக அக்கறையோடு போட்டிகளிலே பங்கெடுத்த மாணவர்களுக்கும், எமது மாணவரின் படைப்புக்களைத் தமது வெளியீட்டில் உரிய காலங்களிலே பிரசுரித்த “வீரகேசரி” நிர்வாகிகளுக்கும் எனது நன்றி.

இவ்வாண்டும் இவ்வறிக்கையைச் சமர்ப்பிக்கச் சந்தர்ப்பம் தந்த “தமிழ்மன்ற” த்துக்கும், எனது இம்முயற்சிக்கு ஊக்கமும், ஆக்கமும் தருகோக்கமாகக் ‘கல்லூரிச் சஞ்சிகை’யிலே பெரும்பகுதியை உவந்தளித்த சஞ்சிகை ஆசிரியருக்கும் அகங்கனிந்த நன்றி.

கே. ஜி. மகாலிங்கம்
போட்டிகளின் நிர்வாகஸ்தர்.

THE LATE MR. K. PATHMANAPAN

When I went to Kokuvil Hindu College, Pathmanapan was a total stranger to me. But within days we had taken to each other with warmth and affection. He had almost fashioned himself into something like a younger brother to me.

With him and Mrs. Pathmanapan hospitality was a fine art. They received you into their home with open arms and as if by instinct they knew your gastronomic likes and dislikes. There was no constraint and no need to be on your best behaviour. Once there was a tentative arrangement for the Pathmanapans to spend a few days at our home in Manipay. My daughters were delighted. They had tasted the delicacies Mrs. Pathmanapan turned out in her home and looked forward to Mamy (Mrs. P.) going into our kitchen and performing her magic, aided by her husband, for Pathmanapan in addition to his other skills was an expert cook and took pride in his expertise.

Pathmanapan's background was one that paid practical homage to learning. Among his forebears and kin were some of Jaffna's outstanding scholars. The late Sivapathasundaram who was in a sense Arumuga Navalar's successor in the early and middle decades of the 20th century was a first cousin of his father. Mahalingasivam probably Jaffna's most gifted exponent of literary evaluation in Tamil whose name drew crowds whenever he was billed to speak, was Pathmanapan's second cousin. Pathmanapan himself loved learning and cared deeply for matters of the mind and spirit. As a teacher Pathmanapan was always equipping himself with new knowledge both in respect of content and technique. His range of interests, literature, religion, psychology, sport — he achieved exceptional success in both tennis and table-tennis — was truly catholic.

With all his goodness of heart and friendliness Pathmanapan was unbending in his devotion to princi-


THE LATE MR. K. PATHMANAPAN



Born: 22nd January, 1916.

Died: 17th December, 1965.

THE LATE MR. K. VAIRAMUTTU



Born: 14th April, 1906.

Died: 7th August, 1965.

ple. That he did not achieve the measure of worldly success, which lesser men with more accommodating tempers have won, is largely due to his unwillingness to seek preferment at the cost of integrity and self-respect.

S. HANDY - PERINBANAYAGAM

THE LATE MR. K. VAIRAMUTTU

In August last year there passed away an old Hartleyite who was noted for his simplicity, discipline and tolerance, and whose life was hallowed by service. He was Mr. K. Vairamuttu, Office Assistant, Survey General's Office, Colombo.

He was born in Alvai on 14th April, 1906. He had his early education in the Alvai Methodist Mission Tamil School, and Puloly Boys' English School. He joined Hartley in the Cambridge Junior Form, and proved himself a most loyal pupil of the College.

That "the child is the father of the man" is amply illustrated by his life. Early he showed the spirit of service. He is remembered by his class-mates for his acts of helpfulness: he would lend his own books, borrow one friend's book to help another. Anyone in need was sure of help from Vairamuttu.

Thrown among a set of boisterous teenagers, with less judgement and more animal spirits, he was a restraining influence. He respected, almost revered, his teachers, and any practical jokes against his 'gurus' planned by his mates, were quered by him. Once the nick-name of one of the less popular teachers, was written on the blackboard, with an accompanying sketch. The teacher was due to arrive, and expectation was on tip-toe. He was sighted, and as he neared, Vairamuttu, cool as any cucumber, got up

from his seat, took the duster and wiped off the offending words and sketch. His mates were furious, but Vairamuttu was nevertheless equal to the situation: he made himself scarce in the class except when the teachers were present—till the anger of his mates had evaporated.

He was himself the target of many practical jokes which he took in good part. When it became known that his uncle had come from Malaya with an only daughter, and that the uncle had intentions about Vairamuttu, he was ragged, often mercilessly. He bore it all well, except that when he saw his torturer approaching, he would say "Here comes the "Incorrigible'" and do the vanishing trick.

After passing the Cambridge School Certificate Examination, he joined the Survey Department, and served in Anuradhapura and Colombo. This period was full of activity that could reasonably fill two lives.

He was a lover of sport, and his chief love was Volley-ball. He was a member of the College Team in Volley-ball. Later he was a member of the Volley-ball Team of the Survey Department (1927—1945), and its Captain for a number of years. He represented the Government Services Sports Club for many years, and won colours in 1941. He was Captain of the Wellawatte Tamils' Sports Club, and lead it to Championship every year from 1932 to 1938. He organized a Volley-ball Club in the Department of Meteorology. In every Club or Society of which he was a member, he lent a helping hand.

He was a Co-operator, who made his office in the Society no sinecure. During World War II, he organized the Survey Department Co-operative Stores, was its Store-keeper, and served 350 members, working after office hours. He was also associated with the Wellawatte Co-operative Society in various capacities continuously from 1943, and was Honorary Secretary from 1958.

The Religious and Cultural Societies with which he was associated are too many to be enumerated here. The following deserve special mention: the Alvai Y. M. H. A., the Vivekananda Society of Anuradhapura and of Colombo; the Ramakrishna Mission of Wellawatte; the Kataragama Pilgrims' Thondar Society; the Wellawatte Tamils' Recreation and Dramatic Club; the Colombo Tamil Sangam; the Isai Kalai Manram of Wellawatte. He was also Manager of the Hindu Temple at Alvai of which his father had been Manager.

His loyalty to Hartley is shown by the fact he was associated with the Colombo Branch of the Old Boys' Association from its inception, and was Secretary from 1944 to the time of his death. That this Old Boys' Association was one of the few Old Boys' Associations that have kept active over the years is proof of Mr. Vairamuttu's devotion and self-sacrificial service.

Mr. Vairamuttu lived a life of self-discipline. Convinced by Mahatma Gandhi's life and teaching, he gave up smoking, chewing betel, drinking coffee, tea, aerated water and other artificial cool drinks, the wearing of silks, gold ornaments and European costume. The use of soap, powder and other cosmetics, travelling in rickshaws, bullock-carts were all to him taboo.

That while he lived like this, he imposed no restrictions on others, not even on members of his family, is proof of his wide tolerance. An orthodox Hindu, he was a loyal friend and helper of Christians and Christian institutions, and disapproved of narrow sympathies.

He was fortunate in his wife who shared his views and co-operated with him, releasing him from his responsibilities at home. His life so rich in service to so many, shows how poor our own lives are. May the spirit of service that was in Mr. Vairamuttu, and lives on among members of the family, inspire other Hartleyites as well.

W. ARASOE - WALTON

V. T. A. AND SCHOOL DECLAMATION CONTESTS

English and Tamil: Prize Winners

ENGLISH

	Group	Place	V. T. A. / School
A. R. Manuelpillai	Junior	Second	V.T.A. & School
D. Thampapillai	"	Third	"
S. Anandakumar	Senior	Third	School
		Second	V. T. A.
B. R. Manuelpillai	Inter	Second	V.T.A. & School
P. Balasubramaniam	Inter	Third	V. T. A.
		Second	School
C. J. Manuelpillai	Junior	First	V.T.A. & School
S. Shantikumar	Inter	First	"
J. Thampapillai	Senior	First	"
B. Sri Ranjan	Senior	First	School

TAMIL

	Group	Place	V. T. A. / School
P. Sripryadarsan	Inter	First	School
A. Theivendran	Inter	Second	"
T. Shantakumar	Inter	Third	"
M. Dayaparan	Junior	Second	"
T. D. Sathiakiri	Junior	First	School & V.T.A.
K. Navaratnam	Senior	First	School
K. Sathiavelautham	Senior	Second	"
A. Ponniah	Senior	Third	"
N. Sivakumar	Junior	Second	V. T. A.
		Third	School

1965 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியப் போட்டிகளில் பரிசுபெற்றோர்

சிறுகதை : 1 ஆம் தவணையில் நடைபெற்றது :

- கீழ்ப்பிரிவு : 1. செல்வன் சி. ஜெயசுந்தரம்
2. ,, சி. சூரியகுமாரன்
3. ,, இ. இராசேஸ்வரன்

- மத்தியபிரிவு : 1. செல்வன் பொ. பாலசுப்பிரமணியம்
2. ,, சு. இராமகிருஷ்ணன்
3. ,, கு. இராமதாஸ்

- மேற்பிரிவு : 1. செல்வன் க. ஸ்ரீஜெயபாஸ்கரன்
2. ,, செ. இராமச்சந்திரன்
3. ,, வ. இனையதம்பி

கவிதை ஆக்கம் : 2 ஆம் தவணையில் நடைபெற்றது

- கீழ்ப்பிரிவு : 1. செல்வன் இ. இராசேஸ்வரன்
2. ,, பா. ஸ்ரீஜெயபாஸ்கரன்
3. ,, சி. ரஞ்சன் சிவகுமார்

- மத்தியபிரிவு : 1. செல்வன் க. விவேகானந்தன்
2. ,, வ. வசந்தகுமார்
3. ,, மு. சொர்ணலிங்கம்

- மேற்பிரிவு : 1. செல்வன் க. சிவபாலன்
2. ,, செ. இராமச்சந்திரன்

நாடகம் எழுதல் : 3 ஆம் தவணையில் நடைபெற்றது

- கீழ்ப்பிரிவு : 1. செல்வன் சி. ஜெயசுந்தரம்
2. ,, ந. சிவகுமார்
3. ,, செ. மனோரஞ்சன்

- மத்தியபிரிவு : 1. செல்வன் க. விவேகானந்தன்
2. ,, வ. குலச்சந்திரன்
3. ,, பொ. பாலசுப்பிரமணியம்

- மேற்பிரிவு : 1. செல்வன் க. சுந்தரலிங்கம்
2. ,, க. ஸ்ரீஜெயராமச்சந்திரன்
3. ,, க. பாலசுப்பிரமணியம்

இவ்வாண்டுப் பாரதி விழாப் போட்டி முடிவுகள்

1. கட்டுரை

கீழ்ப்பிரிவு :	1. செல்வன்	க. வலிதகுமார்
	2. ,,	இ. நடராசசுந்தரம்
	3. ,,	சி. ஜெயசுந்தரம்
மத்தியபிரிவு :	1. ,,	எம். ஆனந்தகிருஷ்ணன்
	2. ,,	எம். பாலசுப்பிரமணியம்
	3. ,,	க. விக்கிரமபாஸ்கரன்
மேற்பிரிவு	1. ,,	வ. இளையதம்பி
	2. ,,	க. நவரத்தினம்.

2. கவிதை ஆக்கல் :

மத்தியபிரிவு :	1. செல்வன்	வ. வசந்தகுமார்
	2. ,,	க. விக்கிரமபாஸ்கரன்
	3. ,,	வீ. சேந்தன்.
மேற்பிரிவு :	1. ,,	கெ. சித்திரவேலாயுதன்
	2. ,,	க. நவரத்தினம்.

3. பாரதி பாடல் (வாய்ப்பாட்டு)

கோஷ்டிப் பாட்டு :		
	1. செல்வன்	மகேஸ்வரன் கோஷ்டி. (Form I A)
	2. ,,	செல்வநாதன் கோஷ்டி. (Form I B)
	3. ,,	சிவகுமார் கோஷ்டி. (Form II A)

தனி நபர் பாட்டு :

1. செல்வன்	க. தெய்வேந்திரன்
2. ,,	க. ஸ்ரீதரன்
3. ,,	ச. உமரகாந்தன்.

4. பேச்சுப்போட்டி :

கீழ்ப்பிரிவு :	1. செல்வன்	சி. சூரியகுமாரன்
	2. ,,	சி. நடராசசுந்தரம்
	3. ,,	ந. சிவகுமார்
மத்தியபிரிவு :	1. ,,	ஆ. பொன்னையா
	2. ,,	சி. கனகரத்தினம்
	2. ,,	கு. செல்லையாபிள்ளை.
மேற்பிரிவு	1. ,,	க. நவரத்தினம்
	2. ,,	செ. சித்திரவேலாயுதன்.

Alumni Section

HARTLEY COLLEGE PAST PUPILS' ASSOCIATION—PARENT UNION.

We are proud to state that the Association is gathering strength gradually and that we are now getting more and more past pupils interested in the activities of the parent Union.

This year we came together only once, and that was for the Annual Celebrations in May. The celebrations were spread over a period of two days. On Friday the 14th there was a Cricket Match played between the Old Boys and the Present. The Old Boys' team consisted of the following members: Mr K. Manickanayagam (Cement Factory) Captain Mr. E. L. S. Thamotheram, (a son of our former Principal,) Mr. M. Thavalingam (Bank of Ceylon, Jaffna) Mr. K. Balakrishnan, (Department of Child Care and Probation, Colombo) Mr. S. Kathirgamathamby (Teacher Puloly Boys' English School) Mr. S. Kandasamy (Kachcheri, Kurunegalle) Mr. M. Ramakrishnan (Teacher, Nelliady M. M. V.) Mr. K. Rajalingam (Pembroke Academy, Colombo) Mr. V. Sethunayagam (Grama Sevaka, Chempianpattu) Mr. T. Sabapathipillai (Post Master, Karaveddi) and Mr. M. Sivagnanasundram (Govt. Surveyor). The match turned out to be a very interesting one, and at the end the present boys were able to beat the clock and win the match with five minutes to spare. A good number of Old Boys were present in the grounds to cheer the participants.

Next day there was a Tennis Tournament in the morning, and the Old Boys who took part in it were Mr. M. K. Pathmanapan (Principal, Stanley M. M. V.) Captain, Mr. S. Kandasamy (Kachcheri, Kurunegalle) Mr. C. Kathirgamar (Income Tax Assessor) and Mr. C. Ratnavel (University of Ceylon). There was also a Volley-ball match played, where the Old Boys had the better of the present. The Old Boys' Team consisted of Mr. S. Kandasamy (Kachcheri, Kurunegalle) Captain. Mr. N. Arunachalam (P. H. I.) Mr. M Thavalingam (Bank of Ceylon, Jaffna) Mr. V. Sethunayagam (Grama Sevaka) Mr. S. Sambasivam and Mr. N. Ramakrishnan (Teacher, Nelliady M. M. V.)

At the Lunch, presided over by Mudaliyar N. Velupillai, the President, covers were laid for 103. Heads of the Public Departments in Point Pedro were present too, and the Chief Guest was Mr. T. Muttusamypillai, Crown Advocate, Jaffna, and former Manager of the Hindu College Board. He said that a large number of pupils, owing to the present day education, were thrown on the roads when they completed their secondary education. Both the parents and educationists were to be blamed for this state of affairs. When pupils leave school they should be able to take jobs suitable to the training they had received. A prominent place should be given to Vocational Training in our schools and pupils who feel shy to follow a vocational course must be educated on its advantages. If pupils on leaving schools were diverted to various fields, the unemployment problem would solve itself. He continued to say that the State was faced with empty coffers and the financing of schools was a problem that had to be faced. The community should realise this grave problem and a solution should be found. He exhorted the Past Pupils' Association to rally round their Alma Mater and help the School to tide over difficult times.

Mr. K. Pooranampillai, the Principal, replying to the toast of the College proposed by Mr. G. H. Athurupana, Magistrate, Mallakam, said that if schools were to function efficiently, Principals should be able to choose teachers and the staff should dedicate themselves to their work. This will earn them the gratitude of the parents and the community.

The toast to the Guests was proposed by Mr. T. Murugesapillai, who spoke in a very humorous vein, and was suitably replied to by Mr. M. M. A. Cader, District Judge, Point Pedro.

After the Lunch, the Annual General Meeting took place and the election of Office-bearers followed. At the end of the meeting which took place in the

Upper Hall, the Principal gave a Tea to the Past Pupils in the Lower Hall and while at Tea, Mr. Murugesapillai and the President felicitated the Principal and the latter replied to the compliments paid.

As will be seen people had come from far and near to take part in the celebrations, and our sincere thanks go out to each one of them, and we hope their interest will grow even more and more with the passing of years. We also hope that other Past Pupils too will keep the Wesak holidays of each year free and join in the celebrations.

**OFFICE-BEARERS
FOR THE YEAR 1955-1966**

<i>President :</i>	Mudaliyar N. Velupillai (Re-elected)
<i>Vice Presidents :</i>	Mr. T. Murugesapillai (Re-elected)
	„ N. Nadarajah (Re - elected)
	„ J. H. A. Alagaratnam
	„ R. Paramaguru
	„ R. Navaratnam
<i>Secretaries :</i>	„ W. N. S. Samuel (Re - elected!)
	„ C. Balasingam „
<i>Treasurer :</i>	„ T. Kengadaran „
<i>Asst. Treasurers :</i>	„ V. Rajanayagam „
	„ M. Ramakrishnan „
<i>Committee-Mmebers ;</i>	„ A. Sabaratnam „
	„ S. Veerasingam „
	„ V. Karthigesu „
	„ R. K. Vythilingam „
	„ S. V. Gunanayagam „
	„ S. Nanthagopal „
	„ R.M. Gunaratnam „
	„ A. Rajaratnam
	„ P. Sabaratnam
	„ K. Manickanayagam
	„ S. P. Nadarajah
	„ C. M. Kandapoo

Auditors : Mr. M. Yogalingam (Re - elected)
 „ T. Kandasamy (Re - elected)

W. N. S. SAMUEL,
 C. BALASINGAM,
 (Secretaries)

AN APPEAL TO ALL PAST PUPILS
REMINISCENCES OF PAST PUPILS

Dear Past Pupil,

The 130th Anniversary of the founding of Hartley College occurs in 1967. There is a move to celebrate this Anniversary in a fitting manner. The College Magazine of that year will serve as the Souvenir of the Anniversary celebrations.

It is proposed that one section of the Magazine be entitled "The Reminiscences of Past Pupils". We are inviting distinguished Past Pupils to contribute to this section of the Magazine, such of their reminiscences as would serve as an unbroken record of the events of the College from the earliest time possible to comparatively recent times.

We will feel most thankful to you if you would write your own reminiscences to this section of the Magazine and send us as many names as you can recollect of your senior and junior contemporaries at College with their addresses so that we may correspond with them direct.

We hope you will comply with both these requests at an early date.


S. P. NADARAJAH,
 W. N. S. SAMUEL,
 Editors.

V. T. A. AND SCHOOL DECLAMATION CONTESTS—ENGLISH




PRIZE WINNERS

SPORTSMAN OF THE YEAR
(RE-AWARD)




M. NADARAJASUNDARAM

V. T. A. AND SCHOOL DECLAMATION CONTESTS — TAMIL




PRIZE WINNERS

TAMIL LITERARY CONTESTS
HELD BY OUR SCHOOL




WINNERS OF THE FIRST PLACES

LUNCH -- PAST PUPILS' ASSOCIATION -- 1965




M.M.A. CADER Esq. -- REPLIES ON BEHALF OF THE GUESTS



T. MUTTUSAMY PILLAI Esq. --
TOASTS TO THE ASSOCIATION.



G. H. ATHURUPANA Esq. --
FELICITATES THE COLLEGE



MUDALIYAR N. VELUPILLAI
PRESIDES

H.S.C. UNION DINNER



**DR. HILARY CRUZ
OUR CHIEF GUEST.**

AT DINNER



**C.B. BAVINCK Esq
ON BEHALF OF THE GUESTS**



MR. V. PASUPATHY
B. Sc., Special Chemistry.
Lecturer, University of Ceylon.




MR. S. K. PACKIAM
B. Sc., (General) First Class.
Lecturer, University of Ceylon.
Selected as
Assistant Valuer.




MR. V. NAVARATNAM
Awarded a Scholarship
by the Czechoslovakian Govt.
to follow a course in Medicine
at the University of
Mariánské Lázně

1875



Faint, illegible text or markings located below the large stamp in the upper center.



Faint, illegible text or markings located at the bottom of the page, possibly bleed-through from the reverse side.

NEWS ABOUT OLD HARTLEYITES

Mr. C. Alagarajah is an Instructor at the Survey Training College, Diyatalawa.

Mr. S. Arumugasamy, Govt. Surveyor is now at Chempianpattu, Pallai.

Mr. S. K. Ambalavanar, Station Master, C. G. R., Madawachchiya, has been transferred to Kochchikade, in the same capacity.

Mr. M. Aiyamuthu is Asst. Lecturer, Dept. of Physics, University of Ceylon, Colombo.

Mr. S. Amirthalingam has entered the C. G. R. Station Master's Service and is Asst. Station Master, Morogollagama.

Miss R. Arumugam is a Tutor at the Tamil Dept. of the University of Ceylon.

Mr. K. Arulanantham is attached to the Immigration and Emigration Office, Colombo.

Mr. G. Alagaratnam is attached to the S. H. S's Office, Anuradhapura.

Mr. P. Balendran is Assistant Conservator of Forests, Colombo.

Mr. S. Balasingham, Government Apothecary (Relief) is attached to the General Hospital, Kurunegala.

Mrs. V. Balendran (nee Ratnamani Rajaratnam) is on the Tutorial Staff of Vadamaradchy Hindu Girls' College, Point Pedro.

Mr. K. Balasunderam, Guard, C. G. R. is now at Kankesanturai.

Mr. N. Balasubramaniam, Guard, C. G. R. is now at Anuradhapura.

Mr. S. Balasingham, Investigating Inspector, Postal Department, is now away in Japan to undergo a Course of Specialised Training in Postal Services, on a Scholarship awarded by the Government of Ceylon under the Japanese Aid.

Mr. V. Balakrishnan, is Assistant Assessor, Inland Revenue Department, Colombo.

Mr. K. Balasunderam is attached to the Agriculture Department, Vavuniya.

Mr. S. Balasingham is attached to Carson Cumberbatch & Co. Ltd., Colombo.

Mr. C. Balasubramaniam is Government Surveyor, Omantai.

Mr. S. Balakrishnan is on the Tutorial Staff of Methodist Central College, Batticaloa.

Mr. K. Chelvanantham is Telecommunications Inspector, Postal Department, Colombo.

Mr. C. Durairajah, Proctor & Notary Public, is now practicing at Point Pedro.

Mr. K. Easwarachandran has been appointed a Junior Assistant Engineer to the Department of National Housing and Planning, by the Public Service Commission.

Mr. M. J. Gunanayagam, Building Overseer, P. W. D. is now at Mannar.

Mr. S. Ganeshan, Sub-Inspector of Police is at Kurunegala.

Mr. K. Gopalasamy, Post Master and Signaller, is now at the Chenkaladi Post Office.

Mr. A. V. Gunabalasingham, is Mechanical Foreman, Gal Oya Sugar Industries, Hingurana.

Mr. M. Gnananesan is attached to the Ministry of Health, Colombo.

- Mr. M. Gnanapragasam, Post Master and Signaller, is at the Central Telegraph Office, Colombo.
- Mr. K. Ganeshanatham is Sub-Inspector of Works, P. W. D., Patana (Hatton District.)
- Mr. V. Jeganathan is attached to the Electrical Department of the Urban Council, Point Pedro.
- Dr. V. Jegasathan who was at the General Hospital, Jaffna, has now been transferred to the General Hospital, Colombo.
- Mr. H. K. Jeyaratnam, Inspector of Telegraphs and Signals, C. G. R. is now at Batticaloa.
- Dr. Mrs. J. Jesudasan (nee Devi Chinniah) is attached to the General Hospital, Jaffna.
- Mr. V. S. Kandapoo is now Staff Assistant, Bank of Ceylon, Colombo.
- Mr. V. Kandasamy is Lecturer at the Palaly Government Training College, Vasavilan.
- Mr. S. Kulathasan is Cashier, Bank of Ceylon, Kurunegala.
- Miss Rajafakshumy Kidnasamy has been successful at the Examination to enter the Ceylon Administrative Service and is now attached to the Department of Rural Development and Cottage Industries, Colombo.
- Mr. S. Kanagaratnam is attached to the Inland Revenue Dept., Colombo.
- Mr. C. Kanapathipillai, Chemist, Illemnite Factory, Pulmodai is now at the School of Mining, Wales, Scotland, on a Scholarship awarded by the Government of Ceylon.
- Dr. S. Kanapathipillai is attached to the General Hospital at Kurunegala.
- Mr. K. Kulasegaram is on the Tutorial Staff of Zahira College, Colombo.

- Mr. C. M. Kandappoo has been promoted Superintendent of Surveys, Survey Department, and is stationed at Galle.
- Mr. P. V. Kanapathipillai is on the Tutorial Staff of Government Central College, Batticaloa.
- Mr. K. Krishnapillai, Government Surveyor is now at Jaffna.
- Mr. M. Kulaveerasingham, Government Surveyor is now at Jaffna.
- Mr. K. Kanapathipillai is Assistant Superintendent of Surveys, Survey Department, Jaffna.
- Mr. S. Karunairajah is a Relief Post Master, attached to Kalmunai Post Office.
- Mr. A. M. M. Kulanayagam, D. R. O., Eravur Pattu, Chenkaladi, is now District Land Officer, Batticaloa District and is attached to the Kachcheri, Batticaloa.
- Mr. T. Kathirgamanathan, Technical Assistant, Irrigation Department is now attached to the Hingurakoda Sub-Division.
- Mr. N. Karunakaran has been appointed Junior Assistant Engineer to the Irrigation Department by the Public Service Commission.
- Mr. E. Kanagaratnam is Apothecary attached to the Government Hospital at Ratnapura.
- Mr. M. Kathirgamasothy is Assistant Chemist, Gal Oya Sugar Industries, Hingurana.
- Mr. P. Kanapathipillai is Post Master, Poonakari.
- Mr. R. Kailayalingam is Divisional Officer, Agrarian Services, Trincomalee.
- Mr. K. Kuganesan is attached to the General Hospital, Manthikai, Point Pedro.

- Mr. J. J. Kumaradas is Executive Engineer, P. W. D. Batticaloa.
- Mr. P. Kanagasingham, Post Master and Signaller is attached to the C. T. O., Colombo.
- Mr. S. V. Kasinathan, B. A. Special Philosophy — 2nd class has been appointed Lecturer, University of Ceylon, Peradeniya.
- Mr. C. Manickavasagar is Assistant Commissioner of Local Government, Jaffna.
- Mr. N. Mahalingam, Government Surveyor is now at Elehera, Matale.
- Mr. P. Murugaiah, Post Master and Signaller, is now attached to the C. T. O., Colombo.
- Mr. R. Muthukumarasamy is attached to the Social Service Department, Colombo.
- Mr. A. Mathiapparanam is Chief Accountant, Food Control Department, Colombo.
- Mr. S. Murugavel is Divisional Revenue Officer, Koralaipattu, Valaichchenai.
- Dr. A. Mylvaganam is attached to the General Hospital, Pollonaruwa.
- Mr. P. K. Muthukumarasamy is Post Master, Mannar.
- Mr. P. Murugesu is Apothecary - in - charge, Government Dispensary, Point Pedro.
- Mr. R. D. Mylvaganam is attached to the Valuation Department, Colombo.
- Mr. C. T. Mylvaganam, Advocate, Batticaloa, is a Member of the Board of Directors, People's Bank, Ceylon.
- Mr. K. Sivananthanayagam is Lecturer at the Government Training College, Batticaloa.

- Mr. K. Manickam is Lab. Technologist, General Hospital, Anuradhapura.
- Mr. V. Nadarajah is Principal, Sacred Heart College, Karaveddy.
- Mr. V. Nadarajah, Inspector of Telegraphs and Signals, C. G. R., is now stationed at Nugegoda.
- Mr. N. Nadarajah has been re-elected Chairman, Urban Council, Pt. Pedro.
- Mr. G. Nallarathnam, Post Master and Signaller, is now at the Trincomalee Post Office.
- Mr. K. Namasivayam is Superintendent of Surveys, Survey Department, Pollonaruwa.
- Mr. V. S. Nadarajah is Marketing Officer, Colombo.
- Mr. A. S. Nadarajah, Retired Village Headman, Puloly West, Point Pedro is now a Store Keeper under the G. P. S. Scheme and is at Kokkaddichcholai, Batticaloa.
- Mr. S. Nadarajah is on the Tutorial Staff of Nelliady Madya Maha Vidyalaya, Karaveddy.
- Mr. R. Nadesalingam is Irrigation Engineer, Colombo.
- Dr. R. Nadarajah is attached to the Mental Hospital, Angoda.
- Dr. K. K. Nadarajah is attached to the General Hospital, Gampola.
- Mr. C. Navaratnam is Sub-Inspector of Police, Galle.
- Mr. A. Navaratnam, Assistant Superintendent of Police, Police Training School, Kalutura is on transfer orders to proceed to Central Province (Kandy).
- Mr. M. Nadarajah, Divisional Investigating Inspector, Postal Department, is following a Course of Training in Postal Services in Japan, on a Scholarship awarded by the Government of Ceylon under the Japanese Aid.

- Mr. R. Nadarajah is Supervising Officer, Post Office, Panadura.
- Mr. A. Navaratnam is attached to the Air Port at Palaly, Jaffna.
- Mr. A. K. Nadarajah is Shroff, Eastern Paper Mills Corporation, Valaichenai.
- Mr. S. Navaratnarajah is on the Staff of Methodist Central College, Batticaloa.
- Mr. V. Pasupathy is Assistant Lecturer, Department of Bio-Chemistry, Faculty of Medicine, University of Ceylon, Peradeniya.
- Mr. S. Peethamparam is attached to the Inland Revenue Department, Colombo.
- Mr. S. Pasupathy is Assistant Lecturer at the Collegiate Section of Jaffna College, Vaddukoddai.
- Mr. E. A. Paikiyam is a Foreman at the Gal-Oya Sugar Industries, Hingurana.
- Mr. A. Pasupathy is attached to the Department of Agriculture, Peradeniya.
- Mr. S. K. Paikkiyam is Assistant Valuer, Valuation Department, Colombo.
- Mr. S. Perasiriyam is Assistant Chemist., Department of Government Electrical Undertakings, Colombo.
- Mr. S. Piraisoody is now attached to the Ceylon Trawlers Ltd., Colombo.
- Mr. S. Pararajasingham, Post - Master and Signaller, is now at Peradeniya Post Office.
- Mr. R. Ponnampalam is on the Staff of American Mission College, Uduppiddy.
- Mr. B. J. Paramadas is Irrigation Engineer, Minipe Sub-Division.
- Mr. S. Paramsothy is attached to the Police Office, Jaffna.

Mr. S. Rajalingam, Sub-Inspector of Police, is now at Matara.

Mr. R. Rajendran, V. C. O. Mullaitivu, has now been transferred to Kalmunai.

Mr. C. Ramachandran is attached to Browns Gp., Colombo.

Mr. R. Ramachandran who is on the Staff of Maha Vidyalaya, Kattankudy is also a visiting Lecturer at the Government Training College, Batticaloa.

Mr. K. B. Ratnayake has been elected as the Member to represent the Anuradhapura Electorate in the Parliament of Ceylon.

Mr. S. Rajalingam is Lecturer at the Aquinas, Colombo.

Mr. T. Ratnasabapathy who was on the tutorial staff of Chithampara College, Valvetitturai is now a Lecturer at the Government Technical College, Kokuvil, Jaffna.

Mr. Douglas Rajanayagam, S. O., P. W. D. is now at Colombo North.

Mr. R. Rajadurai, Post Master and Signaller, is now at Kandy Post Office.

Mr. K. Rajasingham is P. H. I., Point Pedro.

Mr. C. Rasa who was attached to the Police Office at Jaffna has now been transferred to Colombo.

Mr. S. V. Rajamanickam, Government Apothecary is now attached to the Government Hospital, Nikawewa.

Mr. S. Ratnasabapathy is Principal, Nelliady Madya Maha Vidyalaya, Karaveddy.

Mr. C. Rajadurai, Principal, Vantharumoolai Madya Maha Vidyalaya, Batticaloa is on transfer orders to proceed to Stanley Central College, Jaffna in the same capacity.

- Mr. S. Rajaratnam is attached to the Inland Revenue Department, Colombo.
- Mr. M. Ramakrishnan is on the Tutorial Staff of Nelliady Madya Maha Vidyalaya, Karaveddy.
- Mr. S. Rajadurai, Guard, C. G. R. is now stationed at Maradana.
- Mr. A. Rajaratnam is on the Tutorial Staff of Nelliady Madya Maha Vidyalaya, Karaveddy.
- Mr. M. Ratnasabapathy is on the Tutorial Staff of Nelliady Madya Maha Vidyalaya, Karaveddy.
- Mr. A. Sabaratnam, a former Vice-Chairman of the Town Council, Point Pedro and retired Station Master, has been appointed a Justice of the Peace.
- Mr. K. Sri Sivalingam has been selected as an Assistant Superintendent of Surveys, Survey Department, and is stationed at Galgamuwa.
- Mr. S. Sri Vamadeva, Assistant Superintendent of Surveys, is attached to the Head Office of the Survey Department, Colombo.
- Mr. M. Sivagnanasunderam is Government Surveyor, Galgamuwa.
- Mr. M. Sivasithamparanathan is Visiting Lecturer at the Palaly Government Training College, Vasavilan.
- Mr. S. Shanmuganathan, Sub-Inspector of Police is now at Matara.
- Mr. F. Shanmugalingam, Divisional Officer, Agrarian Services is now at Mullaitivu.
- Dr. R. Somalingam is attached to the General Hospital, Colombo.
- Mr. N. Sivarajah, A. C. L. G. Vavuniya, has been transferred to Trincomalee, in the same capacity.

- Mr. K. Selvaratnam is attached to the Education Department, Colombo.
- Mr. C. Sivapatham, Sub-Inspector of Police, is at Mannar.
- Mr. T. Sithamparanathan has been appointed Junior Engineer to the Planning Division of the Department of Education, Colombo, by the Public Service Commission.
- Mr. S. Sabanathan has been appointed Junior Assistant Engineer to the Irrigation Department, by the Public Service Commission.
- Mr. V. Sithamparanathan is Post Master, Chenkaladi.
- Mr. S. Satkunanathan is Lecturer at the Battersea College of Technology, U. K.
- Mr. N. Sornalingam, Government Apothecary is now at Nuwara Eliya.
- Dr. K. Senathirajah is House Officer, General Hospital, Matale.
- Mr. V. Santhirasegaram is Shipping Master at the Port of Colombo.
- Mr. K. Sabapathypillai is Senior Assistant at the Post Office Hatton.
- Mr. M. Sivalingam, Post Master and Signaller, who was at Hingurakgoda has been transferred to Batticaloa Post Office.
- Mr. K. T. Subramaniam, Food and Price Control Inspector, Eravur Pattu is stationed at Chenkaladi.
- Mr. R. Sithamparapillai is at the Bank of Ceylon, Point Pedro.
- Mr. K. Sivanantham is attached to the Postal Savings Department, Colombo.
- Mr. S. Sittampalam is Supervising Officer, Post Office, Anuradhapura.

- Mr. K. Sivanathan is Lecturer at the Palaly Government Training College, Vasavilan.
- Mr. M. Sivarajah is Post Master, Kahatagasdigiliya.
- Mr. S. Sabaratnam is attached to the Inland Revenue Department, Colombo.
- Mr. V. K. Samuel, Bio-Chemist, is attached to the Medical Research Institute, Colombo.
- Dr. M. Sathianathan is attached to the General Hospital, Colombo.
- Mr. R. K. Sivalingam is now attached to the Ceylon Trawlers Ltd. Colombo.
- Mr. S. Sotheeswaran is Assistant Lecturer in Chemistry, University of Ceylon.
- Mr. J. T. Satkunanantharajah, Post Master and Signaller, is now at Kalmunai Post Office.
- Mr. S. Sivasubramaniam is Assistant Research Officer, Tea Research Institute, Talawakelle.
- Mr. V. K. Subramaniam is now Acting Divisional Officer, Department of Rural Development and Cottage Industries, Batticaloa.
- Mr. M. Tharmaratnam is Secretary, District Courts, Chilaw.
- Dr. A. Thuraiajah is Lecturer at the University of Ceylon in Civil Engineering.
- Mr. R. Thailayalingam is Divisional Officer, Agrarian Services, Akkaraipattu.
- Mr. S. Thambithurai, Post Master and Signaller, is at Anurapura Post Office.
- Mr. R. D. Subramaniam is Co-operative Circuit Inspector, Jaffna.
- Mr. K. Thavarajah is Advocate, practising at Hultsdorf, Colombo.

- Mr. S. Thanikasalam is Assistant Director of Education, Northern Region, Jaffna.
- Mr. A. Thavarajah is attached to the Office of the Local Government Service Commission, Colombo.
- Mr. K. Tharmalingam is Vice-Principal, Nelliady Madya Maha Vidyalaya, Karaveddy.
- Mr. C. Tharmalingam is Principal, Karanavai Maha Vidyalaya, Karaveddy.
- Mr. V. Thangarajah is Principal Varany Maha Vidyalayam, Kodikamam.
- Mr. A. Thavalingam is now at the Bank of Ceylon, Jaffna.
- Mr. A. Thiruchelvam is attached to Carson Cumberbatch & Co. Ltd., Colombo.
- Mr. S. Tharmakularajah is attached to the People's Bank, Kalmunai Branch.
- Dr. T. Upendran is attached to the General Hospital, Nuwara Eliya.
- Mr. V. Vallipuram is attached to the Police Station, Trincomalee.
- Mr. S. Vallipuram is at the Bank of Ceylon, Point Pedro.
- Mr. S. Vinayagalingam has been successful at the Examination to enter the Ceylon Administrative Service and is at the moment undergoing training at the Kachcheri, Trincomalee.
- Mr. P. Veerapathiramahadeva, Government Surveyor is now at Batticaloa.
- Mr. S. Vamadeva, Government Surveyor, is now at Polonnaruwa.
- Mr. K. Velauthapillai is now Divisional Irrigation Engineer, Northern Region, and is stationed at Vavuniya.

Mr. M. Vijeyaratnam is Administrative Assistant, the Kacheri, Trincomalee.

Mr. P. Vigneswara has been appointed Junior Assistant Engineer to the Irrigation Department, by the Public Service Commission.

Dr. S. Veluppillai is Lecturer, Department of Tamil, University of Ceylon.

Mr. K. Vijeyanatham is attached to the W & O. P. Division of the Treasury, Colombo.

Mr. R. Vallipuram is on the Tutorial Staff of Madya Maha Vidyalaya, Gampola.

Mr. T. Vijeyaraj is Assistant Chemist, Sri Lanka Sugar Corporation, Kantalai.

Mr. K. Vivekanantham is Apothecary at Agrapatna Estate, Talawakelle.

Dr. Phillip Veerasingham is attached to the Children's Hospital, Colombo.

Mr. N. Vijeyaratnam is attached to H. M. Customs Valvettiturai.

Mr. S. Vinasithamby is Assistant Analyst, Government Analyst Department, Colombo.

Dr. S. Vairavanathan is M. O. in Charge of the Chest Clinic at Batticaloa General Hospital.

Mr. Y. Veluppillai is on the Tutorial Staff of Vantharumoolai Madya Maha Vidyalaya, Batticaloa.

Mr. K. Vivekananthan is Government Apothecary, Government Hospital, Matara.

Mr. T. Wignarajah is an Instructor at the Hardy Institute of Technical Training, (Gal Oya Development Board) Amparai.

CALLING ALL OLD HARTLEYITES!

We (the Compilers of the Alumni Section for the Miscellany) invite all old Hartleyites to send us information for publication in this column. Please keep us informed about promotions, transfers, success at examinations, new appointments etc, to help us in compiling a more comprehensive list.

Please help us. We will be happy to receive all such information about Old Hartleyites. All news for inclusion in the next Number of the Miscellany, should reach us before the end of December, 1966, please.

Thank you.

Compilers : A. Somasunderampillai
S. Nanthagobal.

COLLEGE OFFICE-BEARERS 1965

PREFECTS' GUILD

Head Prefect :

M. Nadarajasundram (Jan Oct.)
N. V. Navaratnasingam (Oct.) acting

Deputy Head Prefect :

N. V. Navaratnasingam (Jan-Oct.)
S. Mahendran (Oct) acting

Senior Prefects :

V. Kunanandam (Jan-Oct.)
S. Surendranathan
K. Balasubramaniam

Junior Prefects :

P. Radhakrishnan
J. Thampapillai

N. Sugumaran
 S. Inpanathan
 P. Balasubramaniam
 M. Balasubramaniam
 C. T. Thiyagendran
 R. Kailanathan
 R. Edwards
 R. P. Radhakrishnan
 C. Mahendran
 T. Jeyarajah

THE HOSTEL

Sub-Warden : Mr. W. N. S. Samuel
Boarding Master : Mr. J. I. Thambirajah
Asst. Boarding Master : Mr. A. Mark
Head Prefect : P. Radhakrishnan
Deputy Head Prefect : V. D. Ratnanathan
Prefects : V. J. Ratnarajah
 E. Ramaraj
 M. Parathalingam

LITERARY ASSOCIATIONS

H. S. C. UNION

Vice-Patron : Mr. S. S. Manuelpillai

First Term	Second Term	Third Term
------------	-------------	------------

President :

T. Jegatheeswaran	K. Sithiravelautham	J. Thampapillai
-------------------	---------------------	-----------------

Secretary :

*A. Sivasithamparam	R. Kailanathan	K. Balasubramaniam
---------------------	----------------	--------------------

Vice-President :

T. Jayaraj	A. Sivasithamparam	K. Sithiravelautham
------------	--------------------	---------------------

Treasurer :

V. Shanmuganathan	S. Satchithanantham	A. Sivasithamparam
-------------------	---------------------	--------------------

H. S. C. PREP. UNION*Vice - Patron :* Mr. S. C. Rajasingam

	First Term	Second Term	Third Term
<i>President :</i>		K Sivapalan	S. Pirathapan
<i>Vice-President :</i>	S. Jayapathmarajah		C. Nadarajah
<i>Secretary :</i>		R. Kirupairajah	R. Sivasubramaniam
<i>Asst. Secretary & Treasurer</i>	P. Arunothayam		S. Jayapathmarajah
<i>Tamil Editor :</i>	R. Sivasubramaniam		V. Paramaguru
<i>English Editor :</i>	S. Mithrkrishnan		B. Sri Ranjan

SOCIAL SCIENCE ASSOCIATION

Vice-Patrons : Mr. S. P. Nadarajah
Mr. J. J. Atputharajah

	First Term	Second Term	Third Term
<i>President :</i>	K. Manoharan	S. Pathmayogan	K. Navaratnam
<i>Vice-President :</i>	V. Eliathamby	S. Vigneswaran	P. Arunodhayam
<i>Secretary :</i>	T. Jegatheeswaran	M. Sripathy	K. Paramsothy
<i>Asst. Secretary & Treasurer :</i>	B. Subramaniam	E. Jerry	K. Sivapalan
<i>Editor :</i>	A. Mariyathas	T. Jegatheeswara	C. Yoganantharajah

Asst. Editor :

V. Nadarajah B Subramaniam N. Thangarajah

Librarian :

R. Sivagnanasundaram R. Sivagnanasundaram R. Sivagnanasundaram

SCIENCE ASSOCIATION

Vice Patrons : Mr. M. Atputhanathan (Jan-Sept)
Mr. A. Thigamparalingam (Oct-Dec.)

First Term Second Term Third Term

President :

L. Sabaratnam M. Balasubramaniam S. Satchithanatham

Vice-President :

B. Sriranjana S. Satchithanatham K. Thiruchelvarajah

Secretary :

T. Thiruvendran R. Sivasubramaniam R. Kirubairajan

Asst. Secretary & Treasurer :

T. Thiagendran T. Thiagendran T. Thiagendran

Auditor :

R. Yogasingam R. Yogasingam R. Yogasingam

Librarian :

T. Kathiravetpillai T. Kathiravetpillai T. Kathiravetpillai

Editors :

B. Sri Ranjan B. Sri Ranjan B. Sri Ranjan
S. Ananthakumar S. Ananthakumar S. Ananthakumar

Committee Members Form VI Upper 'A'

S. Thillainathan N. Thevarajah V. Kulandran

Form VI Upper 'B'

A. Sivakumar A. Sivakumar P. Thevakulandran

Form VI Upper 'C'

Miss K. Kanapathipillai

Form VI Lower 'A'

R. Sivasubramaniam A. Krishnamoorthy V. Paramakuru

Form VI Lower 'B'

K. Shanmugavadivel S. Sritharan M. Thirugnanalingam

Form V 'A'

K. Vivekananthan V. Jeyakumar V. Vasanthakumar

Form V 'B'

S. Parathalingam S. Ananthakumar R. Ravindran

Form V 'C'

R. Yohendran V. Thangavelautham C. Chelliapillai

Form VI 'A'

K. Ratnagobal P. Rajakumar D. Balasingam

**CO-OPERATIVE SUPPLY AND
THRIFT SOCIETY**

- President* : Mr. S. P. Nadarajah
Vice-President : Mr. W. N. S. Samuel
Treasurer : Mr. M. Atputhanathan (Jan -Sept.)
 Mr. M. Shanmuganathan (Oct-Dec)
Student President : R. Arulanantham
Secretary : A. Sivakumar
Asst. Secretary : R. Kailainathan
Committee Members: J. Thambapillai
 A. N. Selvachandran
 S. Shanthikumar
 K. Arabindan
 S. Sivachandran
 K. V. Kulachandran

STUDENT CHRISTIAN MOVEMENT

Vice-Patron : Mr. S. C. Rajasingham

First Term	Second Term	Third Term
<i>President</i> :		
J. P. Jeyasundram	K. Selvapiragasam	E. Ramraj
<i>Secretary</i> :		
L. Sabaratnam	J. P. Jeyasundram	R. Kirubairajan
<i>Treasurer</i> :		
D. M. Vethaparanam	V. J. Ratnarajah	J. S. Sathiyathan

SCOUT TROOP

Group Scout Master : Mr. Sam Thampapillai
Scout Master : Mr. S. Vinayagalingam (Jan-June)
Troop Leader : K. Srijeyaramachandran

<i>Patrol</i> :	<i>Leader</i> :	<i>Second</i> :
Peacock	T. Thampapillai	M. Panchadcharam
Kingfisher	T. D. Sathiyagiri	S. Jeyalingam
Ramanathan	S. Ariyalingam	S. Ratnakumar
Navalar	K. Krishnarajah	T. Satcunam

WOLF CUB PACK

Akela : Mrs. E. R. Rajaratnam
Baloo : Mrs. I. Sabaratnam
Pack Leaders : N. Sivakumar
 K. Lalithakumar
 S. Sugumar
 J. Jayakumar
 B. Suganthan

PHOTOGRAPHIC SOCIETY

President : Mr. M. Atputhanathan (Jan.—Sept.)
Mr. V. Rajanayagam (Oct.—Dec.)

Secretary : S. Narendran

Students' President : A. Logeswaren

Committee Members: C. P. Thevakulendran
R. Sivasubramaniam
R. Arulanantham
K. Arabindan
S. Sathanantham

Studio Assistants : A. Kumareswaran
R. Arulanantham
K. Arabindan
T. Sivanadarajah
R. Sivasubramaniam

HOSTEL UNION

First Term	Second Term	Third Term
<i>President :</i> V. D. Ratnanathan	A. Sri Paramathma	C. Balasubramaniam
<i>Vice - President :</i>	R. Thurairatnam	D. S. S. V. Thurairajah
<i>Secretary :</i> A. Jegasothy	S. Sriskantharajah	D. Ratnasingam

HOUSES**Abraham House [Red]**

<i>Master-in-Charge :</i>	Mr. R. R. Blanchard
<i>Captain :</i>	P. Thevakulendran
<i>Vice-Captain</i>	R. Yogasingam
<i>Athletic Captain :</i>	N. Ganendran
<i>Secy. & Treasurer :</i>	P. Sathianathan

Kanapathipillai House [Blue]

<i>Master-in-Charge :</i>	Mr. C. Ratnavel
<i>Captain :</i>	T. Sithamparanathan
<i>Vice-Captain :</i>	T. W. Jeyarajah
<i>Athletic Captain :</i>	V. Santhiranayagam
<i>Secy. & Treasurer :</i>	S. Sivasubramaniam

Paulpillai House [Yellow]

<i>Master-in-Charge :</i>	Mr. A. Thigamparalingam
<i>Captain :</i>	K. Navaratnam
<i>Vice-Captain :</i>	V. Sriranganathan
<i>Athletic Captain :</i>	A. Sriparamathma
<i>Secy. & Treasurer :</i>	V. Shanmuganathan

Sherrard House [Green]

<i>Master-in-Charge :</i>	Mr. S. P. Nadarajah
<i>Captain :</i>	P. Thirunavukarasu
<i>Vice-Captain :</i>	S. Vamadeva
<i>Athletic Captain :</i>	A. Selvarajah
<i>Secy. & Treasurer :</i>	K. Manoharan

Thamotharam House [Purple]

<i>Master-in-Charge :</i>	Mr. Sam. Thampapillai
<i>Captain :</i>	S. Satchithanathan
<i>Vice-Captain :</i>	N. Pathmanathan
<i>Athletic Captain :</i>	M. Parathalingam
<i>Secy. & Treasurer</i>	N. Sivasubramaniam

TEACHERS' GUILD

<i>President :</i>	Mr. J. J. Atputharajah
<i>Secretary & Treasurer :</i>	Mr. J. S. Rajaratnam
<i>Committee Members :</i>	Mrs. S. Sellathurai Mr. M. Balasubramaniam Mr. F. Masilamany

SPORTS

Prefect of Games : Mr. P. Ahamparam

Master-in-Charge	Captain	Vice-Captain
Volleyball :		
Mr. S. Kandasamy	A. Sivarajah	T. Kumarasingam
Cricket 1st XI:		
Mr. P. Ahamparam	M. Nadaraja-sundaram	R. C. Arnold
Cricket 2nd XI :		
Mr. M. Balasubramaniam	A. Sivapalan	M. Selvanandara- rajah
Cricket 3rd XI:		
Mr. M. Thambiah	M. Mahadeva	N. Navakumar

Master-in-Charge	Captain	Vice-Captain
Athletics ;		
Mr. S. G. Deva	P. Rathakrishnan	V. Santhiranayagam
Football 1st XI :		
Mr. C. Ratnavel	P. Balasubramaniam	K. Navaratnam
Football 2nd XI :		
Mas. D. M. Vetha- paranam	C. Chelliahpillai	R. Thilagaratnam
Football 3rd XI :		
Mas. K. Selvapira- gasam	V. Sarathchandra	N. Vallipurathan

PHOTOGRAPHS — 1965

Prefects :

Standing (L — R) : 2nd row : R. P. Radhakrishnan,
R. Edwards T. Jeyarajah.

1st row : N. Sugumaran, M. Balasubramaniam,
P. Radhakrishnan, P. Balasubramaniam,
J. Thampapillai, S. Inpanathan, C. Mahendran,
C. T. Thiyagendran.

Seated (L — R) : Mr. R. M. Gunaratnam (Vice-Principal),
S. Surendranathan, S. Mahendran, M. Nada-
rajasunderam (Head Prefect), N. V. Nava-
ratnasingam (Deputy Head Prefect), V. Guna-
nandan, K. Balasubramaniam, Mr. K.
Pooranampillai, (Principal).

Hostel Prefects :

Standing (L — R): V. J. Ratnarajah, R. Edwards
M. Parathalingam.

Seated (L — R): Mr. A. Mark, Mr. A. Thampirajah
(Boarding Master), V. D. Ratnanathan (Deputy
Head Prefect), P. Radhakrishnan (Head Pre-
fect), Mr. W. N. S. Samuel, Mr. R.
M. Gunaratnam, Mr. K. Pooranampillai,
(Principal).

Cricket 1st Team :

Standing (L — R): V. J. Ratnarajah, C. Chelliapillai,
K. Navaratnam, E. P. Satchithanathan,
K. Sriskandarajah, P. Balasubramaniam,
M. Kalakandan, R. Thurairatnam.

Seated (L — R): Mr. P. Ahamparam (Prefect of
Games and Coach), V. D. Ratnanathan,
N. Sivagurunathan, M. Nadarajasundaram
(Captain), S. Mylvaganam, A. N. Selva-
chandran, Mr. K. Pooranampillai (Principal).

Absent : R. C. Arnold (Vice-Captain) and S. M. Abraham.

Cricket 2nd Team :

Standing (L — R): B. Balendran, N. Nesarajah, M. A.
Theivendran, V. Sornalingam, S. Thayala-
singam, A. Luxmikanthan, S. Prathapan,
D. K. Buell, V. Balaganesan, R. Jeyasingam,
B. R. Manuelpillai.

Seated (L — R): Mr. P. Ahamparam (Prefect of Games),
Mr. M. Balasubramaniam (Coach), M. Sel-
vanandarajah, A. Sivapalan (Captain), R. Thilaga-
ratnam (Vice-Capt.) M. Anandakumar, Mr. K.
Pooranampillai (Principal).

Cricket 3rd Team :

Standing (L — R): T. Jegatheson, V. Jesurajah, N. Thavakumar, K. Ramdas, S. Vasanthan, K. Sivamohan, K. Balendran, S. Sathananthan, A. Theivendran.

Seated (L — R): Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. Marcus Thambiah (Coach), N. Navakumar, M. Mahadevan (Captain), M. Sritaran (Vice-Captain), S. Vallipuranathan, Mr. K. Pooranampillai (Principal).

Football 1st Team :

Standing (L — R): V. J. Ratnarajah, R. Yogasingam, V. Nithiyatham, M. Selvanandarajah, K. Sriskandarajah, S. Sithamparanathan, V. Thirukumar, M. Kalakandan, R. Thurairatnam.

Seated (L — R): Mr. P. Ahamparam (Prefect of Games & Coach) N. Pathmanathan, K. Navaratnam, P. Balasubramaniam (Captain), K. Ramavel, V. Sri Ranganathan, Mr. K. Pooranampillai (Principal)

Football 2nd Team :

Standing (L — R) 2nd row : M. Rajeswaran, M. Anandakumar, S. Vasanthan, S. Jeyapathmarajah.

1st row : A. Sivapalan, V. Balaganesan, S. Kamaleswaran, S. Inpanathan, D. K. Buell, V. Sornalingam, S. Anandan, V. Jesurajah.

Seated (L — R): Mr. P. Ahamparam (Prefect of Games). D. M. Vethaparanam (Coach) R. Thilagaratnam, C. Chelliahpillai (Captain) A. Jegasothy, R. Palakrishnan, Mr. K. Pooranampillai (Principal).

Football 3rd Team :

Standing (L—R) : N. Navakumar, B. R. Manuelpillai, K. Balendran, K. Sivamohan, T. Gengatharan, K. Ramdas, S. Sathananthan, N. Thavakumar, S. C. Krishnapavan.

Seated (L—R) : Mr. P. Ahamparam (Prefect of Games), K. Selvappirakasam (Coach), S. Vallipuranathan, V. Saratchandra (Captain), M. Sritharan, M. Mahadevan, Mr. K. Pooranampillai (Principal)

Volleyball Team :

Standing (L—R) : K. Navaratnam, S. Kamaleswaran, T. Sri Paramathma, S. Balachandran, P. Arulandam, A. Athavan, N. Sivasubramaniam.

Seated (L—R) : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. S. Kandasamy (Coach), P. Balasubramaniam, T. Kumarasingam (Vice-Captain), P. Thirunavukkarasu, S. Inpanathan, Mr. K. Pooranampillai (Principal).

Absent : A. Sivarajah (Captain).

Athletic Team :

Standing (L—R): 2nd row : A. Jegasothy, V. Jesurajah, N. Kathiravetpillai, M. Sritharan, N. Illangovan, S. Shanmuganathan, K. Kuganesan, T. Sri Paramathma, R. Yogeswaran, S. Ratnakumar, V. Mathivanan, V. Saratchandra.

1st row : C. Chelliahpillai, S. Anandan, M. Selvanandaram, S. Vasanthan, M. Sritharan, V. Thirukumar, P. Sathianathan, K. Sivamohan, V. Nithyanathan, D. K. Buell, B. Ramachandran, V. J. Ratnarajah.

Seated (L—R) : Mr. P. Ahamparam, (Prefect of Games), Mr. S. G. Deva (Coach), C. Mahendran, T. Jeyarajah, S. Kamalendran, P. Radhakrishnan (Captain), V. Santhiranayagam, (Vice-Captain), N. Sugumar, S. Inpanathan, M. Parathalingam, Mr. K. Pooranampillai (Principal).

Ground : C. J. Manuelpillai, K. Jegathesan, R. Alvappillai, V. Selvanandam, K. Krishnapavan, V. Prathapan, T. Navaratnasingam, S. Wijeyakumar, P. Anpalagan.

Absent : A. Selvarajah

The Scout Troop :

Standing 2nd row : S. Krishnalingam, N. Nallalingam, V. Kulachandran, V. Sathiyaseelan, K. Sithamparapillai, N. Rajakumar.

1st Row : S. Jeyaram, S. Nandakumar, S. Sathananthan, M. Sivasubramaniam, K. Arabindan, S. Ratnakumar, K. Wickramabaskaran, S. Pathmathason, V. Satcunam.

Seated : Mr. Sam Thampapillai (Scout Master), T. Sathiyagiri, S. Krishnarajah, V. Sri Jeyaramachandran (Asst. Scout Master), S. Ariyalingam, T. Thampapillai, Mr. K. Pooranampillai (Principal).

The Cub Pack :

Standing 2nd row : B. Emmanuel, S. Sritharan, S. Sivakumar, K. Mathivanan, G. Abraham, V. Krishnanantharajah, S. Sivakumar.

1st. row : J. Jeyarajan, A. Rudrarajan, K. Manoharan, S. Shanmuganathan, S. Manoranjan, S. Shanthikumar, R. Sritharan J. Thirukumar, E. Mohan, S. Wijayakumar, S. Sooriyakumar.

Seated : (L—R) : Mr. Sam Thampapillai (Scout Master)
Mrs E. R. Rajaratnam (Teacher in Charge), B.
Suganthan, S. Sugumur, N. Sivakumar K.
Lalithakumar, Mrs. I. Sabaratnam, Mr. K. Pooranampillai (Principal)

Ground ; B. Jeyan Ranjit, V. Satcunaseelan, C. J. Manu-
velpillai, P. Sathanathan, V. Thiviyakumar.

The P. T. Squad—Under 19

Standing (L—R) 2nd row : R. Jayasingam, S. Vallipura-
nathan, A. Sivapalan, S. Wigneswaramoorthy,
B Balendran.

1st. row : R. Balakrishnan, S. Anandan, M. Sritharan,
T. Jeyarajah, S. Kamaleswaran, S. Prathapan,
B Ramachandran, D. K. Buell, S. Shanthiku-
mar.

Seated (L—R) : Mr S. G. Deva (Master in Charge), V.
Gopalachandran, S. Thalayasingam, R. Edwards,
M. Anandakumar (Leader), J. J. Gunaratnam,
M. Parathalingam, C. Mahendran, Mr. K.
Pooranampillai (Principal).

P. T. Squad -- Under 16.

Standing (L—R) 2nd row : T. Sathiamoorthy, R. Harendra
P. Rajakumar, V. Saratchandra, L. J. Jeevamitran,
V. Paramaguru, V. Mahendran, S. Sathiamoorthy,
M. Jegarajasingam, M. Mahadeva, K. Ratnagobal.

1st row : K. Kanagalingam, R. Madhavan, N. Illangovan,
M. A. Theivendran, S. Sathanathan, K. Ram-
das, V Ratnasingam, K. Wickramabaskaran,
M. Chandramohan.

Seated : Mr. S. G. Deva (Master in Charge), S. Vasanthan,
V Sornalingam, B. R Manuelpillai, N. Nava-
kumar, M. Sritharan, M. Selvanandarajah, Mr. K.
Pooranampillai (Principal).

Inter House Volleyball Champions.

Standing (L—R) : M Vidakandan, S. Nithyananthan, S. Sivasubramaniam, V. Thirukumar, M. Anandakumar.

Seated (L—R) : Mr. S. Sellathurai (Acting House Master), V. Santhiranayagam, K Ratnavel (Vice-Captain), T Sithamparanathan, M. Kalkandan.

Absent : A. Sivarajah (Captain)

Inter-House Football Champions (Seniors)

Standing (L—R) : Mr. Sam Thampapillai (House-Master), A. Sivalingam, S. Thiyagalingam, V. Nithyananthan, A. Athavan, K. Sriskandarajah, M. Sritharan, N. Sivasubramaniam, V. Pathmanathan, S. Satchithanatham (House-Captain).

Seated (L—R) : A. Kathirgamalingam. S. Mahendran, N. Pathmanathan, C. Balasubramaniam, (Captain), P. Radhakrishnan, N. V. Navaratnasingam, E. P. Satchithanathan.

Football Over-all Champions

Standing (L—R) 2nd row: M. Sritharan, K. Thiruchelvam, S. Santhiralingam, S. Shanmuganathan, T. Shanmuganathan, N. Thavakumar, S. Thurairajasingam, S. Vasanthakumar.

1st row : R. Sivagnananasundram, K. Manoharan, K. Navaratnam, T. Jeyarajah, R. Kanaganayagam, S. Kamaleswaran, A. Jegasothy, R. Yogendran, C. Chelliahpillai.

Seated (L—R) : Mr. S. P. Nadarajah, (House-Master), S. Vamadeva, S. Balendran, K. Theivendran, P. Thirunavukkarasu, S. Sriskandarajah, Mr. J. S. Rajaratnam.

Ground (L—R) : S. Anandarajah, S. Krishnapavan, R. Balakrishnan, K. Murugathas.

Inter House Athletic Champions

Standing (L—R) : A. Sivagnanam, S. Anandarajah, T. Thangavel, N. Thavakumar, M. Sritharan, S. Shanmuganathan, A. Jegasothy, N. Illangovan, P. Murugathas.

Seated (L—R) : Mr. S. P. Nadarajah (House Master), S. Vamadeva, (Athletic Captain), S. Kamaleswaran, P. Thirunavukkarasu (House-Captain), C. Chelliahpillai, T. Jeyaraj, Mr. J. S. Rajaratnam.

Ground (L—R) : V. Selvanandam, S. Wijeyakumar, T. Gnanavel, R. Alvappillai.

Inter House Football Champions—Juniors

Standing (L—R) : S. Krishnapavan, S. Santhalingam, K. Thiruchelvam, M. Sritharan, S. Kamaleswaran, R. Yogendran, S. Vasanthakumar, P. Murugathas, R. Balakrishnan.

Seated (L—R) : Mr. S. P. Nadarajah (House-Master), P. Thirunavukkarasu, C. Chelliahpillai, S. Balendran, A. Jegasothy, S. Vamadeva Mr. J. S. Rajaratnam.

Cricket Teams — Past vs Present

Seated (L—R) : Mr. M. Thavalingam, Mr. E. L. S. Thamotharam, Mr. K. Balakrishnan, P. Balasubramaniam (Captain), Mr. K. Manickanayagam (Captain), Mr. S. Kathirgamathamby, Mr. S. Kandasamy, Mr. M. Ramakrishnan.

Standing : (First row) Mr. K. Rajalingam, Mr. C. Balasingam, (Secretary P. P. A.), A. Sivapalan C. Chelliahpillai, S. Sri Renganathan, K. Navaratnam, P. Satchithanantham, Mr. V. Sethunayagam, M. Selvanantharajah, Mr. W. N. S. Samuel (Secretary P. P. A.) Mr. T. Sabapathipillai.

Standing (Second row) : V. J. Ratnarajah, M. Kalakandan, K. Sriskandarajah, Mr. M. Sivagnanasundaram, V. Balaganeshan, C. T. Rajendran,

Winners of the First place in the Tamil Literary Contests:-

Seated (L-R) : Mr. K.G. Mahalingam (Organiser) K.Srijeyaramachandran, K. Vivekanantham, K. Sivapalan.
Mr. K. Pooranampillai (Principal)

Standing (L-R) : R. Rajeswaran, K. Sundaralingam, S. Jeyasundram, P. Balasubramaniam.

V. T. A. and School Declamation Contest—English—Prize Winners:-

Standing (L-R) : A. R. Manuelpillai, D. Thampapillai, S. Anandakumar, B. R. Manuelpillai, P. Balasubramaniam, C. J. Manuelpillai.

Seated (L-R) : Mr. Sam Thampapillai, Mr. S. S. Manuelpillai, S. Shantikumar, J. Thampapillai, B. Sri. Rajan, Mr. K. Pooranampillai (Principal)

V. T. A. and School Declamation Contest—Tamil—Prize Winners:-

Standing (L-R) : T. Shantakumar, P. Sri-pryadarsan, A. Theivendran, M. Dayaparan.

Seated : T. D. Sathiakiri, K. Navaratnam, A. Ponniah, N. Sivakumar,

Absent : K. Sithiravelautham.

THE STAFF—1966

Principal :

K. Pooranampillai, B. A. (London), Post-Graduate Trained,
Selly Oak, Birmingham.

Vice-Principal :

R. M. Gunaratnam, B. SC., (London), Post-Graduate,
Trained, G. T. C.

Assistants :

- P. Ahamparam, B. Sc. (Ceylon), *Dip. in Ed. (Ceylon)*
- S. P. Nadarajah, B. A. (Ceylon), *Dip. in Ed. (Ceylon)*
- W. N. S. Samuel, B. A. (London) *Dip. in Ed. (Ceylon)*.
Teacher Counsellor's Certificate.
- K. Karthigesu, B. A. (London) *Dip. in Ed., Vidwan*
(Annamalai).
- S. Kandasamy, B. Sc. (London), *Dip. in Ed. (Ceylon)*
- S. S. Manuelpillai, B. A. Hons. (Calcutta), *Dip. in Ed.*
(Ceylon).
- Miss B. Navaratnasingham, B. Sc. (Calcutta), A. T. C. L.
(London T. C.)
- C. Ratnavel, B. Sc. (Ceylon) *Section B. Mathematics.*
- S. C. Rajasingham, M. A. (Madras).
- M. Atputhananthan, B. Sc. (Ceylon), *on study leave*
at the University.
- M. Shanmuganathan, B. Sc. (Ceylon).
- S. Sellathurai, B. Sc. (Ceylon) *Section B. Chemistry.*
- J. J. Atputharajah, B. A. (Ceylon).
- J. V. Sivappiragasam, B. A. (London), *Tamil Trained,*
(First Class) English Teachers' Certificate.
- A. Thigamparalingam, B. Sc. (London).
- M. Balasubramaniam, B. Sc. (Poona).
- J. S. Rajaratnam, B. A. (Calcutta), *Tamil Trained*
(First Class), Teacher Counsellor's Certificate.
- Mrs. I. Sabaratnam, B. A. (Madras).
- V. Rajanayagam, B. Sc. (Ceylon).
- Sam. Thampapillai, *English Trained, G. T. C. (First*
Class).
- R. R. R. Blanchard, *Vocational Trained, (First Class).*